

ILAKKANA PRAYOGA VILAKKAM

OR

A COMPANION

TO

ANGLO-VERNACULAR STUDENTS.

இலக்கணப் பிரயோக விளக்கம் :

BY

Pundit P. S. D. MUTTUSAWMY PILLAI,

Author of "Ellakana Manimalai"

*"new method for teaching Tamil, English and Geography to children, 4 to 10 years of age";
"A guide to Europeans, learning to speak Tamil," &c., &c.*

PUBLISHED BY

K. T. PAUL, B.A., L.T.,
English Tutor, Madras Christian College.

FIRST EDITION.

Madras:

PRINTED BY THOMPSON AND CO., AT THE "MINERVA" STEAM PRINTING WORKS,
33, BROADWAY, MADRAS.

—
1905.

(All Rights Reserved.)

ANALYSIS.

வாக்கியாங்கச் சேதன விலக்கணக் குறிப்பு

1. ஒருவன் தன் மனதிலுள்ள கருத்தை, வார்த்தையினும், பூண்மாக வெளிப்பறித்திச் சொல்வது அல்லது எழுதுவது ஒர் வாக்கியமோம்.

2. ஒரே சொல் ஒரு கருத்தைக் கொடுக்குமாயின், ஒரு வாக்கியமாம். உதாரணம் : வருகிறேன்.

3. பலபதங்கள் ஒன்றுப்பக்கேர்ந்து ஒரு கருத்தைக்கொடுக்குமாயின், ஒரு வாக்கியமாம். (உ.-ம்) அவன் கடவுளைத்தொழுகிறேன்
N.B.—(a) ஒரு வாக்கியத்தில் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் பிரதான சொற்களாம்.
(b) வினைச்சொல் இல்லாமல் வாக்கியம் ஆகாது.

வாக்கிய வகை:

4. * பிரதான வாக்கியம் அல்லது முற்றுவாக்கியம், இடைவாக்கியம், தொடர்மொழிவாக்கியம், கிணபெச்சங்காக்கியம், பெயர்ச்சவாக்கியம் என வாக்கியம் ஐந்துவகைப்படும்.

பிரதான வாக்கியம் :

5. எழுவாயும், பயனிலையும், செயப்படுபொருள் முதலியலவகேளாதி கூடியேனும் கூடாதேனும் முடிவுபெற்று நிற்பது பிரதான வாக்கியமாம்.

உதாரணம் :

* இராமன் தன் புஸ்தகத்தைக் கொண்டுவந்து, சிங்காரத்துக்குக்கொடுத்தான். கோபாலன் பள்ளிக்கூடத்துக்கு வந்தான்.

* இடைவாக்கியம், பெயர்ச்சவாக்கிய முறைய பல வாக்கியினங்களுக்கும் கூப்பு வாக்கியமாம்; அதில்லை முற்று வாக்கியம் பிரதான வாக்கிய முறையாக இருக்கிறது.

இடைவாக்கியம் :

6. எழுவாய், பயனிலை முதலிய பல பதங்கள் ஒன்றூய்க்கூடி, பிரதான வாக்கியத்தின் பயனிலைக்கு (பெயர்ச் சொல்லைப்போல்) எழுவாயாகவாவது செய்ப்படுபொருளாகவாவது வரும் வாக்கியம் இடைவாக்கியம் என்னப்படும்.

உதாரணம் :

(a) அவன் எப்படிப் பண்ததைப் போக்கடித்துக்கொண்டானென்று தெரியவில்லை. (தேரியவில்லை என்னும் பயனிலைக்கு “அவன் எப்படிப் பண்ததைப் போக்கடித்துக்கொண்டான்று” என்னும் இடைவாக்கியம் “எழுவாயாக” வந்தது; காண்க.)

(b) நான் வீட்டுக்குப் போகவேண்டுமென்று விரும்புகிறேன். (விரும்புகிறேன் என்னும் பயனிலைக்கு “நான் வீட்டுக்குப் போகவேண்டுமென்று” என்னும் இடைவாக்கியம் “செய்ப்படுபொருளாக” வந்தது; காண்க.)

தோடர்மொழி வாக்கியம் :

7. பல பதங்கள் ஒன்றூய்க்கூடி தொழிற்பெயரையாவது, முக்காலத்துக்கும் பொதுவான வினையெச்சத்தையாவது சுற்றிலுடையதாய் வரும் வாக்கியம் தோடர்மொழி வாக்கியம் என்னப்படும். அது பிரதான வாக்கியத்திற் குள்ளடங்கி, அதின் பயனிலைக்கு ஏழுவாயாகவாவது, செய்ப்படுபொருளாகவாவது நிற்கும்.

உதாரணம் :

(a) பெங்களூர் சோலைகள் ஒன்றில் காலையில் உலாவுவது தேகத்திற்குச் சுக்குச் சொடுக்கும். (“பெங்களூர் சோலைகள் ஒன்றில் காலையில் உலாவுவது” என்னுந் தொழிற்பெயரை சுற்றிலுடைய தொடர்மொழி “கோடுக்கும்” என்னும் பயனிலைக்கு எழுவாயாக வந்தது; காண்க.)

(b) பள்ளிக்கூடத்திற்குத் தினங்தோறும், காலையிலும் மாலையிலும் வந்து படிப்பதைக் கிருஷ்ணன் விரும்புகிறேன். (“பள்ளிக்கூடத்திற்குத் தினங்தோறும் காலையிலும் மாலையிலும் வந்து படிப்பதை” என்னுந்தொழிற்பெயரை சுற்றிலுடைய தொடர்மொழி “விரும்புகிறேன்” என்னும் பயனிலைக்குச் செய்ப்படுபொருளாக வந்தது; காண்க.)

(c) இராமலுக்குப் பள்ளிக்கூடத்தில் தினங்தோறும் எழுதப் பிரியும் (“இராமலுக்குப் பள்ளிக்கூடத்தில் தினங்தோறும் எழுது” என்னும் மூச்சாலத்துக்கும் பொதுவான வினையெச்சத்தை சுற்றிலுடைய தொடர்மொழி “முருப்பு” என்னும் பெயர்ப்பயனிலைக்கு எழுவாயாக வந்தது; காண்க.)

(d) கடவுள் குணப்பட்ட பாவியை இரட்சிக் விரும்புகிறார் ("குணப்பட்ட பாவியை இரட்சிக்க") என்னும் முக்காலத்துக்கும் பொதுவான விணையச்சத்தை ஈற்றிலுடைய தொடர்மொழி "விழும்புகிறி" என்னும், பயனிலைக்குச் செய்ப்படுபொருளாக வந்தது; காண்க.)

N.B.—(a) ஒரு வாக்கியத்திலுள்ள முக்காலத்துக்கும் பொதுவான விணையச்சத்தை, அருத்தங்கெடாமல், தொழிற்பெயராக மாற்றலாம். அவ்வாறே தொழிற்பெயரையும் முக்காலத்துக்கும் பொதுவான விணையச்சமாக மாற்றலாம், உதாரணம்: தரைசாமிக்குப் பன்னிக்கூடத்திற்குப் போகப் பிரியம், (=தரைசாமிக்குப் பன்னிக்கூடத்திற்குப் "போகிறது" அல்லது "போவது" பிரியம் என்ற மாற்றுவதி அல் அருத்தங்கெடவில்லை யென்றால்.)

(b) செய்ப்படுபொருள் குன்றிய விணைமுற்றறையுடைய வாக்கியத்திலுள்ள முக்காலத்துக்கும் பொதுவான விணையச்சம் (தனித்து வந்தாலும் அல்லது தொடர்மொழியாக வந்தாலும்) பிரதான விணைமுற்றறைக்கு அடைமொழியாக மாற்றிரும் சிற்கும். (உ.ம்.) ஜயாபிள்ளை தினங்கோதாறும் பன்னிக்கூடத்தில் எழுத வருகிறேன். ("தினங்கோதாறும் பன்னிக்கூடத்தில் எழுத" என்னும் முக்காலத்துக்கும் பொதுவான விணையச்சத்தை ஈற்றிலுடைய தொடர்மொழி "வருகிறேன்" என்றும் செய்ப்படுபொருள் குன்றிய விணைமுற்றறைக்கு அடைமொழியாக வந்தது; காண்க.)

விணையெச்சவாக்கியம் :

8. பலபதங்கள் ஒன்றுய்க்கூடி, இறந்தகால விணையெச்சத்தையாவது, எதிர்கால விணைபெச்சத்தையாவது ஈற்றிலுடையதாய் வரும் வாக்கியம் விணையெச்சவாக்கிய மென்னப்படும். அது பிரதான வாக்கியத்திற்குள்ளடங்கி, அதன் பயனிலைக்கு அடைமொழியாக சிற்கும்.

உதாரணம் :

(a) திருகையன் நேற்று கணியம்பாடியிலிருந்து புறப்பட்டுப் பெங்க ஞருக்கு வந்து வீரராகவனைப் பார்த்தான். ("நேற்று கணியம்பாடியிலி ருந்து புறப்பட்டு பெங்கஞருக்கு வந்து" என்னும் இறந்தகால விணையெச்சவாக்கியம் "பாரித்தான்" என்னும் பயனிலைக்கு அடைமொழியாக வந்தது; காண்க.)

(b) நல்லராஜ், பன்னிக்கூடத்திற்குத் தினங்கோதாறும் வந்தால், நன்றாய் எழுதுவான். ("பன்னிக்கூடத்திற்குத் தினங்கோதாறும் வந்தால்" என்னும் எதிர்கால விணையெச்ச வாக்கியம் "எழுதுவான்" என்னும் பயனிலைக்கு அடைமொழியாக வந்தது; காண்க.)

பேயரேச்சவாக்கியம் :

9. பல பதங்கள் ஒன்றுய்க்கூடிப் பெயரேச்சத்தை பிற்றிலுடையதாய்வரும் வாக்கியம் பேயரேச்சவாக்கியம் என்னப்படும். அது பிரதான வாக்கியத்திற்குள்ளடங்கி, அதன் எழுவாய்க்காவது செய்ப்படும் போது அது அடைமொழியாக சிற்கும். மூலம் பாலகாஷ்டம் அது அடைமொழியாக சிற்கும். மூலம் பாலகாஷ்டம் Tamilnavarasam.com

கன்றும் எழுதப் படிக்கத் தெரிந்த பிள்ளைகளைச் சுலகலை வல்லவர்களாகிய வித்துவான்கள் ஆடிர்வதித்தார்கள். (“நன்றாய் எழுதப் படிக்கத் தெரிந்த” என்னும் பெயரெச்சவாக்கியம் “பிள்ளைகளை” என்னுஞ் செயப்படு பெறக்குக்கும்; “சுலகலை வல்லவர்களாகிய” என்னும் பெயரெச்சவர்க்கியம் “வித்துவான்கள்” என்னும் எழுவாய்க்கும் அடைமொழிகளாக வந்தன; காங்கு.)

வாக்கியத்தின் அங்கங்கள்

10. எழுவாய், பயணிலை, செயப்படுபொருள், எழுவாயின் அடைமொழி, செயப்படுபொருளின் அடைமொழி, பயணிலையின் அடைமொழி ஆகிய இவ்வாறும் வாக்கியத்தின் அங்கங்களாம்.

11. பெயரெச்சமும், பெயருரிச்சொல்லும், பெயருரெச்சவாக்கியதும், ஆகூம் வேற்றுமை யுருபேற்றுவருஞ் சொற்களும் எழுவாய்க்குஞ் செயப்போருளுக்கும் அடைமொழிகளாக வரு மென்றறிக.

N.B.—(a) ஒரு சொல் பகுபதமாய் நின்று, பெயர்ச்சொல்லின் குணத்தைக் காட்டுமாயின் “பெயரெச்சம்” என்னப்படும்.

(b) ஒரு சொல் பகாப்பதமாய் நின்று, பெயர்ச்சொல்லின் குணத்தைக் காட்டுமாயின் ‘பெயருரிச்சொல்’ என்னப்படும்.

உதாரணம் :

ஒரு பெரிய சால்திரி ஒரு படித்த பெண்ணைக் கடிமணம் புரிந்தார். இந்த வாக்கியத்தில் “பெரிய” என்னுங் குறிப்புப் பெயரெச்சஞ் “சால்திரி” என்னும் பெயரையும், “படித்த” என்னுக் கெரிக்கீப் பெயரெச்சம் “பெண்” என்னும் பெயரையும், “கடி” என்னும் உதிர்ச்சொல் “மணம்” என்னும் பெயரையுங் தழுவின்றன; காங்க. (“பெரிய” “படித்த” இக்கிரஞ்சு பதங்களும் பகுபதங்களென்றும், “கடி” என்னும் பதம் பகாப்பதமென்றும் அறிக்.)

12. விளையெச்சமும், விளையுரிச்சொல்லும், விளையெச்சவாக்கியதும் மூன்றாம், நான்காம், பீங்காம், ஏழாம் வேற்றுமைகளின் ஒரு பேற்றுவருஞ் சொற்களும் பயணிலைக்கு அடைமொழிகளாகவருமென்றறிக.

N. B.—(a) ஒரு சொல் பகுபதமாய் நின்று, விளைச்சொல்லின் குணத்தைக் காட்டுமாயின், “விளையெச்ச” மென்னப்படும்.

(b) ஒரு சொல் பகாப்பதமாய் நின்று, விளைச்சொல்லின் குணத்தைக் காட்டுமாயின் “விளையுரிச்சொல்” என்னப்படும். tamilnavarasam.com

உதாரணங்கள்:

ஒரு கரி ஒரு கோழியைப்பிடித்து, கனி ஆவலாய்த்தின்றது. இச்சு வாக்கியத்தில் “பிடித்து” என்றும் விணையைச்சுக் “தின்றது” என்றும் விணையையும், “கனி” என்றும் கரிச் சொல் “ஆவலாய்” என்றும் விணையையும் தழுவி நின்றன; கான்க. '(‘பிடித்து’ என்றும் பதம் பகுபதமென்றும், “கனி” என்றும் பதம் பகாப்பதமென்றும் அறிக.)



METHOD OF ANALYSING SENTENCES.

வாக்கியாங்கச் சேதன விலக்கணங்களும் விதம்.

13. ஒரு வாக்கியத்தில், முதலாவது—பயனிலையையும்; இரண்டாவது—எழுவாயையும்; மூன்றாவது—செய்ப்படிபொருளையும்; நான் காவது—எழுவாயின் அடைமொழியையும்; சிந்தாவது— செய்ப்படுபொருளின் அடைமொழியையும்; ஆரூவது—பயனிலையின் அடைமொழியையுங் கண்டுபிடிக்கவேண்டும்.

N. B.—(a) பயனிலை—குறிப்புவினைப் பயனிலை, தெரிந்தை வினைப்புயனிலையென—இருவகைப்படும்.

(b) குறிப்புவினைப் பயனிலை—வினைமுற்றுப்பயனிலை, பெயர்ப்பயனிலை, வினாப்பயனிலையென—மூவகைப்படும்.

(c) தேரிந்தை வினைப்பயனிலை—வினைமுற்றுப்பயனிலை, வினையெச்சப்பயனிலை, பெயரெச்சப் பயனிலையென—மூவகைப்படும். பயனிலை (பயன் + கிலை. பயன்=சொல்லுரை. கிலை=இடம் அல்லது குணம்)=சொல்லுரையின் குணம்.

(d) எழுவாயுஞ் செய்ப்படபொருளும் பெயர்ச்சொற்களாகவே இருக்கவேண்டும்.

(e) எழுவாய் முதல் வேற்றுமையாகவே இருக்கவேண்டும். எழுவாய் (எழு+வாய். எழு=எழுகின்ற, வாய்=இடம்)=கருத்து உற்பத்தியாகும் இடம்.

(f) செய்ப்படபோருள் இரண்டாம் வேற்றுமையாகவே இருக்கவேண்டும். (ஒரு கர்த்தா செய்யுங்கொழிலை யேற்கும்பொருளே RangaRake செய்ப்படபொருளாம்.)

14. * முதல் வேற்றுமையிலுள்ள வினாப்பெயர்களாகிய ஸவன், எவள், எவர், எவர்கள், எது, எவை, எவைகள்; யாவன், யாவள், யாவர், யாநு, யாவை என்கிற சொற்களைப் பயனிலையோடு சேர்த்துக் கேள்வி கேட்டால், மறு உத்தரவாக வருஞ் சோல் அல்லது வாக்கி யம் எழுவாயாம்.

உதாரணம்:

“இராமன் படிக்கிறேன். இந்த வாக்கியத்தில் எழுவாய் எதென்று தெரிந்து கொள்வதற்குப் ‘படிக்கிறேன்’ என்னும் பயனிலையை ‘எவன்’ என்னும் வினாப்பெயரோடு சேர்த்து “எவன் படிக்கிறேன்” என்று கேள்வி கேட்டால், ‘இராமன்’ என்று உத்தரவு பிறக்கும். ஈன்டு இராமன் என்பது எழுவாயென்றறிக்.

அப்பியாகம்:

அடியில் வரும் வாக்கியங்களிலுள்ள எழுவாய்களைக் கண்டுபிடித் தெருதுக்.

நான் உபாத்தியாயரைக் கண்டேன். கோவிந்தனுக்குக் கணக்குக் கற்பித் தேன், நாங்கள் கோயிலுக்குப் போனேம். நாளைக்கு இராமனுக்குப் புஸ்தகங் கொடுப்போம். நீடன் வகுப்பிற்குப் போகலாம். உபாத்தியாயர் கட்டளை யிட்டபடிசெய். நீர் எங்கே போனீர். என் புஸ்தகத்தைத் தாரும். நீங்கள் யாரைப் பார்த்தீர்கள். தினங்தோறும் பள்ளிக்கூடத்திற்கு வாருங்கள். இராமன் கொடுத்தான். அவன் வருவான். பாடம் படிக்கிறேன். இலட்சம் எழுதினான். இவள் படிப்பாள். உபாத்தியாயருக்குப் புஸ்தகங் கொடுத்தாள். அவர் வருகிறார். எனக்குப் பாடஞ் சொல்லிக்கொடுப்பார். பிள்ளைகள் பரிட்சையில் தேறினார்கள். அவர்கள் பணங்கொடுப்பார்கள். பள்ளிக்கூடத்திற்குப் போவார்கள். ஆடுவந்தது. அது போகும். அவை போயின. மாடு கள் தோட்டத்தில் மேய்கின்றன.

15. இரண்டாம் வேற்றுமையிலுள்ள வினாப்பெயர்களாகிய எவளை, எவளை, எவரை, எவர்களை; எதை, என்ன, எவற்றை முதலைய சொற்களைப் பயனிலையோடு சேர்த்துக் கேள்வி கேட்டால், மறு உத்தரவாக வருஞ் சோல் அல்லது வாக்கியஞ் சேயப்படோர்களாம்.

உதாரணம்:

கோவிந்தன் இராமனை அடித்தான். இந்த வாக்கியத்தில் செயப்படுபொருள் எதென்று தெரிந்துகொள்வதற்கு ‘அடித்தான்’ என்னும் பயனிலையை ‘எவளை’ என்னும் பெயரோடு சேர்த்து “எவளை அடித்தான்” என்று கேள்வி கேட்டால், ‘இராமனை’ யென்று உத்தரவு பிறக்கும். ஈன்டு ‘இராமனை’ யென்பது செயப்படுபொருள்கள்றறிக்.

அப்பியாசம்.

அடியில் வரும் வாக்கியங்களிலுள்ள செய்ப்படிபொருட்களைக் கண்டு பிடித்தெழுதுக.

நான் ஒரு கிளிப்பிள்ளையை வளர்த்தேன். அவருக்குக் கொடுத்தேன் நாங்கள் புலியைக் கண்டோம். நாங்கள் மேற்றுச் சாப்பிட்டோம். நீ எங்களைப் பார்க்கிறோம். நீ கொடுத்தாய். நீர் வேலைசெய்தீர். பார்த்தீர். நீங்கள் புல்தகங் கேட்டார்கள். நாளைக்கு அறிவீர்கள். இராமன் தண்ணீர் குடித்தான். நாளைக்குக் கொண்டுவருவான். இலட்சமி சமையல் செய்வாள். தேவோள். உபாத்தியாயர் பிள்ளைகளை ஆசீர்வதித்தார். நாளைக்குக் கேட்பார். பிள்ளைகள் பாடுகிறார்கள். பாடம் படித்தார்கள். மாடு புல்லை மேய்கிறது. புலி கொல் லும். பட்சிகள் பழங் தின்கின்றன. நரிகள் திருடும்.

16. எப்படிப்பட்ட, எப்பேர்க்கோற்ற, எத்தனை முதலீடு சொற்களையும், ஆரூம் வேற்றுமை யுருபேற்றுவரும் வினாப்பெயர்களையும், எழுவாயோடுஞ் செய்ப்படிபொருளோடுஞ் சேர்க்குத் கேள்வி கேட்டால், எழுவாய்க்குஞ் செய்ப்படோருளுக்கும் அடைமொழிக் என்ன வைவென வெளியாகும்.

உதாரணம்:

(a) யுத்தத்தில் சாமர்த்தியமுள்ள மனிதன் கீர்த்தி பெறுவான். இந்த வாக்கியத்தில் எழுவாயுடைய அடைமொழி எதன்று தெரிந்துகொள்வதற்கு 'மனிதன்' என்றும் எழுவாயை 'எப்படிப்பட்ட' என்னால் சொல்லோடு சேர்த்து "எப்படிப்பட்ட மனிதன்" என்று கேள்வி கேட்டால், "யுத்தத்தில் சாமர்த்தியமுள்ளன்" என்று உத்தரவு பிறக்கும். எண்டு "யுத்தத்தில் சாமர்த்தியமுள்ளன்" என்பது எழுவாயுடைய அடைமொழி யென்றால்,

(b) படிப்பில் நன்றாய்த் தேறின பிள்ளைகளைப் பரீட்சைக்குதுப்பலஸம். இந்த வாக்கியத்தில் செய்ப்படிபொருளின் அடைமொழியினதன்று தெரிந்துகொள்வதற்குப் "பிள்ளைகளோ" என்னால் செய்ப்படிபொருளை "எப்பேர்க்கொற்ற" என்றும் சொல்லோடு சேர்த்து "எப்பேர்க்கொற்ற பின்னைகளோ" என்று கேள்விகேட்டால், "படிப்பில் நன்றாய்த் தேறின" என்று உத்தரவு பிறக்கும். எண்டு "படிப்பில் நன்றாய்த் தேறின" என்பது செய்ப்படிபொருளின் அடைமொழி யென்றால்.

அப்பியாசம்:

அடியில் வரும் வாக்கியங்களிலுள்ள எழுவாயின் அடைமொழிகள், செய்ப்படிபொருளின் அடைமொழிகள் எவ்வெனக் கண்டுபிடித்தெழுதுக.

கிருபைசிறைந்த கடவுள் பக்தியுள்ள மனிதரை இரட்சிக்கிறார். அறிவுள் ளபிள்ளைகளை யாவுரும் மதிப்பார்கள். விவேகமுள்ள மந்திரி பிரஜைகளுக்கு ஆசீர்வாதமாயிருக்கிறார்கள். அறிவுள்ள பிள்ளைகளையுடைய தகப்பன் நந்திர்த்தி பெறுவான். கல்வியை நேசிக்கிற உத்தமபிள்ளைகள் முதியோர்கள் வாக்கைக்கவனிப்பார்கள். மலைகளில் வாசங்குசெய்யும் மனிதர்களே வள்ளவர்கள். ஆடு மேய்க்கும் இடையன் அவற்றின் மதுரமான பாலைக் குடிக்கிறார்கள். கல்வியில் தேர்ந்த பதினைந்து பிள்ளைகள் மேன்மையான கீர்த்திப்பதக்கம் பெற்றார்கள். உண்டவீட்டிற்கு துரோகுஞ் செய்கிற மனிதனை அறிவிலுங் கல்வி யிலுஞ் சிறந்த பெரியோர் மதியார்கள். பொய்ப்பேசும் பிள்ளைகள் தண்டனையடைவார்கள். கையுங்காலுமில்லாத முடவன் மலையின்மேல் ஏற்முடியுமா? காலத்தை வீணைக் கழிக்கிற பையன் மேன்மையடையான்.

எப்படி (ஏவ்விதம்,) என்டே, எப்போது (எப்பொருது,) எவ்வளவு, எத்தனை, என் முதலிய சொற்களையும்; மூன்றாம், காஞ்காம் ரீத்தாம், ஏழாம் வேற்றுமைகளின் உருபேற்றுவரும் விழுப்பேர்களையும், பயணிலையோடு சேர்த்துக் கேள்வி கேட்டால், பயணிலையில் வண்டமோழி யின்னதென வெளியாகும்.

உதாரணம்:

கோவிந்தன் பன்னிக்கூட்டத்திற்கு அதிக வேகமாய் ஓடியுந்தான். இந்த வாக்கியற்தில் பயணிலையின் அடைமொழி யின்றைத்தெரிந்துகொள்வதற்கு 'வந்தான்' என்றும் பயணிலையை 'எப்படி' என்றும் சொல்லோடு சேர்த்து "எப்படி வந்தான்" என்று கேள்விகேட்டால், "அதிக வேகமாய் ஓடி" என்று உத்தவு பிறக்கும். என்று "அதிக வேகமாய் ஓடி" என்பது பயணிலையின் அடைமொழியென்றாலே.

அப்பியாசம்:

அடியில் வரும் வாக்கியங்களிலுள்ள பயணிலையின் அடைமொழிகளைக் கண்டிப்பிடித்தெழுதுக.

ஒரு பையன் சீக்கிரமாய் ஓடிவந்தான். வெகு ஜனங்கள் இராமன் வீட்டில் கேற்றுக் காலையில் வந்திருந்தபோது, கிருஷ்ணன் பசுமாட்டுமை அவிட்டத்து மெதுவாய் ஓட்டிட்க்கொண்டு போனான். பிள்ளைகள் தங்கள் வீட்டிலிருந்து சந்தோஷமாய்ப் புறப்பட்டுப் பள்ளிக்கூட்டத்திற்கு வருகிறார்கள். கோபாலன் தன் பாடங்களை வீட்டிலேயே நன்றாய்ப் படித்துக்கொண்டு பள்ளிக்கூடத்திற்குப் போவதினால், நாளுக்குநாள் விர்த்தியடைகிறான். சகல மாணுக்கருக்கான் தங்கள் உபாத்தியாயர் சொல்லுகிற நீதி மொழிப்படிக் கிரமமாய் நடக்க வேண்டும். கோபாலன் கிருஷ்ணனுக்குப் பன்னிரண்டு ரூபாய் வேஷாரி விருந்து கேற்றுத் தபால் மார்க்கமாய் அனுப்பிவைத்தான். ஒரு நாள் கோபாலன் என்னப்பட்ட ஒரு சிறுவன் தன்வீட்டில் ஒரு பூஜையுடன் விளையாடி, நேரத்தைப் போக்கினால், காட்டில் வாசஞ்சலையுஞ்சிக்கூட்டுத் தனக்குப் பகுதியைக் கொடுப்பதோடு எதற்கும் பயப்படாமல் எதிரில் அகப்படும் யிருக்குகின்ற அடித்துத் தின்னுணித்தல்வியலும் நாகீகத்திலும் மேன்மைபெற்ற பிரிட்டிஷ்காரர் செல்வும் கினாரந்த இந்துதேசத்தையாவரும் மகிழ்ந்து போற்றும்படி யிக்கசாமர்த்தியமாக ஆண்டு வருகிறார்கள். மரஞ்செடியடர்ந்த சோலைகளில் காலையிலும் மாலையிலும் உலாவினால் தேகத்திற்குச் சுகம் நாளுக்குநாள் உண்டாகும். பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் படிக்கிறார்களென்று இன்று பொக்டர் சாஸ்தாஷமாய் என்னிடத்தில் சொன்னார். கானகத்தில் வாசஞ்சலையும் மாண்களுக்கு அநேகங்கு சத்துருக்களிருப்பதினால், அவற்றினின்று தப்பித்துக்கொள்ளும் பொருட்டு மாண்கள் அதிகவேகமாய் ஓடவேண்டும். இங்கிலாங்கிலும், ஐரோப்பாக்கண்டத்து நாடுகளிலும் உழூவர்கள் சிவம் உழூவதற்காக ஏருதுகளுக்குப் பிரதியாகக் குதிரைகளை உபயோகிக்கிறார்கள். காட்டையை ஏவ்வேறும் எதிர்த்தால், அது பின்னங்கால் இரண்டாலும் மெழுந்து விடுவதையேத் தன் மார்போடு இருக்கத் தழுவி, அவன் ஏறுமதிகளை மூந்திடு விடுவின்றது. காப்பிக்கொட்டைகள் வெயிலில் உலாத்தப்பட்டுக் கோங்கிளிரைப் போட்டுக் கட்டி, விற்பனைக்காகப் பிறகேடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கடற்றுறை பட்டைணங்களுக்கு அனுப்பப்படும்.

விதையெச்சம், பயமரச்சம், தொழிற்செய்ய முதலிய கொங்களின் விதையெச்சம் மூலமாக பயணிலைக்குக் கந்திய விதையெச்சங்களை அனுப்பியிட்டுள்ளது. RangaRaja மூலமிர்தா.

வாக்சியாண்கள் சேதன விலைக்கண்டிற்கு உதாரணம்:

விலைக்களைக் கடித்தியாயிருந்த வீராவனன் கூனரச் சேஜோகலைக் கொண்டு ஜயித்த வரிமாரி, துறையோக்களை சூனை சுழுத் திரத்தைப் பொறுத்தும் ஆண்டிய அழுமானை, சகலத் தனக்காக்களுந் தக்கட்டுகள் மூர் சொல்லிக்கொண்டிருந்தபோது, அன்போடு பார்த்தார்.

Translation :— When all the military chiefs were recounting their several exploits, Rama, who, with the help of monkey regiments, had conquered Ravana, the king of Ceylon, looked graciously on Anumar who within a half hour had jumped over the ocean 800 miles wide.

அலுவலரின் அடிமை. Adjective, Subject.	அழுவப். Subject.	கையப்படிப்பாருவின் அடிமை.	கையப்படிப்பு பொருள். Object.	பயணிகையின் அடிமை.	பயணிகை. Extension, Predicate.	பயணிகை. Predicate.
இலங்கைக்கிடிப்பியா யிருக்க விஶாவகளை வானரச் சேஜோகலை கொண்டு ஜயித்த	(இ)ராமர்	துறையோசைன வில்தா ரமுனங்கமுத்திரத்தை யாரு மூக்கர்த்தத்திற் ருண்டிய	அனுமானை கொண்டு ருந்தபோது, அன்போடு	சகலத்தனக்கர்த்தர்களுந் ந்தகட்டங்காரத் தியங்கைளச் சொல்லிக் கொண்டு ருந்தபோது,	வானரச் சேஜோகலைக் கொண்டு	(எச்சப்பயணிகை) கூவித்த (வர்)
(அ)னுமார்	(இ)ராமர்	இலங்கைக்கிடிப்பியா யிருந்த	இராவனையை	. .	வானரச் சேஜோகலைக் கொண்டு	(எச்சப்பயணிகை) தாண்டிய (வர்)
தங்கள் தங்கள்	(அ)னும	துறையோசைவிள்ளா கமுங்கள்	சமுத்திரத்தை	ஒரு முகார்த்தத்தின் ஒரு முகார்த்தத்தின்	—	(எச்சப்பயணிகை) தெங்குத்தெங்கு உடுத்த (ஆங்கள்)
சகல	—	தங்கள் தங்கள்	காமர்த்தியை கரை	(அப்போது —	—	—

அப்பியாசம். A.

எழுவாய்க்கேற்ற பயனிலையைக் கூட்டிச் சிறுவாக்கியமாக்குக:

- | | |
|---------------------|----------------------|
| 1. பக்கன் பால்— | 7. கல்விக்குக் கரை— |
| 2. குயவன் கலங்கள்— | 8. ஒளிமுனி இருங்— |
| 3. பறவை மூட்டை— | 9. கட்டாரங் காலம்— |
| 4. சங்கிரன் பகலில்— | 10. பொய் மேம்யை— |
| 5. மலர்கள் வாசனை— | 11. கடவுள் சர்வமும்— |
| 6. மூடர் மூடரை— | 12. கல்வி அறிவை— |

அப்பியாசம். B.

பயனிலைகளுக்கேற்ற எழுவாய்க்களைக் கூட்டி யெழுதுக:

- | | |
|------------------------|------------------|
| 1. —கணைக்கிறது | 7. —ஒடுகிறது |
| 2. —கத்துகிறது | 8. —யாய்கிறது |
| 3. —காஜீக்கிறது | 9. —தள்ளுகிறது |
| 4. —முக்காம் போடுகிறது | 10. —பறக்கிறது |
| 5. —அலறுகின்றது | 11. —பாடுகிறது |
| 6. —சிறுகிறது | 12. —சீந்துகிறது |

அப்பியாசம். C.

அடியில் வரும் வாக்கியங்களிற் குறைவுபட்டு கிற்கின்ற சேயப்படுபோ ஜன்களைக் கூட்டி யெழுதுக:

- | | |
|------------------------|-------------------------|
| 1. புளி—மேயுமா | 7. எலிகள்—கடுக்கும் |
| 2. சோறு—தீர்க்கும் | 8. ஒநாய்—தேடும் |
| 3. நித்திரை—தீர்க்கும் | 9. பணம்—செய்யும் |
| 4. தெனீ—சேர்க்கிறது | 10. கல்வி—தரும் |
| 5. மரணம்—விடாது | 11. காற்று—அவிக்கும் |
| 6. நெருப்பு—எரிக்கும் | 12. தண்ணீர்—தீர்க்கிறது |

அப்பியாசம். D.

அடியில் வருகிற வாக்கியங்களில் கீற்றுள்ள இடங்களில் தக்க பேயரிப் பயனிலைகளைக் கூட்டுக:

- | | |
|-------------------|---------------------|
| 1. திவன் என்— | 7. பாம்பு நகரும்— |
| 2. அது எங்களுடைய— | 8. கோழி பறவாத— |
| 3. நான் உன்— | 9. கல்வி சிறங்க— |
| 4. அவன் நமக்கு— | 10. உடல் அழிகிறது— |
| 5. ஸி என்— | 11. கல்வி குறையாத— |
| 6. மயில் அழுன— | 12. பாவும் பொல்லாத— |

அப்பியாசம். E.

கீற்றுள்ள இடத்தில் ஏற்ற சொற்களைக்கூட்டி வாக்கியத்தைமுடிஃ—

- | | |
|------------------------------------|-----------------------------|
| 1. அவன் சேவுதானைக்கண்டு— | 7. அவன் எதைக்கண— |
| 2. என் மகன் படியாமல்— | 8. ஸி என்ன செய்ய— |
| 3. மழும் பெய்யாவிட்டால்— | 9. இந்தக்கட்டி பெருத்தால்— |
| 4. பூதுசெடுகள் நன்னீரில்லாமல்— | 10. ஸி இப்போது இங்கே வா— |
| 5. நான் குதிரைமேலிருந்து விழுத்து— | 11. கண்டதைத் தின்றுல்— |
| 6. நாவாடு, மின்சீ உண்டால்— | 12. ஸி நன்றாயுப் படித்தால்— |

அப்பியாசம். F.

அடியில் வரும் 24-வாக்கியக்களுக்கும் வாக்கியாங்கச் சேதன விளைங்கள் கூறுக:—

இரு குலமகன் வளர்த்த மயிலொன்று வீழ்புக்காகத் தன் மேனியழகை காட்ட மிகவும் விரும்பியது. இலக்ஷாமியினுவு தடித்திருப்பதினு வெண்டை நன்றாயுச்சரியான். குருடர்களுக்குங் கூட எழுத்தைக் கற்பிக்கலாமென்ற ஞானலக்ஷாமி தனலக்ஷாமியுடன் சொன்னான். குடிமிப்பைய ஞானருப்புலக்கையோடு பையச் சென்றந்தக் குதிரைக்காலை யொடித்துவிட்டது நடவாக்குதிரையென்று பலபேர் முன்சொல்லி வடக்கிழக்குப் பக்கங் தன்றும் கையைப் பிடித்துக்கொண்டு போனான். அவனம்மண் ஞன்றென்றவளை பேச்சுமாத்திரஞ் சொன்னதற்கென்கொடுக்கலாமென்றரசுகை போன்றவு தாயம்மாளைக் கேட்டார். இரட்டப்பகன் மழை சள சள வென்று மேஜை மேலும் பெய்தாலும் எரிகொள்ளி போன்ற சூரியனிலிருந் துண்டாகுங் கார்கையானது தரையை வரவரக் காயவைக்கிறதை ஒ! கருங்குழலே சீ பாராய் புவியினன்மை செய்பவன் யார் அதனாலரசனுக்கு மனவருத்த முண்டாகிற தன்னரசை மந்திரிகளிடத் தொப்புவித்துத் தன் மனைவிகளோடு வெளிடப் பட்டெடாரு முனிவிடத்துச் சென்று வணக்கித் தன் மனக்குறையை சொல்விக்கொள்ள வம்முனிவர் கேட்டு விசனப்பட்டுப் பயப்படாதே யென்றாசிரி வதித்தார்। நான் பேர்னவருஷத்திலைம்பது மைலொரே நாளினடந்தேன் இரட்சணிய மூர்த்தியைப் பின்பற்றி நடக்கும் மனிதனிரண்டா மரணமடையாமன் மோக்கஞ் சேருவான். கம்மறட்டானுலேயே செய்யப்படும், சென்னைப்பட்டனத்திற்குண் ரெழிலாளிகளுக்குக் குறைவில்லை. அரசமாந்தரவுவு ராஜாவென்பவர் தம் பெளத்திருக்கிய தனராஜாவை நோக்கித் தம்முடைய முன்னேர்களின் பட்டனம் வாணியம்பாடியென்று புதுக்கோட்டை முத்தசாமி ஜூயர் முன்னிலையிற் செப்பினர், குஞ்சரமென்பதுபொன். நன்மையெடுக்கிற மனிதனப்படியே யெப்பொழுது நடவாமலிருந்தா ணீங்காத துள்பத்தையடைவான். நகரேயனுகிய இரட்சணிய மூர்த்தியைக் குறித்துச் சொல்லும் புஸ்தகமே பெருமையுடையது. கண்ணில்லாத விருத்தாப்பியனை மெல்ல நடக்கச் செய்தாலிடறிவிழான். மகனே எனத் தகப்பனையென்ற வேரெருருவனும் அழைக்கான். கல்லாத மனிதன் சாஸ்திரத்தைப் படிப்பிக்கான். தீமையின்டவாயாக, நன்மையைச் செய்மின். தீமையைச் செய்யுமின். இவ்வுலகின் வாழ்வியாருக்கு சிற்காது. அரசன் கடிமாளைஞ் தனிகளித்தான்.

N.B.—An English version of this Section on Tamil Analysis will be found in Appendix A.

Notes on Parts of Speech

சொல்லிவக்கணக் குறிப்பு.

பேயர்ச்சோல்—Noun.

NOUNS IN TAMIL WITH THEIR EQUIVALENTS IN ENGLISH.

- 1. பொருட்பெயா (பொது)—மனிதன்; Common Noun—man.
,, (சிறப்பு)—கந்தன் ; Proper Noun—Kunthen, name of a man.
- 2. பொருளடியாகப்பிறந்தபெயா—வில்லி ; Common Noun—archer.
- 3. இடம்பெயர் (பொது)—கூகம் ; Common Noun—Country.
,, (சிறப்பு)—தஞ்சாவூர், Proper Noun—Tanjore.
- 4. இடமடியாகப்பிறந்தபெயா—(பொது) ஊராள் ; Common Noun—villager.
,, (சிறப்பு)—பங்காளத்தாள் ; Proper Noun—Bengali.
- 5. காலப்பெயர் (பொது)—வருஷம் ; Common Noun—year.
,, (சிறப்பு)—பிரபவ ; Proper Noun—Prabava, the name of a year.
- 6. காலமடியாகப்பிறந்தபெயர் (சிறப்பு)—அமாவாச ; Proper Noun—Ammavasai (=New-moon), name of a man.
- 7. காலப்பெயா—கால் ; Common Noun—leg.
- 8. கணமடியாகப்பிறந்தபெயர்—தூநடன்; C. Noun—blind-man.
- 9. குறைப்புப்பெயர் அல்லது பண்டுப்பெயா—நன்மை ; Abstract Noun—goodness.
- 10. குறைப்புப்பெயர்—வேண்டுமை ; Abstract Noun—whiteness.
- 11. வழங்கப்பண்டுப்பெயர்—உயரம் ; Abstract Noun—height.
- 12. கணவப்பண்டுப்பெயர்—ஏனிப்பு ; Abstract Noun—sweetness.
- 13. கணவகவப்பண்டுப்பெயர்—@ஏனு ; Cardinal Definite Numeral Adjective—two.
- பத்தாவது ; Ordinal Definite Numeral Adjective—tenth.

14. இடித்துவமானப்பண்டுப்பெயர்—வீசை ; Common Noun—viz
the name of an Indian weight.
15. முகத்தலளவைப்பண்டுப்பெயர்—மரக்காலி ; C. Noun—marakal
he name of an Indian measure.
16. சிட்டலளவைப்பண்டுப்பெயர்—அங்குலம், கெஜம் ; Common Noun
—inch, yard.
17. பண்படியாகப்பிறந்தபெயர்—கரியன் ; An adjective and a Com-
mon Noun put together—black-man.
- 18.) முதனிலைத்தொழிற்பெயர்—பூட்டு ; Common Noun—lock.
19. முதனிலைபெற்றத்தொழிற்பெயர்—சண்டை ; Common Noun
fight, war &c.
- 20.) முதனிலைத்தொழிற்பெயர்—பாடு ; Common Noun—labour
trouble &c.
- 21.) காலங்காட்டுங்தொழிற்பெயர்—படிக்கிறது ; Participial Noun—
reading.
- 22.) காலங்காட்டாததொழிற்பெயர் (அல்லது) முக்காலத்துக்கும் பொறு
ங்கான தொழிற்பெயர்—படித்தல் ; Participial Noun
—reading.
23. தொழிலியாகப்பிறந்தபெயா (அல்லது) பால்காட்டுக் கொழிற்பெயா
—ஒதுவான்; உழவான் ; Common Noun— reader,
farmer.
24. வினையாலஜையும்பெயர் (அல்லது) பாலையுங்காட்டுக்கொது
ழிற்பெயர்—ஒடுக்கிறவன் ; Common Noun—runner
25. முறைப்பெயர்—தந்தை, தாய் ; Common Noun—father, mother
26. ஆகுபெயர்—வேற்றிலை நட்டான் ; Synecdoche—he planted the
betel-leaf.
- ஊரடங்கிறை ; Metonymy—the town became calm,
தாமரைபோன்ற பாதம் ; Simile—the lotus-like fee
27. அனாமப்பெயர்—நான் ; First Personal Pronoun—I.
28. முன்னிலைப்பெயர்—நீ ; Second Personal Pronoun—you.
29. படர்க்கைப்பெயர்—அவன் ; Third Personal Pronoun—he.
30. கட்டுப்பெயர் அல்லது சட்டதியாகப்பிறந்தபெயர்—அவள் ; A de-
nominative Pronoun and a Common Noun
together—this-woman.

14. பூத்துவாலைப்பண்டுப்பெயர்—விசை ; Common Noun—vis
the name of an Indian weight.
15. முகத்தலளவைப்பண்டுப்பெயர்—மரக்காலி ; C. Noun—marakal
the name of an Indian measure.
16. கீட்டலளவைப்பண்டுப்பெயர்—அங்குலம், கேஜம் ; Common Noun
—inch, yard.
17. பண்படியாகப்பிறந்தபெயர்—கரியன் ; An adjective and a Com-
mon Noun put together—black-man.
- 18.) முதனிலைத்தொழிற்பெயர்—பூட்டு ; Common Noun—lock.
- 19.) முதனிலைபெருத்தொழிற்பெயர்—சண்டை ; Common Noun
fight, war &c.
- 20.) முதனிலைத்தொழிற்பெயர்—பாடு ; Common Noun—labour,
trouble &c.
- 21.) காலங்காட்டுங்தொழிற்பெயர்—படிக்கிறது ; Participial Noun—
reading.
- 22.) காலங்காட்டாததொழிற்பெயர் (அல்லது) முக்காலத்துக்கும் பெறு-
வான தொழிற்பெயர்—படித்தல் ; Participial Noun
—reading.
23. ரெதாழிலடியாகப்பிறந்தபெயா (அல்லது) பால்காட்டுக் கொழிற்பெயா
—ஒதுவான்; உழவான் ; Common Noun—reader,
farmer.
24. வினையாலஜையும்பெயர் (அல்லது) பாலையுங்காட்டுக்கூதா-
ழிற்பெயர்—ஒடுகிறவன் ; Common Noun—runner
25. முறைப்பெயர்—தந்தை, தாய் ; Common Noun—father, mother
26. ஆகுபெயர்—வேற்றிலை நட்டான் ; Synecdoche—he planted the
betel-leaf.
ஊரடங்கிற்று; Metonymy—the town became calm,
தாமரைபோன்ற பாதம் ; Simile—the lotus-like fee
27. அனாமைப்பெயர்—நான் ; First Personal Pronoun—I.
28. முன்னிலைப்பெயர்—நி ; Second Personal Pronoun—you.
29. படர்க்கைப்பெயர்—அவன் ; Third Personal Pronoun—he.
30. கட்டுப்பெயர் அல்லது சட்டடியாகப்பிறந்தபெயர்—அவள். A
nustrative Pronoun and a Common Noun
together—this-woman. tamilnavarasam.com

(d) Personification. Objects of the lower order are sometimes spoken of, when personified, as Masculine or Feminine like the objects of the higher order, as in English.

4. புடம் (Person). The same as in English.

5. வெற்றுமை (Declension). In the Declension of Nouns, there are eight cases in Tamil. Of these, the 1st is the Nominative, 2nd the Accusative, 6th the Possessive and the 8th the Vocative. Of the other four, the 4th gives a Dative significance, and the 3rd, 5th and the 7th are the ablatives of instrumental connection, of remotion and of location respectively. The suffixes of these 2-4 four cases are equal in meaning to the Prepositions in English.



1st or the Nominative Case.—முதல் வெற்றுமை.

6. The particles connected with the First case are:—~~உளவர்,~~
~~உளவி,~~
~~உளவர்கள்,~~
~~உளது,~~
~~உளவை,~~
~~உளவைகள்;~~
~~என்பவர்,~~
~~என்பவர்கள்,~~
~~என்பது,~~
~~என்பவை,~~
~~என்பவைகள்.~~ இது
 ஏற்குபகலின்றியும் முதல்வேற்றுமையில் பெயர்ச்சொற்கள் வருவதுண்டு. (உ-ம்)
 கிறிஸ்துவானவர் மூன்றாம் உயிரோடெழுந்தார், or கிறிஸ்து மூன்றாம்
 உயிரோடெழுந்தார்.



2nd or the Accusative Case.—இரண்டாம் வெற்றுமை.

7. The particle connected with the second case is:—~~இ~~.
 கைக்கட்டினான். He built a house.



3rd or the Instrumental case.—மூன்றாம் வெற்றுமை.

8. The particles connected with the third case are:—
~~ஒதுக்கு,~~ ~~ஒடு~~ or ~~ஒடு,~~ ~~உடன்,~~ ~~கோணம்~~ or ~~மூலமாம்.~~

“ஆல்” or “ஆள்”

a.—~~உலகமுன்டாயிற்று~~—The world was created
 by God.

- b.—என்னால் அவனுக்கு வெளி சிடைத்து—He got the work through me.
- c.—அவன் கட்டியால் அதை வெட்டினான்—He cut it with a knife.
- d.—அவனுல் பெங்களுக்குப் போன்னே—I went to Bangalore because of him.
- e.—மண்ணுலாகிய குடம்—Pot made of clay.

“ஒடு” or “ஒட்டு”

அவனுடே வந்தேன்—I came with him.

“ஒட்டு”

அவனுடன் வந்தேன்—I came along with him.

“கோண்டு” or “மலமாய்”

அவனைக்கொண்டு அதை முடித்தேன்—I finished it through him.

—♦—

4th or the Dative case.—நாள்காமி வேற்றுவே.

The particles connected with the 4th case are:—து; ஓடு,
ஒட்டு or ஒட்டு; தீவித்து or போந்டு; ஓட்டு; பற்றி; துநித்து.

“து”

ஏ.—நாள்கிருக்குப் பிச்சை கொடுத்தான்—He gave alms to the poor.

ஓ.—வேதத்திற்கு விரோதமான காரியம்—This is against (to) the Scripture.

ஏ.—புல்தகத்திற்கு வந்தான்—He came for the book.

“ஒடு” “ஒட்டும்” or “ஒட்டு” *

நாள்காகச் செய்தான்—He did it for me.

ஏனுக் அவனுக்கு வேலை சிடைத்துத்—Here “ஒடு” may mean “through” or “midstation for.” It may be either rendered either:—

11.—He got the work through me (i.e., through my agency).

12.—It is out of consideration for me that he got the work through my relationship with him.

N. B.—“ஒரும்” is a corrupt form of ஒப்பும், meaning obligation,

b.—அவன் மகனுக்காக விரைவிட்டான்—He left the place for the sake of his son.

“ நிமித்தம் ” or “ பொருட்டு ”

என்னியித்தம் வந்தான்—He came on account of me.

“ இட்டு ”

என்னையிட்டு வந்தான்—He came because of me.

“ பற்றி ”

a.—என்னைப்பற்றிப் பேசினான்—He spoke of me.

b.—என்னைப்பற்றிப் பாடினான்—He sang about me.

“ துறித்து ”

a.—என்னைக்குறித்துப் பேசினான்—He spoke about me.

b.—என்னைக்குறித்துப் பாடினான்—He sang about me.

N.B.—பற்றி and துறித்து are interchangeable.

5th or the ablative of remotion.—ஃத்தாம் வெற்றுமை.

10. The particles connected with the 5th case are:—

இன்; நின்கு or இதுத்து; காட்டிலும், பார்க்கிலும், விட, இலும் or இல்
“ இல் ”

a.—காக்கையிற்காரிது களம்பழம்—Kalam fruit is darker *than* crow.

.—கல்வியிற்கெரியன் கம்பன்—Kainban is accounted great *from* his learning.

“ இன் ”

a.—மலையின் வீழ்குவி—The stream that flows *from* the mountain.

b.—மதுநூரயின் வடக்குச் சிதம்பரம்—Chithamparam is *to the* north of Madura.

“ நின்கு ” or “ இதுத்து ”

நெரினின் சுற்றுநீர்—He went *from* the village

“காட்டிலும், பார்க்கிலும், விட, @லும், or @ஆம்?” அவனைக் காட்டிலும் நான் கெட்டிக்காரன்—I am cleverer than he.

6th or the Genitive or possessive Case.—ஆறும் வேற்றுமை.

11. The particles connected with the 6th case are :—அது, ஆது, அ or உடைய.

N.B.—அது, ஆது என்னும் உருபுகள் ஒருமையிலும், அ என்னும் உருபு பன்மையிலும், உடைய என்னுஞ் சொல்லுருபு இவ்விரண்டிலும் வரும்.

உதாரணம் :

- (a) இராமனது (ஆது or உடைய) புஞ்சம்.
- (b) மனிதர்கள் நோக்கமோர் மனிதர்களுடைய நோக்கம்.

—♦—

7th or the ablative of location.—சழாம் வேற்றுமை.

12. The particles connected with the 7th case are :—இல், கண், கால், அகம், புறம், உள், தீங், மேல், முன், வின், சார், அயல், புடை, திசை, தேம், தலை, இடை, கடை, வலம், இடம், உழை, உழி, உளி, வயின், வரய், பால், முதல், பாடு, அளை, வழி, தோறும், மிசை, மாடி, மீது, இடத்தில், அண்டை, கிட்ட, பக்கல், பக்கம், பாங்கர், முகம், இன்.

உதாரணம்.

இல்—பெங்களூரிலிருந்தான்—He was in Bangalore.

கண்—விரலின்கண் விளக்குகின்றது மோதிரம்—The ring glitters on the finger.

கால்—வர்க்கால் சீவந்த பொதும்பர்—The grove grown in the vicinity of the village.

அகம்—பயன் சாராக்கொல் பல்லாரகத்துண்—Useless talk is with many,

புறம்—வரப்புறம் இருந்தான்—He was by (by the side of or near) the village.

இன்—இடத்திலிருந்தான்—He was in the house.

கழ—மரத்தின்கீழ் இருந்தான்—He was *under* the tree.

மேல்—மலைமேல் இருந்தான்—He was *on* the mountain.

முன்—அவன் என் முன் வரட்டும்—Let him come *before* (to) me.

பின்—காதலிபின் சென்றது கருத்து—(His) thoughts were *after* (his) lover.

சார்—காட்டுச்சார் ஓடுக் குழுமயால்—The hare that runs *in* the jungle.

அயல்—ஊரயல் இருந்தான்—He was *by* (*by the side of or near*) the village.

புடை—எயிற்புடைசின்றுன்—He stood *on* the rampart.

திசை—தேர் திசை யிருந்தான்—He was *on* (or *in*) the car.

தேம்—தொழில் குரியவை கோடாய் தெத்து—All the requisites necessary for the maid are *with* or *in* the hands of the hand-maid (nurse-maid).

தலை—வலைத்தலை மாணன் நோக்கியர்—They looked (bewildered) like a deer (caught) *in* the net.

குடை—நல்லாரிகை புக்கு—Going *into* the society of good men.

குடை—வேலின் கடைமணி போற்றின்னியான்—One who is as strong as the diamond set *in* the spear.

வலம்—கைவலத்துள்ளது கொடுக்கும்—He would give whatever he has *in* his hand.

குடம்—அவனிடம் போனேன்—I went *to* him.

உழை—அவனுழை, வங்தேன்—I came *to* him.

உழி—அவனுழுபி சென்றுன்—He went *to* the village.

உளி—குயில்சேர் குளிர்காவுளி சேர்புரையும்—Going and living *in* the cool grove frequented by the cuckoo

உவரிக்—அவர்வயின் செல்லாதே—Don't go *to* them.

வாய்—குரைகடல்வாய் அழுதென்கோ—May I say it to be the nectar (that comes out) *from* (or is found *in*) the sea that roars.

பூல்—ஒன்பாலிருந்தான்—He was *with* me.

பூதல—கரன்முதல்வந்த வரன் மாய்மாலை—The awe-inspiring twilight that set *over* the wilderness.

பாயு—நம்பாட்டுவாயாத கால்—The day that does not agree with us.
ஏனோ—கல்லிலைச் சுளின்றி—The spring-water (that oozes out) from a rock.

வழி—விழ்ரூதோர் நறவேங்கை விழல்வழி யசைந்தனன்—As if it shook under the shade of the vanga tree which was standing all fragrant.

பதோறும்—மனைதோறும் மக்களுள்ள—There are people at every house.

மிகை—நீதிமான் விலமிகை நீடுவாழ்வான்—The righteous man will live long in the world.

மாடு—அரசன்மாட்டு அவன் புகழ் அடையான்—He will not be praised before (or in the presence of or in the service of) a king.

மீது—மலையின்மீது இருந்தான்—He was on the mountain.

இடத்தில்—அவனிடத் திலிருக்கிறது—It is with him.

அண்டை—அவனங்கை பணமுண்டு—There is money with him.

கிட்ட—அவன் கிட்டப் பேசுவது வியாயமல்ல—It is not right to talk with him.

பக்கல்—முனைசாமிபக்கல் துரைசாமி யுட்காரந்தான்—Durasawmy sat by the side of Munisawmy.

பக்கம்—கணவன்பக்கம் என்னாப்பொருளுஞ் சேந்தன—Everything went to the husband.

பாக்கி—அரசன் காட்டுப்பாக்கி சென்று வேட்டையாடினான்—The king went to the forest and hunted.

நகம்—போக்குவரத்துசென்றுஞ்—He went to the battle field.

இடு—வாறுவல்கின் இலது வேறிட்டுண்டோ—Could anything that is not in heaven be found elsewhere.

N. B.— These suffixes or rather affixed words give a sense of location to the foregoing word. Of these 42 suffixes only 14 (இடுல், புகழ், உள், ஒழ், மேல், முன், பின், இடம், சௌறம், இடத்தில், அண்டை, கிட்ட, வகை and பக்கம்) are of use in the ordinary prose (whether spoken or written). Others find a place in poetry and in poetic prose.

8th or the Vocative Case.—எட்டாறு வேற்கொண்டு.

18. The particles connected with the 8th case are :—

உதாரணம்.

- (a) ஆ—அன்னு; (b) ஏ—தம்பி; (c) எ—தம்பு; (d) ஏ—அன்னே;
 (e) ஓ—அப்பாவோ; (f) ஆய்—நக்காய்.
-

AMBIGUOUS CASE-TERMINATIONS.

பேருண்மையக்கம்.

பேருண்மையக்கமாவது ஒரு வேற்றுமைப்பொருள் மற்றொரு வேற்றுமை யிருப்போடு தகுதியாய் ஏற்குவதாக.

அவை வருமாறு :

First Case —வினைமுதற்பொருள் எழுஙாயிருபு முன்றலுகுபுகளோடு நிரிச் சிறுபான்மை நாள்களுக்குப் பூற்றுக்களோடும் வரும் ; உதாரணம் :—

1st Case : அவர் செய்தார்—*He did.*

3rd Case : அவராற் செய்யத்தகும் அக்காரியம்—*By him it becometh to be done, that thing; for, அவர் செய்யத் தகும் அக்காரியம்—It becometh him to do that.*

4th Case : அவருக்குச் செய்யத்தகும் அக்காரியம்—*To him is becoming the doing of that; for, அவர் செய்யத்தகும் அக்காரியம்—It becometh him to do that.*

6th Case : அவரது வரல்—*His coming; for, அவர் (வந்த, வருகிறார் வரும்) வரல்—The advent of his coming.*

Second Case.—செய்ப்பட்டபொருள் இரண்டு கோடங்களிச் சிறுபான்மை எழுவாய் வேற்றுமை யிருப்புமுதல் ஏழாம் வேற்றுமை யிருபு எழுய், வகுபான் என்னாக்குமே வரும்.

உதாரணம் :

2nd Case : செற்றையட்டான்—*He cooked the rice (= செரப்).*

1st Case : செற்றப்பட்டது—*The rice was cooked; for, செற்றுவதுடான்—He cooked the rice (= செரப்).*

3rd Case: அரிசியாற் சோருக்கினன்—He cooked° சோறு (= boiled rice) out of அரிசி (rice); for, அரிசியைச் சோருக்கினன்—He boiled the அரிசி into சோறு.

4th Case: அவட்குக் கொள்ளும் இங்வணிகலம்—This jewel is fit to her for wear; for, அவளைக் கொள்ளும் இங்வணி கலம்—This jewel will fit her to wear.

5th Case: பழியினஞ்சும்—He dreads from guilt; for, பழியை அஞ்சும்—He dreads guilt.

6th Case: நூலது குற்றங் கூறினுன்—He stated the flaws of the work; for, நூலைக்குற்றங் கூறினுன்—He criticised (= blamed) the work.

7th Case: தூணின்கட் சார்ந்தான்—He reached on the pillar; for, தூணைச் சார்ந்தான்—He reached the pillar.

Third Case:—கருவிப்பொருள் மூன்றஞ்சுருபு ஐந்தஞ்சுருபுக்கோடன் திறபான்மை எழுவாய்ந்து, நான்கஞ்சுருபு, ஆறஞ்சுருபுக்கோடும் வரும்.

உதாரணம் :

3rd Case: கண்ணுற் காண்பான்—He will see with his eyes.

1st Case: கண்காணும்—The eye will see; for, கண்ணுல் காணும்—He will see with his eyes.

4th Case: கண்ணிற்குக் காணலாம்—To the eyes, it may appear; for, கண்ணுற் காணலாம்—One can see with his eyes.

5th Case: கண்ணிற்காணலாம்—From of the eyes, he may see; for, கண்ணுற் காணலாம்—One can see with his eyes.

6th Case: கண்ணினது காட்சி—The sight of the eye; for, கண்ணுலாகிய (ஆக்கிய) காட்சி—The seeing with the eye.

Fourth Case.—கோடற்பொருள் நான்கஞ்சுருபோடன்றிச் திறபான்மை ஏம். கேற்றஞ்சுமை யொழிந்த எல்லா ஒருபுக்கோடும் வரும்.

உதாரணம் :

- 4th Case : நாகருக்குப்பலி—Sacrifice offered to the gods.*
- 1st Case : இரப்பவர் என்பெறினால் கொள்வர்—The beggars receive whatever may be given them ; for, இரப்ப வருக்கு என்னகொடுத்தாலும் வாங்கிக்கொள்வர். Whatever may be given to the beggars, they never refuse to take.*
- 2nd Case : அழுக்கா றுடையானைச் செய்யவ டுவைவையக் காட்டி விடும்—இதேவி would link together the envious and மூதேவி, as fit associates ; for, அழுக்கா றுடையானைச் செய்யவ டுவைக்குக் காட்டிவிடும்—இதேவி will give up the envious to மூதேவி.*
- 3rd Case : நாகராற்பலி—The sacrifice (occasioned) by the gods; for, நாகருக்குப்பலி—Sacrifice offered to the gods.*
- 5th Case : நாகரின் அன்புசெய்தான்—He showed the kindness (arising) from (a consideration of) the gods; for, நாகருக்கு அன்புசெய்தான்—He showed kindness to the gods.*
- 6th Case : நாகரது பலி—The sacrifice of (=used to be offered to) the gods; for, நாகருக்குப்பலி—The sacrifice offered to the gods.*
- 7th Case : நாகர்கண் அன்புசெய்தான்—He showed love towards the gods; for, நாகருக்கு அன்புசெய்தான்—He showed love to the gods.*
-

Fifth Case.—ஐந்தாம் வேற்றுமைப்பொருள்களுள் நீக்கப்பொருள் சிறு பான்கமே இரண்டாகுபோடும், எல்லைப்பொருள் சிறுபான்கமே நாள்கலை போடும் வரும்.

உதாரணம் :

- 8th Case : மதுனாயை நீக்கினான்—He left Madura; for, மதுனாயின் நீக்கினான்—He went away from Madura (நீக்கப்பொருள்).*

4th Case : மதுரைக்கு வடக்குச் சிதம்பரம்—Chithumbaran. ... north to Madura ; for, மதுரையின் வடக்குச் சிதம்பரம்—*Chithumbaram is to the north of Madura.* (எல் இப்பொருள்)

Sixth Case.—*சம்பந்தப்பொருள் ஆற்றலுகுபோடன்றிச் சிறபான்மை தடைக்குடுபு, ஜீவத்துடுபு, ஏழுதுடுபுகளோடும் வரும்.*

உதாரணம் :

6th Case : சாத்தனதுகை—The hand of Satthen.

4th Case : சாத்தனுக்குமகன்—Son to Satthen ; for, சாத்தனு மடையமகன்—Son of Satthen.

*5th Case : மரத்தின் கீங்கின கொம்பு—The branch that is away from the tree ; for, மரத்தினுடைய கீங்கின கொம்பு—*The Branch of the tree that is far removed from it.**

*7th Case : உயிரின்கள் உணர்வு—Sensation in life ; for, உயிரி னது உணர்வு—*Sensation of life.**

Seventh Case.—இடப்பொருள் ஏழுதுகுபோடன்றிச் சிறபான்மை ஏழவாய்க்குடுபு, இரண்டுத்துடுபு, நான்கள் உடுபுகளோடும் வரும்.

உதாரணம் :

7th Case : நானின்கட்ட சார்ந்தான்—He rested on the pillar.

*1st Case : நான்போதிகை தொட்டது—The pillar reached the prop ; for, நானின்கட்ட போதிகை தொட்டது—*The prop rested on the pillar.**

*2nd முடு : நானின்கட்டசார்ந்தான்—He rested the pillar ; for, நானி ன்கட்ட சார்ந்தான்—*He rested on the pillar.**

*4th Case : *காலைக்கு வருவான்—He will come to the morning ; for, காலையில் வருவான்—*He will come of a morning.**

* “காலை” is from “கால்”—meaning “காலம்”—time. A day is divided, both for ceremonial ablutions in the Hindu temple-worship and by the Pentavi-predictors (பஞ்சபட்டி கால்திரிசன்), into six parts; thus “காலைக்குவருவான்” may mean also “that he will come opportunely” or in a proper time.tamilnavarasam.com

N.B.—பொருள் மயக்கத்தை வேற்றுமை உருபுப்பொருள் மயக்கம் என்று கொள்க.



An elliptical use of the case-terminations tend to an ambiguity in meaning ranging from two to seven modes of interpretation.

வேற்றுமையுருபுகள் தொக்குகின்றவழி பொருள்களிலே மயக்குத் தன்மையையுடைய தொடர்மொழிகள் இரண்டுமூதல் ஏழிற்கீழ் பொருள்களால் மயக்கும்; உதாரணம்:—

“தெய்வவணக்கம்” may mean :—

1. தெய்வத்தை வணக்குகிற வணக்கம் (2nd Case)—The worship wherewith we worship God.
2. தெய்வத்துக்கு வணக்கம் (4th Case)—The worship due to God.

“சீர்மோர்” may mean :—

1. சீரோடு கூடிய மோர் (3rd Case)—The மோர் mixed with சீர்.
2. சீரையுடைய மோர் (6th Case)—The மோர் which has சீர்.
3. சீரும்மோரும் (உம்மைத்தொகை) — சீர் and மோர்.

“சொல்லிலக்கணம்” may mean :—

1. சொல்லினது இலக்கணம் சொன்னதால் (1st Case)—The work which treats of the இலக்கணம் of the சொல்.
2. சொற்கிலக்கணம் (4th Case)—இலக்கணம் to the சொல்.
3. சொல்லின திலக்கணம் (6th Case)—இலக்கணம் of the சொல்.
4. சொல்லின்கண் இலக்கணம் (7th Case)—இலக்கணம் contained in the சொல்.

“பொன்மணி” may mean :—

1. பொன்னுலாகிய மணி (3rd Case)—The மணி made of பொன்,

மாலைக்கு, அங்கிக்கு, சங்கிக்கு, பக்கைக்கு, இன்றைக்கு, நாளைக்கு, வாருக்கு, வீட்டிழற்கு,—வருங்கர். In these words ‘கு’ the fourth case termination expresses the idea of the seventh case; thus, மாலைக்கு உருவான் must not be rendered according to the form, “He will come to the evening,” but according to the idea மாலை சேர்த்தில் வருவான், He will come in the evening; the former is in the fourth case and the latter in the seventh and so with the others.

2. பொன்னேசேர்ந்த மணி (3rd Case)—The மணி mixed with பொன்.
3. பொன்னின்கண் மணி (7th Case)—The மணி in பொன்.
4. பொன்னுலாகிய மணி (பண்பு)—The மணி which is பொன்.
5. பொன்னும் மணியும் (உம்மைத்தொகை)—பொன் and மணி.

“மரவேலி” may mean :—

1. மரத்தைக் காக்கிற வேலி (2nd Case)—The வேலி which protects the மரம்.
2. மரத்தாலாகிய வேலி (3rd Case)—The வேலி made of மரம்.
3. மரத்துக்கு வேலி (4th Case)—The வேலி for the மரம்.
4. மரத்தினது வேலி (6th Case)—The வேலி of the மரம்.
5. மரத்தின்புறத்து வேலி (7th Case)—The வேலி by the side of the மரம்.
6. மரமாகிய வேலி (பண்பு)—The வேலி which is மரம்.

“சொந்போருள்” may mean :—

1. * சொல்லானது பொருள் (1st Case)—The பொருள் is சொல்.
2. † சொல்லால்நியப்படும் பொருள் (3rd Case)—The பொருள் conveyed by the சொல்.
3. சொல்லுக்குப்பொருள் (4th Case)—The பொருள் for the சொல்.
4. சொல்லினது பொருள் (6th Case)—The பொருள் of the சொல்.
5. சொல்லின்கட்ட பொருள் (7th Case)—The பொருள் in the சொல்.
6. சொல்லாகிய பொருள் (பண்பு)—The பொருள் which is சொல்.
7. சொல்லும் பொருளும் (உம்மைத்தொகை)-The சொல் and பொருள்.

“சொல்லானது பெர்குள்” என்றது தொகாசிலைப் பெருளாகிய ஏழு வாய்.

† “சொல்லால் அறியப்படும்பொருள்,” “சொல்லின் அறியப்படும்பொருள்,” என மூன்றாவது நேடு ஐந்தாவதும் விரிப்பாரு மூனர். அவை யிரண் டிற்கும் எதுப்பொருள் ஒன்றே யாதவின் அது வேற்றுப்பொருளால் மயக்கிய தன்மென்க.

வினாக்கள்—Verb.

VERBS IN TAMIL WITH THEIR EQUIVALENTS IN ENGLISH.

1. தன்வினை (1): ஓடுகிறான்—He runs; படிக்கிறான்—He reads.
2. பிறவினை (2): மாட்டை யோட்டுகிறான்—He drives the bullock (or he *causes* the bullock to *run*). நூரசாமியைப் படிப்பி கிறான்.—He teaches Doorasawmy (or he *causes* Doorasawmy to *read*).
3. செய்வினை—ஓடுகிறான், படிக்கிறான்; Active Verb (or Voice)—He *runs*, He *reads*.
4. செயப்பட்டு வினை—அடிப்பட்டான்; Passive Verb (or Voice)—He *was beaten*.
5. செயப்படுபோருள் தன்றியவினை—ஓடுகிறான்; Intransitive Verb—He *runs*.
6. செயப்படுபோருள் தன்றுவினை—பாடத்தைப் படிக்கிறான்; Transitive Verb—He *reads* (his) lesson.
7. இறத்தால் வினையேச்சம்—படித்து; Compound Perfect Participle—*Having learned*.
8. நிகழ்காலவினையேச்சம் or முக்காலத்துக்குத்தும் போதுவான வினையே சீசம்—வாசிக்கக் கற்பித்தேன், பார்க்கவருகிறான்; Verb in the Infinitive Mood or Gerund—I *taught* (him) *to read*. (He) *comes to see*.
9. எதிர்காலவினையேச்சம்—படித்தால் சமர்த்தனுவான்; Verb in the Subjunctive Mood—*if (he) reads he will become clever*.

* (1) தன்-வினை (=own-action) refers to an action of an agent where the action is of the agent himself; Ex. திரும்பு—turn one's self.

(2) பிற-வினை (=another-action or Causal Verb) refers to an action caused by an agent but done by another ; Ex. திருவி—turn another, cause to turn.

10. உறந்தகாலப் பேயரேசிசு—படித்த மனிதன்; Perfect Participle Adjective—Learned man.
11. நெஷ்டாலப் பேயரேசிசு—முடிக குதிரை; Imperfect Participle Adjective—Running horse or a horse that runs.
12. ஏதிகாலப் பேயரேசிசு—ஓடுக்குதிரை; Imperfect Participle Adjective—running horse, or a horse that would run well.
13. வினாழற்று—படிக்கிறேன்; Finite Verb—He reads.
14. தள்ளும் வினாழற்று—படிக்கிறேன்; Verb, Indicative Mood, First Person—I read.
15. முள்ளில் வினாழற்று—படிக்கிறோய்; Verb, Indicative Mood, Second Person—You read.
16. படர்க்கை வினாழற்று—படிக்கிறேன்; Verb, Indicative Mood, Third Person—He reads.
17. எவல் வினாழற்று—(கி) படி; Verb, Imperative Mood, Second Person—Read (you or thou).
18. வியங்கோள் வினாழற்று (கி சுகமாய்) இருப்பாயாக; Verb in the Optative Mood—May you be happy.
19. விதிவிளை அல்லது உடன்பாட்டுவிளை—பார்த்தேன்; Affirmative Verb—I saw.
20. மறைவிளை அல்லது எதிர்மறைவிளை—(நான்) பார்க்கவில்லை, Negative Verb—I did not see.
21. முதலிலை or பகுதி—Root.
22. விதுதி—Termination.
23. இறந்தாலும்—Past Tense. சீஞ்சாலும்—Present Tense. எதிர் காலம்—Future Tense.
24. குறிப்புவிளை: Any Verb, or any word used as a predicate, which does not denote any tense in particular but is common to the three tenses.
25. Some words are always குறிப்புவிளை, such as: உண்டு, வேறு, இல்லை, அல்ல, இன்று, அன்று, &c.
26. The predicate in a sentence, formed by the auxiliaries *may* or *might*, *can* or *could*, and *ought*, *must* or *should*, when rendered into Tamil is always குறிப்புவிளை; Ex. I *may* *read* or I *might* *read*—நீங்கள் உண்டு; I *can* *read* or I *could* *read*—நீங்கள் வேறு.

கூடும் : I ought to read, I must read or I should read—நான் புத்தகவே
ண்டும்.

27. The predicate in a sentence, formed by the copula (is, are, &c.) and (1) an Adjective, (2) a Noun, or (3) an Adjective and a Noun together, when rendered into Tamil is always துறப்பு வினை. (It is also termed பேயிப்பெயனிலை). Ex. (1). That is good—அது கல்து. (2). He is a merchant—அவன் வர்த்தகன். He is Raman—அவன் இராமன். (3). He is a wise man—அவன் ஞானவாணி.

N.B.—For the rules for these verbs, refer to Grammar.

இடைச்சோல்.

வேற்றுமையுருபுகள், விகுதியுருபுகள், இடைச்சீலையுருபுகள், சாரியைகள், வினாவேழுத்துகள், சுட்டெழுத்துகள், உவமைச்சொற்கள், தத்தம் பொருளையுணர்த்தியசொற்கள், இசைசிறைக்கிறசொற்கள், அசைசிறைக்கிற சொற்கள், குறிப்பிடைச்சொற்கள் ஆக இடைச்சொற்கள் பதினேரு வகையாம்.

1. ✓ வேற்றுமையுருபுகள் (பெயரியலிற் காண்க)
2. விதுதியுருபுகள் (பதவியலிற் காண்க)
3. இடைச்சீலையுருபுகள் (பதவியலிற் காண்க)
4. சாரியைகள் (பதவியலிற் காண்க)
5. வினாவேழுத்துகள் (எழுத்தியலிற் காண்க)
6. சுட்டெழுத்துகள் (எழுத்தியலிற் காண்க)
7. உவமைச்சோற்கள் :—போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடிப்ப,
இயை, எய்ப்ப, நேர, சிகர, அன்ன, இன்ன, பொருவ, ஏற்ப,
அனைய, இகல, எதிர, சிவண, மலைய, ஆங்கு முதலிய இருபதும்
உவமைச்சொற்களாம்.
8. தத்தம் போருளையுணர்த்திய இடைச்சோற்கள் :—ச, ஓ, உம், என,
என்று, தீல், மன், மற்று, கோல், ஒடு, தேய்ய, அந்தில், ஜும்து,
ஆம்ம, மா, கோள்ள, தான், பின், முன், முதலிய பத்தொன்ப
துங் தத்தம் பொருளையுணர்த்திய இடைச்சோற்களாம். (இடையியலிற் காண்க)
9. முன்னிலையிடத்து வருகிற அசைச்சோற்கள் :—மியா, இக, மோ, கதி,
அத்தை, இத்தை, வாழிய, மாள, ஈ, யாழ முதலிய பத்தும் முன்
னிலையிடத்து வருகிற அசைச்சோற்களாம். (இடையியலிற் காண்க)

10. எல்லாவிடத்தும் வருகிற அகைச்சோற்கள்:—யா, னா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது, இகும், சின், குறை, ஒரும், போஹும், இருந்து, இட்டு, அஞ்ச, ஆம், சின்று, சின்று, ஆகிய இப்பதினெட்டும் எல்லாவிடத்தும் வரும் அசைச்சொற்களாம். (இடையியலிற் காண்க.)

11. துறிப்பு இடைச்சோற்கள்:—

- (அ) ஆஅ, ஓஓ, அக்தோ, ஐயோ, அன்னே, அச்சோ முதலிய ஆறும் இரக்கத்தைக் குறிக்கும் இடைச்சொற்கள். (இடையியலிற் காண்க)
- (ஆ) கூ, கூகூ, ஐயோ, ஐயையோ முதலிய நான்கும், ஆச்சத்தைக் குறிக்கும் சொற்கள். (இடையியலிற் காண்க)
- (இ) ஏ, ஈ முதலிய இரண்டும் இகழ்ச்சியைக் குறிக்குஞ் சொற்கள். (இடையியலிற் காண்க)
- (ஈ) ஒகோ, ஒஒ, ஆகா, அம்மா முதலிய நான்கும் அதிசயத்தைக் காட்டுஞ் சொற்கள். (இடையியலிற் காண்க)

—.ஷ.—

உரிச்சொல்.

உரிச்சொல் துறிப்பு, பண்பு, இசை யென மூவகைப்படும். ०

1. துறிப்பு உரிச்சோற்கள்:—சால, உறு, தவ, நஸி, கூரி, கழி என்னும் ஆறும் “மிகுதி” என்னுங் குறிப்பை யுணர்த்துவனவாழ்.
2. பண்புச்சோற்கள்:—“கடி” என்பது காப்பு, கூரியை, நாற்றம், விளக்கம், அசிசம், சிறப்பு, விரைவு, மிதி, புதுயை, ஆர்த்தல், வரைவு, மன்றல், கரிப்பு என்னும் பதின்மூன்று குணங்களை யுணர்த்துவதாம்.

3. இகையுரிச்சோற்கள்:—

- (அ) முழக்கு, இரட்டு, ஒலி, கலி, இசை, துவை, பிளிறு, துரை, இரங்கு, அமுங்கு, இயம்பல், இமிழ், குளிறு, அதிரா, குறை, களீ, சிலை, சும்மை, கெள்வை, கம்பலை, அரவம், ஆர்ப்பு என்னும், இருபத்திரண்டும் ‘‘ழுகை’’ என்னும் இகையை யுணர்த்துவன

(1) மாற்றம், துவற்சி, செப்பு, உரை, கரை, நொடி, இவச, கூற்று, புகறல், மொழி, கிளவி, விளம்பு, அறை, பாட்டு, பகர்ச்சி, இயம் பல் என்னும் பதினாறும் “சோல்” என்னும் இசையை யுணர்த் துவனவாம்.

— ♦ —

METHOD OF PARSING NOUNS.

பெயர்ச்சொல்லுக்கு இலக்கணங்களும் விதம்.

1. முதல் வேற்றுமையிலுள்ள ஒரு பெயர்ச்சொல்லுக்கு இலக்கணங்களும் விதம்:—இன்ன தீண, பால், இடம், பேயர்ச்சோல் என்று கூறி, இன்ன பயனிலைக்கு எழுவர்யாக சிற்கின்றதென்று சொல்லி முடிக்கவேண்டும்.

~~2. எட்டாம் வேற்றுமையிலுள்ள ஒரு பெயர்ச்சொல்லுக்கு இலக்கணங்களும் விதம்:—இன்ன தீண, பால், இடம், பேயர்ச்சோல், வேறு மொயன்று கூறி, இன்ன விணையைக்கொண்டு முடிகிறதென்று சொல்லி முடிக்கவேண்டும்.~~

3. முதல் வேற்றுமையிலாவதுள்ள ஒரு பெயர்ச்சொல்லுக்கு இலக்கணங்களும் விதம்:—வேற்றுமையும் அதற்குரிய பொருளையுங் கூறியினின்; இன்ன தீண, பால், இடம், பேயர்ச்சோல் என்றும், இன்ன சொல்லைக்கொண்டு முடிகிறதென்று சொல்லி, முடிக்கவேண்டும்.

N.B.—இரண்டாம் வேற்றுமையிலுள்ள ஒரு பெயர்ச்சொல்லுக்கு இலக்கணங்களும் பேர்த்து மாற்றிரம், பெயர்ச்சொல்லுக்குரிய இலக்கணங்களைக்கூறினபின், இன்ன விணைச்சொல்லுக்குச் “செய்ப்புபொருளாக” வாசத்தென்று சொல்லி முடிக்கவேண்டும்.

— ♦ —

METHOD OF PARSING VERBS.

விணைச்சொல்லுக்கு இலக்கணங்களும் விதம்.

4. விணைச்சொல்: தேரிதீவிணை, துறிப்புவிணை யென விணைச்சொல் இருக்கக்கூடியது.

5. தேரிதீவிணைக்கு இலக்கணங்களும் விதம்:—செய்ப்புபொருள் குன்றியவிணையாக குன்றுவிணையாவென்றும்; இறந்காலமா, சிக்கந்காலமா,

எதிர்காலமாவன்றும்; உடன்பாடா எதிர்மறையாவன்றும்; செப்பிளோயா, செய்ப்பாட்டுவினோயாவன்றும்; தன்வினோயா, பிறவினோயாடுவன்றும்; வினை முற்று, வினையெச்சமா, பெயரெச்சமா, தொழிற்பெயராவன்றஞ் சொல்லி, எதைக்கொண்டு முடிகிறதென்று கூறவேண்டும்.

N.B.—வினைமுற்றுயிருக்தால்,—அவ்வினைமுற்றின் எழுவாயின் “வினை. பால், இடம் களை” முதலில் எடுத்துக்காட்டி, பிற்பாடு வினைச்சொல்லுக்குரிய இலட்ச ஈங்களைக் கூறி, இன்ன “எழுவாய்க்குப் பயனினையாக” எந்தெந்த சொல்லி முடிக்கவேண்டும்.

குறிப்புவினைக்கு இலக்கணங்கூறும் விதம்: உடன்பாடா, எதிர்மறையாவன்றும் ; பொதுக்குறிப்பா, சிறப்புக்குறிப்பா, வினைக்குறிப்பாவன்றும் ; வினைமுற்று, வினையெச்சமா, பெயரெச்சமா, தொழிற்பெயராவன்றஞ் சொல்லி, எதைக்கொண்டு முடிகிறதென்று கூறவேண்டும்.

N.B.—(a) குறிப்பு வினைமுற்றுயிருக்தால்,—குறிப்பு வினைக்குரிய இலக்கணம் வினை மத்திய கூறி, இன்ன எழுவாய்க்குப் “பயனினையாக” எந்தெந்த கூறு சொல்லி முடிக்கவேண்டும்

(b) குறிப்புப்பயனின் “பெயர்ச்சொல்லாயிருக்தால்”—பெயர்ச்சொல்லுக்குரிய இலக்கணங்களையெல்லாங் கூறி, இன்ன எழுவாய்க்குப் “பயனினையாக” எந்தெந்த கூறு சொல்லி முடிக்கவேண்டும்

7. தொழிற்பெயருக்கு இலக்கணங்கூறும் விதம்: பெயர்ச்சொல்லுக்குரிய வேற்றுமையையும், பொருளோயும்; வினைச்சொல்லுக்குரிய இலக்கணங்களையுங்க-றி, பெயர்ச்சொல்லை முடிக்கும் வண்ணம் முடிக்கவேண்டும்.

METHOD OF PARSING PARTICIPLES.

இடைச்சொல்லுக்கு இலக்கணங்கூறும் விதம்.

8. இடைச்சொல்லுக்குத் தனியே இலக்கணங்கூறும் முடியாது. ஏனென்றால்: அதுபெயர்ச்சொல்லையாவது வினைச்சொல்லையாவது அடுத்து வருமே யெழிய, தனியே வரமாட்டாது. ஆகையால், அது எந்தச்சொல்லையுடுத்து கூறுகிறதோ, அந்தச்சொல்லுக்குரிய இலக்கணத்தைக் கூறி, இன்ன பொருளைக் குறிக்கும் இன்ன இடைச்சொல்லோடு கூடி, அன்னத்தும் ஒரு சொல்லாக விளக்கி, இன்ன சொல்லைக்கொண்டு முடிந்தகொஞ்சுத் தொகுப்பி முடிக்கவேண்டும்.

METHOD OF PARSING ADJECTIVE OR ADVERB.

உரிச்சொல்லுக்கு இலக்கணம் கூறும் விதம்:

9. உரிச்சொல்லானது பெயருச்சொல் வினாயுரிச்சொல் என இது வகைப்படும். ஆகையால், இன்ன பொருளைக் குறிக்கும் இங்ன உரிச்சொல் வென்று மாத்திரம் கூறி, இன்ன பேயரை அல்லது இங்ன விசைக்கியத் தமுதி சீற்கின்றதென்ற சொல்லி, முடிக்கவேண்டும்,

— — —

SYNTACTICAL PARSING.

சொன்முடிபிலக்கணத்திற் குதாரணம்:

N.B.—கோல்லிலக்கணம் இதனுடைக்கம்—Etymological Parsing is included in this.

(I.) இவண்டனி வரசாஞ்சின்ற ஜயலக்ஷாமியாகிய சக்ரவர்த்தினி யொருக்குமாத்திரஞ் சிறக்த மரியாதையுண்டு.

1. இவண்டனி என்பது—இடப்பிற்கின் கிழ்ஞமப்பொருளில் கூடது, ஏழாம் ஒக்ந்துமை ஏனுபேற்றி வீண்ற, அவீறினை நீண்ணபால் படாக்கிவிடு காரண இடப்பெயர்—ஆகுகின்ற என்னும் பெயரெச்ச வினாயக்கொண்டு முடிந்தது.

2. அரசு என்பது—ஆக்கப்படுபொருளில் வந்த, இரண்டாம் ஒக்ந்து மைத் தொகையாக வீண்ற பண்புப்பெயர்—ஆகுகின்ற என்னும் பெயரெச்ச வினாக்குச் செய்ப்படுபொருளாக வீண்றது.

3. ஆகுகின்ற என்பது—தெரிகிலை செயப்படுபொருள் குத்துதித்துக்கால உடன்பாட்டுத் தன்வினைப் பெயரெச்சம்—சக்ரவர்த்தினி யென்றும் பெயரெக்கொண்டு முடிந்தது.

4. ஜயலக்ஷாமியாகிய என்பது—யீர் தினைப் பெண்பில் பட்டாக்கிய உவமை ஆகுபெயர்—ஆகிய என்னும் பண்புகுபை யேற்றுச் சக்ரவர்த்தினி என்னும் பெயரெக்கொண்டு முடிந்தது.

5. சக்ரவர்த்தினி என்பது—யீர் தினைப்படுப்பில் நடவடிக்கையிற் பொருள் பெயர்—இருபெயரோட்டுப்பண்புத் தொகையாக, ஒருவகை விளைவும் பெயரிச்சொல்லோடு ஒத்து வீச்சித்து.

உரிச்சொல்லுக்கு என்பது—இடுபிப் படிமுறை வந்த சாலையை கொடுவதும் பாலையை கொடுவதும் ஆக என்றும் வரிசைக்குப்படியாக விரும்பும் படிமுறை சாலையை பாலையால் படிக்கலூ் அத்திப் படிமுறைப் பிள்ளை

பெயர்—பிரிசிலையைக் குறிக்கும் மாத்திரம் என்னும் இடைச்சொல்லோடு கூடி, அனைத்தும் ஒரு சொல்லாக விட்டது, உண்டு என்னும் விளைவுமற்றைக் கொண்டு முடிந்தது.

7. சிறந்த என்பது—தெரிசிலை செயப்படுபொருள் குன்றிய, இறங்கால உடன்பாட்டுத் தன்விளைப் பெயரெச்சம்—மரியாதை யென்னும் பெயரைக்கொண்டு முடிந்தது.

8. மரியாதை என்பது—பால் பகா அஃறிலைப் பண்புப்பெயர்—உண்டு என்னும் விளைவுமற்றுக்கு எழுவாயாக விட்டது.

9. உண்டு என்பது—உடன்பாட்டுப் பொதுக்குறிப்பு விளைவுமற்று—மரியாதை என்னும் எழுவாய்க்குப் பயனிலையாக வந்தது.



(II) வீட்டிலுள்ளவர்கள் கண்டு வியங்குதொள்ளும்பொருட்டு மதிலேறி விற்பது மிறுமாப்புட னரச நடை நடப்பதும் மயிலுக்கானந்தமாயிருந்தன.

1. வீட்டில் என்பது—பொருள் பிறிதின்கிழமைப்பொருளில் வந்த, ஏழாம் வேற்றுமை யுருபேற்று விட்டது, அஃறிலை யொன்றனபால் படர்க்கைப் பொருள் பெயர்—உள்ளவர்கள் என்னுஞ் சொல்லைக்கொண்டு முடிந்தது.

2. உள்ளவர்கள் என்பது உயர் தினை பலர்பால் படர்க்கை உடன்பாட்டுச் சிறப்புக்குறிப்பு விளையால்லையும் பெயர்—கண்டு என்னும்விளையைக்கொண்டு முடிந்தது.

3. கண்டு என்பது—தெரிசிலை செயப்படுபொருள் குன்றத், இறங்கால உடன்பாட்டுத் தன்விளை விளையெச்சம்—வியந்துகோள்ளும் என்னும் விளையைக்கொண்டு முடிந்தது.

4. வியந்துகோள்ளும் என்பது—தெரிசிலை செயப்படுபொருள் குன்றத், எதிர்கால உடன்பாட்டுத் தன்விளைப் பெயரெச்சம்—போந்டு என்னும் பெயரைக்கொண்டு முடிந்தது.

5. போந்டு என்பது—பொருட்டுப் பொருளில் வந்த, ஆக என்னும் நான்காம் வேற்றுமை யுருபு தொகையாகி விட்டது பண்புப்பெயர்—ஏதி என்னும் விளையையைக்கொண்டு முடிந்தது.

குறிப்பு :

- "பொருட்டு" பெயர்ச்சொல்லைத் தொடர்க்கு வரும்போது "நான்காம் வேற்றுமையின் சொல்லுகிறபாம்". (உ.-ம்) அவன் பொருட்டு. இங்கே "பொருட்டு" நான்காம் வேற்றுமையின் சொல்லுகிறு. (பொருட்டு—or "கிமித்தம்").

- (b) “பொருட்டு” வினாச்சொல்கூத் தொடர்த்து வரும்போது “பெயர்ச்சொல்லாம்” (உ-ம்) அவன் வரும்பொருட்டு. இங்கே “பொருட்டு”, பண்புப் பெயர்ச்சொல். (பொருட்டு=“நிமித்தம்”).
- (c) “பொருட்டு” குறிப்பு முற்றுயிருந்தால், “பொருளையுடையது” என்று அருந்தத்தான் கொடுக்கும். (உ-ம்) அது பொருட்டு=“அது பொருளையுடையது”.

6. மதில். என்பது—பொருள் பிறதின் கிழமைப்பொருளில் வந்த, ஏழாம் வேற்றுமை உருபு தொகையாகி விண்ற, பால் பகா அல்லதினைப் படிக்கைப் பொருள் பெயர்—(ஈண்டு ஒன்றன்பால்)—ஏறி என்னும் வினாயைக் கொண்டு முடிந்தது.

7. •ஏறி என்பது—தெரிகிலை செய்யப்படுபொருள் குன்றிய, இறந்தகால உடன்பாட்டுத் தன்வினை வினாயைச்சம்—நிற்பதும் என்னும் தொழிற்பெயரைக்கொண்டு முடிந்தது.

8. நிற்பதும் என்பது—என்னுப் பொருளைத்தரும் உம் என்னும் இடைச்சொல்லை யேற்றுவந்த, தெரிகிலை செய்யப்படுபொருள் குன்றிய, எதிர்கால உடன்பாட்டுத் தன்வினைத் தொழிற்பெயர்—இருந்தன என்னும் வினை முற்றுக்கு எழுவாயாக விண்றது.

9. இறுமாப்புடன் என்பது—விசேடணப் பொருளில் வந்த, மூன்றாம் வேற்றுமை யுருபேற்று விண்ற, தன்வினைத் தொழிற்பெயர்—நடப்பதும் என்னும் பெயரைக்கொண்டு முடிந்தது. (விசேஷணம் 10 விசேடணம்=அடைமொழி).

10. அரைசன் என்பது—பண்புத்தற்கிழமைப்பொருளில் வந்த, (அது என்னும் உருபு தொக்க) ஆரூம் வேற்றுமைத்தொகையாகி விண்ற, உயர்தினை ஆண்பாற் படர்க்கைப் பண்படியாகப் பிறந்த பொருள் பெயர்—நடை என்னும் பெயரைத்தழுவி விண்றது,

11. நடை என்பது—காலங்காட்டாத தன்வினைத் தொழிற்பெயர்—அடையப்படு பொருளில் வந்த இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகையாகி, நடப்பதும் என்னுஞ் சொல்லைக்கொண்டு முடிந்தது.

12. நடப்பதும் என்பது—(என்னுப் பொருளைத்தரும் உம் என்னும் இடைச்சொல்லை யேற்றுவந்த) தெரிகிலை செய்யப்படுபொருள் குன்றிய, எதிர்கால உடன்பாட்டுத் தன்வினைத் தொழிற்பெயர்—இருந்தன என்னும் வினை முற்றுக்கு எழுவாயாக விண்றது.

13. மயிலுக்கு என்பது—தகுதிப்பொருளில் வந்த, காண்காம் வேற்றுமை யுருபேற்று விண்ற, பால்பகா அல்லதினைப்படர்க்கை இடுகுறிபொருள்பெயர்—அண்டுபூந்தால்) ஆசந்தமாய் என்னுஞ் சொல்லைக்கொண்டு முடிந்தது.

14. ஆண்தமாயி என்பது—தெரிசிலை செய்ப்படுபொருள் குன்றிய, இறந்தகால (செய்வென்னும் வாய்பாடு திரிந்த செய்தென்னும்) உடன்பாட்டுத் தன்விளை விளையெச்சம்—இருந்தன என்னும் விளைமுற்றறைக்கொண்டு முடிந்தது.

குறிப்பு: “ஆ” என்னும் விளையடி “ஆண்தம்” என்னும் பண்புப்பெயருடன் புணர்ந்து, அதனை விளைப்படுத்தியது.

15. இருந்தன என்பது—அஃறினைப் பலவின்பால் படர்க்கைத் தெரிசிலை செய்ப்படுபொருள் குன்றிய, இறந்தகால உடன்பாட்டுத் தன்விளை விளைமுற்று—நிற்பதும் நடப்பதும் என்னும் எழுவாய்களுக்குப் பயனிலையாக வந்தது.

(III.) மைசூரரச�ை நோக்கி, தீர் வாழ்க வென்றேரு பெரியவர் கூறி அர்.

1. மைதீர் என்பது—தகுதிப்பொருளில் வந்த, நான்காம் வேற்றுமை யுருபு தொகையாகி விண்ற, அஃறினை யொன்றன்பால் படர்க்கைக் காரண இடப்பெயர்—அரசனை, யென்னுஞ் சொல்லைக்கொண்டு முடிந்தது.

2. அரசனை என்பது—வாழ்த்துப் பொருளில் வந்த, இரண்டாம் வேற்றுமை யுருபேற்று விண்ற, உயர்தினை ஆண்பாற் படர்க்கைப் பண்படியாகப் பிறந்த பொருள் பெயர்—நோக்கி என்னும் விளைக்குச் செய்ப்படுபொருளாக, விண்றது.

3. நோக்கி என்பது—தெரிசிலை செய்ப்படுபொருள் குன்றுத, இறந்தகால உடன்பாட்டுத் தன்விளை விளையெச்சம்—கூறினுர் என்னும் விளைமுற்றறைக்கொண்டு முடிந்தது.

4. நீர் என்பது—தினை பால் பொதுவாகிய முன்னிலை பன்மைப்பெயர் (ஏன்று அரசனைக் குறிக்கின்றது)—வாழ்க என்னும் விளைமுற்றுக்கு எழுவாயாக விண்றது.

5. வாழ்க என்பது—தெரிசிலை செய்ப்படுபொருள் குன்றிய, இதிர்கால உடன்பாட்டுப் பொதுவியக்கோள் தன்விளை விளைமுற்று—நீர் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாக வந்தது.

6. என்று என்பது—வாழ்க என்னும் விளையை யடுத்து வந்த இடைச் சொல்—கூறினுர் என்னும் விளைமுற்றறைத் தழுவி விண்றது.

7. ஓரு என்பது—ஒன்று என்பதின் விகாரமொழியாகிய என்னுப்பெயர் (இதுபண்பிழூட்டங்கும்)—பேரியவர் என்னும் பெயரை விசேஷித்து விண்றது.

8. பேரியவர் என்பது—உயர்தினை ஆண்பாற் படர்க்கைப் பண்படியாகப் பிறந்த பெருள்க்கெயர்—கூறினுர் என்னும் விளைமுற்றுக்கு எழுவாயாக விண்றது.

9. கூறினார் என்பது—யர்தினை ஆண்பாற் படர்க்கைத் தெரிவிலை செய்ப்படுபொருள் குன்றுத், இந்தகால உடன்பாட்டுத் தன்வினை வினைமுறை—பேரியலர் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாக வந்தது.

அப்பியாசம் :

N.B.—11-ம் பக்கத்தில், வாக்கியாங்கச் சேதன விலக்கணங் கூறுவதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் 24வாக்கியங்களுக்குஞ் சொன்முடி பிலக்க கூறுக.

— * —

புணர்ச்சியிலக்கணக் குறிப்பு.

(1) புணர்ச்சி யென்பது சிலைமொழியும் வருமொழியும் ஒன்றேடோ னறு புணருவது. அது போந்தபுணர்ச்சி பதப்புணர்ச்சி யென இருவகையாம்.

தறிப்பு.

(a) புணர்ச்சியில் உயிர்மெய்த்து மொழியை “உயிரிற்றுமொழி” என்றும், உயிர்மெய்த்தன் மொழியை “மெய்த்தனமொழி” என்றும் கொன்க.

(b) மெய்த்தன் மெய்தீரு, மெய்த்தல் உயிரிறு, உயிர்மூதல் உயிரிறு, உயிர்மூதன் மெய்தீரு ஆகிய நான்குவகை மொழிகள் நிலைமொழி வருமொழியாக நின்ற ஒன்றேடான்று புனரும் என்று அறிக. “உதாரணம்”:—கடவுள் ஆளுகிறார்—மெய்த்து மொழிமுன் உயிர்மூதன் மொழிவந்து புணர்ந்தது. அவர் வருவார்—மெய்த்து மொழி முன் மெய்த்துதன் மொழிவந்து புணர்ந்தது. கிருபை புரிவார்—உயிரிற்று மொழிமுன் மெய்த்தன் மொழிவந்து புணர்ந்தது. என்னை ஆதரிப்பார்—உயிரிற்று மொழிமுன் உயிர்மூதன்நீரோழி வந்து புணர்ந்தது.

(2) பொருட் புணர்ச்சியாவது ஒரு மொழி தன் பொருள் நோக்கத் தால் வேறு மொழியோடு புணர்ந்து கிற்பது. அது வேற்றுமைப்புணர்ச்சி அல்லவதென்பது புணர்ந்தது என்னை இருவகைப்படும்.

(3). வேற்றுமைப் புணர்ச்சி ஜி, ஆல், து, இன், அது, இல் என்னும் ஆறு உருபுகளும் மொழிக்கு நடவில்லை மறைந்தும் வெளிப்பட்டும் கிற்கப் பதங்கள் பொருந்தும் புணர்ச்சியாம்.

உதாரணம்:

(“வேற்றுமைத் தாகை”.)	(“வேற்றுமை விரி”)	(“உருபு”.)
2. ஸீர் குடித்தான்.....	ஸீரைக்குடித்தான்.....	ஸ.
3. கல்லைத்தான்.....	கல்லாலைத்தான்.....	ஆல்.
4. கல்லிவேலி.....	கல்லிக்குவேலி.....	கு.
5. மகிளீழுருவி.....	மகிளியின்மீருவி.....	இன்.
6. கனகசிகாமணிலை.....	கனகசிகாமணியதுலை.....	அது.
7. காட்டிப்பளி.....	காட்டிடல்பளி.....	tamilnava113am.com

துறிப்பு

(a) வேற்றுமை யேற்ற பொராச்சொல்லுக்கும் அது கொண்டு முடியுஞ் சொல்லுக்கும் மத்தியில் உருபுமாத்திரம் வருவது “வேற்றுமை தழுவதொடா” என்றும், உருபோடு அவ்விடத்திற்கேற் வேறுமொழி வந்து முடிவது “வேற்றுமைத் தழாததொடரை எற்றுஞ்” சொல்லப்படும் (உ.ம.) நீரைக்குடித்தான்—இவ்விரண்டும் வேற்றுமைத் தழுவதொடாமாம், தயிர்க்குடம் (தயிரையுடைய குடம்) வேற்றுமைத் தழாததொடாம்

(b) தழாததொடாவது நிலைமொழி வருமொழியைப் பொருட்பொருத்தம் உற்ற தழுவலாததொடா, “பொருட்பொருத்தம் உற்ற தழுவிய தொடா” “தழுவதொடா”

(c) மொழிக்கு நடுவில் வேற்றுமை யுருபுகள் தொகு வருவதன்றி அதுகொண்டு முடியும் வேறு மொழியுங் தோக்குவரின் உருபும் பயனும் உடன்ரொக்கத்தொகை யென் அபபடும் உதாரணமாக—பொனகாக=பொன+ஆல+ஆகிய காக, கைக்களிழ=கை+கை+உடைய களிறு

(d) வேற்றுமைத் தொகை விரிந்தவிடத்து “வேற்றுமைத் தொகாகிலைத்தொடாம” வேற்றுமை “யுருபும்” “பயனும்” உடன்ரொக்கத்தொகை விரிந்தவிடத்து முன் எது வேற்றுமைத் தொகாகிலைத் தொடரும், பின்னது பெயரெசுத்தொகாகிலைத்தொடருமாம்

(4) அல்வழிப் புணாச்சியாவது வேற்றுமையுருபுகள் இடையில்வராமல் நிலைமொழியும் வருமொழியும் ஒன்றுபடப் புணருவது. அது தோகைகிலைத் தோடர் தோகாகிலைத் தோடரேன் இருவகைப்படும்.

உதாரணம் :

(தோகைகிலைத் தோடரி—5).

- | | |
|--------------------------------|----------------------------|
| 1. விளைத்தொகை | கொலயானை, அடுக்கிறு |
| 2. { பண்புத்தொகை | கருங்குதிரை, செங்தாம்பா, |
| { இருபெயரொட்டுப் பண்புத்தொகை) | சாரைப்பாம்பு, ஆயன் சாத்தன |
| 3. உவமைத்தொகை | மதிமுகம், பவளவாய |
| 4. உமமைத்தொகை | இரைப்பகல், சேர்சோழபாண்டியா |
| 5. அனமொழித்தொகை | தெனமொழி வந்தாள், தாழுகுமல |

(தோகாகிலைத் தோடரி—9)

- | | |
|--------------------------------|------------------------|
| 1. எழுவாயத்தொடா | கனகசிகாமணி வந்தாள் |
| 2. விளித்தொடா | சாத்தா வா, |
| 3. { தெரிநிலைப் பெயரெசுத்தொடர் | வந்த குதிரை |
| { குறிப்புப் பெயரெசுத்தொடா | பெரியசாததன |
| 4. { தெரிநிலைவிளையெசுத்தொடா | வந்து போனுன். |
| { குறிப்பு விளையெசுத்தொடா | விருந்தின்றி யுண்ணுன். |
| 5. தெரிநிலை விளைமுற்றுத்தொடா | வந்தாள் கனகசிகாமணி. |
| 6. குறிப்பு விளைமுற்றுத்தொடா | பொன்னன் இவன |
| 7. இடைச்சொற்றெரூடா | மற்றெரூன்று |
| 8. உரிச்சொற்றெரூடா ... | நனிபேஷன் |
| 9. ஏடுக்குத்தொடா .. | பாம்பு பாம்பு. |

துறிப்பு.

(1) மேற்கண்டபக்கின்கு வகையும் அல்லவும் தழுவுதொடர் என்னப்படும். ‘சரையாழ அம்மி மிதப்பு’ என்பது ‘சரையிதப்ப அம்மியாழ’ எனக்கூட்டப்படுதலால் “சரை” என்பது “ஆழ” என்பதையும் “அம்மி” என்பது மிதப்ப என்பதையுக் தழுவாக்கமயால் இப்படி வருகின்றவைகளெல்லாம் தழுத்தொடராகிய அல்லவுமிப் புணர்ச்சியாம்.

(2) விணைத்தொகை விரிந்தவிடத்துப் பெயரெச்சத் தொகாநிலைத்தொடராம். பண்புத்தொகையும் உம்மைத்தொகையும் விரிந்தவிடத்து இடைச்சொற்றூடராம். உவகமைத்தொகை விரிந்தவிடத்து முன்னது இடைச்சொற்றூடராம். பின்னது இடைச்சொல்லடியாகப் பீறந்த பெயரெச்ச விணையெச்சத்தொடர்க்குமாம். அன்மொழித்தொகை விரிந்தவிடத்து வேற்றுமைத் தொகாநிலைத்தொடர் முதல் ஏற்பாவாம்.

(3) நிலைமொழி முதல் வேற்றுமையாகவும், வினிவெற்றுமையாகவும், தெரிசிகூப்பெயரெச்சமாகவும், குறிப்புப் பெயரெச்சமாகவும், தெரிசிகூவிணையெச்சமாகவும், குறிப்பு விணைமுற்றூகவும், இடைச்சொல்லாகவும், உரிச்சொல்லாகவும் நின்று, அவை முறையேன்றும்வாய்த்தொடர், வினித்தொடர், தெரிசிகூப் பெயரெச்சத்தொடர், குறிப்புப் பெயரெச்சத்தொடர், தெரிசிகூ விணையெச்சத்தொடர், குறிப்பு விணைமுற்றுத்தொடர், இடைச்சொற்றூடர், உரிச்சொம்றூடர் என்று சொல்லப்படும்.

(4) பதப்புணர்ச்சியாவது சீலமொழியிலும் வருமொழி முதலும் ஒன்றுபட்டினங்குவதாம். அது இயல்பு புணர்ச்சி விகாரப்புணர்ச்சி யென இருவகைப்படும்.

(5) சீலமொழியும்வருமொழியும்விகாரப்படாமல் புணருவது இயல்பு புணர்ச்சியாம்.

(உ.-ம்) பொன்மணி=பொன்மணி, அலை+பெரிது=அலைபெரிது.

(6) சீலமொழியும் வருமொழியும் ஒன்றேடொன்று புணரும்போது தோன்றல் தீரிதல் கேடுதல் விகாரங்களைப்பெற்று வருவது விகாரப்புணர்ச்சியாம்.

(7) சீலமொழியும் வருமொழியும் நடுவில் எழுத்தாவது சாரியையாவது தோன்றுவது தோன்றல் விகாரமாய்.

உதாரணம்:—மா+காய்=மாங்காய், சுரங்தோன்றியது, ஆல்+காய்=ஆலங்காய், அம் சாரியை தோன்றியது.

(8) ஒரெழுத்து மற்றேரெழுத்தாகத் திரிந்து வருவது தீரிதல் விகாரமாய்.

உதாரணம்:—கல்+மலை=கண்மலை, வகரம் ஏகரமாகத் திரிந்து; பொன்தடு=பொற்றகடு, ஏகரமுங் தரமும் ஏகரமாகத் திரிந்தன.

(9) உள்ள எழுத்துக் கெட்டுகிறப்பது கேடுதல் விகாரமாய்.

உதாரணம்:=மரம்+வேர்=மரவேர், மரங்கெட்டாது.

துறிப்பு.

மாழி வருமாயிகளுடைய (முதல், இடை, மூட) மூன்று நிடத்தும் வரும். உதாரணம் :—ஆறு+பத்து = அறுபது; இரும்பு+ஒலக்கை = இருப்பு ஒலக்கை, பல+பொருள்=பல்பொருள்.

(b) ஒரு புணர்ச்சியில் ஒரு விகாரம் வருவதல்லாமல் இரண்டு அல்லது மூன்று விகாரங்கள் வருதலும் உண்டு. உதாரணம் :—அவளை+அடித்தான்=அவளையடித்தான், அவளை+பார்த்தான்=அவளைப்பார்த்தான்—இவ்விரண்டுக் தோன்றல் விகாரம். கல்மதி = கன்மதி, கல்+தீது = கற்றீது—இவ்விரண்டுக் கிரிதல் விகாரம். மரம்+நார்=மரநார், பசு+பொருள்=பல்பொருள்—இவ்விரண்டுக் கெடுதல் விகாரம். குளம்+கரை=குளக்கரை, மரம்+அடி=மரவடி, நாழி+உரி=நாடுரி—இம்மூன்றாவது கெடுதலுக் தோன்றலும் அடைந்த விகாரம். ஆறு+பத்து = அறுபது, வேள்+நன்மை=வேணன்மை—இவ்விரண்டுக் கிரிதலும் கெடுதலும் அடைந்த விகாரம், பளை+காய்=பனக்காய்—இது கெடுதலுக், தோன்றலுக், கிரிதலும் அடைந்த விகாரம்.

—*—

பதப்புணர்ச்சி யிலக்கணத்திற்கு உதாரணம்:

N.B.—போருட்புணர்ச்சி யிலக்கணம் இதனுடைக்கம்—Combination of Ideas is included in this.

I. இலண்டனி லரசாருகின்றஜயலக்ஷ்மியாகிய சக்ரவர்த்தினி யொருவருக்கு மாத்திரம் சிறந்த மரியாதையுண்டு.

1. இலண்டனில்+அரசு என்பது—இயல்புணர்ச்சி ; வேற்றுமைவழி, ஏழாம் வேற்றுமைத் தொகாஞ்சிலைத்தொடர்

2. அரசு+ஆளுகிள்ற என்பது—கெடுதல் விகாரப்புணர்ச்சி : வேற்றுமை வழி, இரண்டாம் வேற்றுமைத் தொகைகளிலைத்தொடர்

3. ஆளுகிள்ற + ஜயலக்ஷ்மியாகிய என்பது—இயல்பு புணர்ச்சி ; அல்வழித் தெரிசிலைப் பெயரெச்சத்தொடர்.

4. ஜயலக்ஷ்மியாகிய + சக்ரவர்த்தினி என்பது—இயல்பு புணர்ச்சி ; அல்வழி யிடைச்சொற்றெழுடர்.

5. சக்ரவர்த்தினி + ஒருவருக்குமாத்திரம் என்பது—தோன்றல் விகாரப்புணர்ச்சி; அல்வழிப் பண்புத் தொகை கிலைத்தொடர்.

6. ஒருவருக்குமாத்திரம்+சிறந்த என்பது—கிரிதல் விகாரப்புணர்ச்சி : அல்வழி யிடைச்சொற்றெழுடர்.

7. சிறந்த + மரியாதை என்பது—இயல்பு புணர்ச்சி; அல்வழித் தெரிசிலைப் பெயரெச்சத்தொடர்.

8. மதியாதை+உண்டு என்பது தோன்றல் விகாரப்புணர்ச்சி: அல்வழி யிடைச்சொற்றெழுடர்.

(II). வீட்டிலுள்ளவர்கள் கண்டு வியந்துகொள்ளும் பொருட்டு மதி வேறி சிற்பது மிறுமாப்புட னரசனடை நடப்பதும் மயிலுக்கான்தமாயிருக்கன.

1. வீட்டில்+உள்ளவர்கள் என்பது—இயல்பு புணர்ச்சி; வேற்றுமை ஏழி, ஏழாம் வேற்றுமைத் தொகாசிலைத்தொடர்.
2. உள்ளவர்கள்+கண்டு என்பது—இயல்பு புணர்ச்சி; அல்வழி, யெழுவாய்த்தொடர்.
3. கண்டு+வியந்துகோள்ளும் என்பது—இயல்பு புணர்ச்சி; அல்வழி, தெரிசிலை வினையெச்சத்தொடர்.
4. வியந்துகோள்ளும்+போநூட்டு என்பது—இயல்பு புணர்ச்சி; அல்வழித் தெரிசிலைப் பெயரெச்சத்தொடர்.
5. போநூட்டு+மதில் என்பது—இயல்பு புணர்ச்சி; வேற்றுமைவழி, நான்காம் வேற்றுமைத் தொகைசிலைத்தொடர்.
6. மதில்+ஏறி என்பது—இயல்பு புணர்ச்சி; வேற்றுமைவழி, ஏழாம் வேற்றுமைத் தொகை சிலைத்தொடர்.
7. ஏறி+நிற்பதும் என்பது—இயல்பு புணர்ச்சி; அல்வழித் தெரிசிலை வினையெச்சத்தொடர்.
8. நிற்பதும்+இறுமாப்புடன் என்பது—இயல்பு புணர்ச்சி; (தழாஅத் தொடர்) அல்வழி, எழுவாய்த்தொடர்.
9. இறுமாப்புடன்+அரசன் என்பது—இயல்புபுணர்ச்சி; வேற்றுமை ஏழி, மூன்றீம் வேற்றுமைத் தொகாசிலைத்தொடர்.
10. அரசன்+நடை என்பது—திரிதலுக் கெடுதலுமடைந்த விகாரப்பு ணர்ச்சி; வேற்றுமைவழி, ஆரும்வேற்றுமைத் தொகை சிலைத்தொடர்.
11. நடை+நடப்பதும் என்பது—இயல்பு புணர்ச்சி; வேற்றுமைவழி, இரண்டாக் வேற்றுமை உருடும் பயனும் உடன்தொக்கச் தொகைசிலைத்தொடர்.
12. நடப்பதும்+மயிலுக்கு என்டா—வாப்பு புணர்ச்சி; (தழாஅத் தொடர்) அல்வழி, எழுவாய்த்தொடர்.
13. மயிலுக்கு+ஆளந்தமாய் என்பது—கெடுதல் விகாரப்புபுணர்ச்சி; வேற்றுமைவழி, நான்காம் வேற்றுமைத் தொகாசிலைத்தொடர்.
14. ஆளந்தமாயி+இருந்தன என்பது—இயல்பு புணர்ச்சி; அல்வழித் தெரிசிலை வினையெச்சத்தொடர்.

(III.) மைசூராரசனை நோக்கி நீர் வாழ்க வென்றென்று பெற்றியவர் கூறி அர்.

1. மைதூர் + அரசனை என்பது—இயல்பு புணர்ச்சி ; வேற்றுமைவழி, நான்காம் வேற்றுமைத் தொகைசிலைத்தொடர்.
2. அரசனை + நோக்கி என்பது—இயல்புபுணர்ச்சி ; வேற்றுமைவழி, இரண்டாம் வேற்றுமைத் தொகைசிலைத்தொடர்.
3. நோக்கி + நீர் என்பது—இயல்பு புணர்ச்சி ; அல்வழி தொகைசிலை வினையெச்சத்தொடர்.
4. நீர் + வாழ்க என்பது—இயல்புபுணர்ச்சி ; அல்வழி, எழுவாய்த் தொடர்.
5. வாழ்க + என்று என்பது—தோன்றல் விகாரப்புபுணர்ச்சி ; அல்வழி, தொகைசிலை வினைமுற்றுத்தொடர்.
6. என்று + ஒரு என்பது—கெடுதல் விகாரப்புபுணர்ச்சி ; அல்வழி, இடைச் சொற்றெழுடர்.
7. ஒரு + பேரியவர் என்பது—இயல்புபுணர்ச்சி ; அல்வழி பண்புத் தொகைசிலைத்தொடர்.
8. பேரியவர் + கூறினார் என்பது—இயல்பு புணர்ச்சி ; அல்வழி, எழுவாய்த்தொடர்.

அப்பியாசம்.

N.B.—11-ம் பக்கத்தில்—வாக்கியாங்கர்சேதன விலக்கணங் கூறுவதற் காக் கொடுக்கப்பட்டிருக்கும் 24 வாக்கியங்களுக்கும் புணர்ச்சி யிலக்கணங் கூறுக. (பதப்புணர்ச்சியும் பொருட்புணர்ச்சியும் மென்றறிக.)

— • —

ON DIVISIBLE WORDS.

பகுபத முடிபிலக்கணக் குறிப்பு

WORDS.—பதங்கள்.

1. Words. எழுத்துகள் தனித்தாவது இரண்டு முதலீயவாகத் தொடர்ந்தாவது ஒரு பொருளைத் தெரிவித்தால் பதமாம். அது பகாப்பதம் பகுபதம் என இருவகையாம்.
2. ஒரி எழுத்தாலோடிய மோழிகள்:—

(a) சிறப்புப்பதங்கள்:—ஆ, ஏ, ஐ, உ, ஓ, ஔ; கா, கு, கூ, கோ ; காஃ, கே, கோ ; தா, தி, து, தூ, தோ ; னா, னி, னூ, னோ ; பா, பு, பூ, போ ; மா, மீ, மு, மூ, மோ ; யா, யு, யூ, யோ.

(b) சிறப்பற்றபதங்கள் - 2, ஒ, ஒன், கீ, கு, கெள், ஓர், த; து, து; ப, பி, பீ, ம வி, வே

3. Simple words பகுக்கப்படாத இயலபினையுடைய சொல் பகாப்பதம். அது இரண்டு எழுத்துமுதல் ஏழெழுத்து ஸருகததொடரும் (உ-ம்) அணி, அறம், அகலம், அருபபம், தருபபணம், உத்திரட்டாதி.

4. Compound words. பகுதி விகுதி முதலிய உறுப்புகளால் பகுக்கப்படுஞ்சொல் பகுபதம் அது இரண்டு எழுத்து முதல் ஒன்பது எழுத்து ஸருகத தொடரும் (உ-ம்) கூணி, கூணன், குழையன், பொருப்பன், அமைவன், அரங்கததான், உத்திராடததான், உத்திரட்டாதியான்.

கவனப்படுத்துவது

(a) ஒரே பகுதியையுடைய ஒருபகுபதம் இரண்டெழுத்து முதல் ஒன்பது எழுத்திருகததொடரும் கூனல், நடத்தவிப்பிக்கிறன் என்பகுதி முதலிய உறுப்பு வெறுபட்டு வருகின்றவைகளுக்கு இவ்வரையறை யில்லையென்றால்

(b) பகுதால் பொருள் உள்ளது பகுபதம், பகுதால் பொருள் இல்லது பகாப்பதம்

5. பகுதி, விகுதி, இடைச்சீலை, சாரியை, சந்தி, விகாரம் ஆகிய இவ்வாறுமே பகுபதத்தின் உறுப்புகளாம்.

6 Root பதுதி — சொற்களின முதலில் பகாப்பதமாய கிறபதே பகுதி என்னப்படும். (உ-ம்) அந்துள் எனப்பதில் “அந்” எனபதும், கூனன் எனபதில் “கூன்” எனபதும் பெயாபபகுதிகளா . நடக்கிறுள் எனபதில் “நட்” எனபதும், சேயகிறுள் எனபதில் “சேய்” எனபதும் விணபபகுதி களாம்

7. Termination. விதுதி.— விகுதியாவது மொழியின கடையில் கிற கும ஓ உறுப்பாம். (உ ம) கோக்கள் எனபதில் “கள்” எனபதும், துமார் எனபதில் “மார்” எனபதும் பெயாவிகுதிகள் ; வந்தாள் எனபதில் “ஆன்” எனபதும், போன்ற எனபதில் “ஆள்” எனபதும் விணவிகுதிகள்.

8 Middle Particle. இடைச்சீலை — இடைச்சீலையாவது பகுதி விகுதி களுக்கு மத்தியில் கிணறு பெயாச்சொற்களிற் காலத்தை யணாததாமலும், விணைச்சொற்களிற் காலத்தை யணாததியும் கிறகின்ற ஓ உறுப்பாம். (உ-ம்) வலைச்சி, வலைஞன—இவற்றில் சகரமும் ஒகரமும் பெயா இடைச்சீலைகள் படிக்கிறுள் எனபதில் “கிறு” எனபதும் போயின் எனபதில் “இன்” என்பது கிறுக்கிறதோ இடைச்சீலைகள்

9. Euphonic particle. சாரியை—சாரியையாவது செலிக்கு. இன் பம் பயத்தற் பொருட்டு மொழிகளைச் சார்ந்துவரும் ஓர் உறுப்பாம். (உ-ம்) ஆவக்காம் என்பதில் “தும்” என்பதும், வந்தனன் என்பதில் “அன்” என்பதுஞ் சாரியைகளாம்.

கவனப்படு:—சாரியைகளின் அட்டவணை:—அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம், ஆம், தம், நம், தும், ஏ, அ, ஆ, உ, ஐ, து, து, ஸ் இவ்விருபத்தொன்றஞ் சாரியைகளாம். (பதவியலிற் காண்க.)

10. Combination. கந்தியைவது கிலமொழியும் வருமொழியும் ஒன் ரேடோன்று புணருவது. (உ-ம்) பொன்மணி, அலைபெரிது—இவை இயல்பு புணர்ச்சி. மா + காய்=மாங்காய், கல் + மலை=கன்மலை, மரம் + வேர்=மரவேர் —இவை விகாரப்புணர்ச்சி (சந்தி, புணர்ச்சி என்பனாகுபொருட்சொற்கள்.)

11. Change. விகாரம்:—விகாரமாவது மொழிகளில் உண்டாகும் வித தியாசம். அது செய்யுள் விகாரம், புணர்ச்சி விகாரம், பகுதி விகார மென மூவகையாம்.

12. சேம்யுள் விகாரமென்பது அடி தொடை முதலியவற்றை கோக்கிய விடத்து நேரும். அது வலித்தல், மெலித்தல், கீட்டல், குறுக்கல், விரித்தல், தொகுத்தல், முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை யென ஒன்பது வகைப்படும். இவ்விகாரங்கள் வழக்கத்திலும் உண்டு. (பதவியலிற் காண்க.)

13. புணர்ச்சி விகாரம் கிலமொழி வருமொழிகளின் சந்திகளினால் மொழி மூன்றிடத்து நேரும். அது கோன்றல், திரிதல், கேடுதல் என மூன்று வகையாம். இதுதான் பகுபத முடிபிலக்கணத்திற் சந்தி யென்று சொல்லப்படுவது. (புணரியலிற் காண்க.)

14. காலங்காட்டுதற்காயிலும் இயல்பாகவாயிலும் மொழிகள் விகாரப் பட்டு வருவது பகுதி விகாரமாம். உதாரணம்: நடு—நட்டான் என்பது காலங்காட்டுதல். கோனு—கொணர்ந்தான் என்பது இயல்பாக மாறுதல்.



THE LIST OF TERMINATIONS OF VERBS AND NOUN

விகுதிகளைக் காட்டும் அட்டவணை.

- தன்மை யொருமை வினைமுற்று விகுதிகள் : என், ஏன், அன், அல், நு, து, டு, யு—உண்டென், உண்டேன், உண்டன்; உண்பல், உண்கு, உண்டு, உண்டு சென்று.

துறிப்பு.

- (a) “அல்”—எதிர்காலத் தன்மை யொருமையில் மாத்திரம் வரும். உண்பல் = உண்பேன்.
- (b) “இ”—இறங்காலத்தையும் ; “கு”—எதிர்காலத்தையும் ; “து,” “று”—இறப்பெதிர்வாகிய இரண்டு காலங்களையும் இடைநிலை வேண்டாது வர்த்தும். உண்டு=உண்டேன்; உண்கு=உண்பேன் ; வந்து =வந்தேன், சென்று = சென்றேன் ; வருது = வருவேன், சேறு = செல்வேன்.

2. தன்மைப்பன்மை வினைமுற்று விகுதிகள் : அஃ, ஆஃ, எஃ, ஒஃ, ஓஃ, தஃ, துஃ, டுஃ, ருஃ, ருஃ—உண்கின்றனம், உண்கின்றோம், உண்கின்றனெனம், உண்கின்றேம், உண்கிறோம், உண்கும், வந்தும், உண்டும், சென்றும்.

குறிப்பு:—உண்கும்=உண்போம், வந்தும்=வந்தோம், உண்டும்=உண்டோம், சென்றும்=சென்றோம் ; வருதும்=வருவோம், சேறும்=செல்வோம்.

3. முன்னிலை யொருமை வினைமுற்று விகுதிகள் : ஐ, ஆய், இ—உண்டை, உண்டாய், உண்டி.

4. முன்னிலைப்பன்மை வினைமுற்று விகுதிகள் : இர், ஈர்—உண்டனிர், உண்டர்.

5. ஆண்பால் படர்க்கை வினைமுற்று விகுதிகள் : அன், ஆன்—உண்டன், உண்டான்.

6. பெண்பாற் படர்க்கை வினைமுற்று விகுதிகள் : அள், ஆள்—உண்டனள், உண்டாள்.

7. பலாபாற் படர்க்கை வினைமுற்று விகுதிகள் : அர், ஆர், ப, மார்—உண்டனர், உண்டார், உண்ப, உண்மார். (உண்ப=உண்டார், உண்பார். உண்மாரி=உண்பார.)

8. ஒன்றன்பால் படர்க்கை வினைமுற்று விகுதிகள் : து, ரு—உண்டது, ஆயிற்று.

9. பலவின்பாற் படர்க்கை வினைமுற்று விகுதிகள் : அ—உண்டன.

10. ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின்பால்களுக்குப் பொதுவாகிய வினைமுற்று விகுதி : உம்—உண்ணும்.

11. ஒருமை ஏவல் வினைமுற்று விகுதிகள் : ஆய், இ—உரையாய், உரைதி.

12. பன்மை ஏவல் வினைமுற்று விகுதிகள். இர், ஈர், மிள், உம்—உரைத் தின்
*Rangai Rakesh*ராமின், உரையும்.

13. வியங்கோள் வினைமுற்று விகுதிகள்: க, ய, ரி, அல், ஆல், ஓட்டும், ஆக, கட—ஊழ்க, வாழிய, வாழியர், உண்ணல், ஒரால், வாழ்ட்டும், வாழ் வேனுக, வாழக்கடவேன். (ஹால்=ஒருவற்க=நீங்கற்க=நீங்காதே.)

குறிப்பு:—"அ" "தல்" என்பனவும் வியங்கோள் விகுதிகளாய் வரும். (உ-ம்) கான் மறை யறங்களோங்க, மனத்துக்கண் மாசிலனுதல்.

14. துணைவிகுதி அல்லது விகுதிமேல் விகுதி: கள்—வருவார்கள்.

15. எதிர்மறை விகுதிகள்: ஆ, இல், அல், ஏல்—செய்யான், செய்கி வீண், செய்கலான், செய்யேல்.

16. இறந்தகால வினையெச்சவினை விகுதிகள்: உ, இ, ம் (யகரமெம்), பு, ஆ, ஊ, என, உம்—படித்து, ஒடி, போய், செய்பு, செய்யா, செய்யு, செய்தென, காண்டலும்.

17. எதிர்கால வினையெச்சவினை விகுதிகள்: இன், இல், ஆல், கால், ஏல், எனின், ஆயின், எனும், ஆனுல், இய, இயர், வான், பான், பாக்கு, கடை, வழி, இடத்து, உழி—படிக்கின், படிக்கில், படித்தால், படிக்குங்கால், உண்டானேல், உண்டானெனின், உண்டானூயின், உண்டானேனும், உண்டானுலை, ஆடிய, ஆடியர், விடுவான், நடப்பான், விடுபாக்கு, செய்தக்கடை, செய்தவழி, செய்தவிடத்து, செய்துழி.

18. சிகழ்கால (முக்காலத்துக்கும் பொதுவான) வினையெச்சவினை விகுதிகள்: அ, து—பழக்க, உணற்கு.

19. எதிர்மறை விகுதியோடு வரும் வினையெச்சவினை விகுதிகள் : மல், மை, மே, து—படியாமல், படியாமை, படியாமே, படியாது.

20. இறந்தகாலப் பெயரெச்சவினையில் வரும் விகுதி : அ—படித்த.

21. சிகழ்காலப் பெயரெச்சவினையில் வரும் விகுதி : அ—படிக்கிற.

22. எதிர்காலப் பெயரெச்சவினை விகுதி : உம்—படிக்கும்.

23. எதிர்மறை விகுதியோடு வரும் பெயரெச்சவினை விகுதி : அ—படியாத.

24. இறந்தகாலத் தொழிற்பெயரில் வரும் விகுதிகள் : மை, து—படித்தமை, படித்தது.

25. சிகழ்காலத் தொழிற்பெயரில் வரும் விகுதிகள் : மை, து—படிக்கின்றமை, படிக்கிறது.

26. எதிர்காலத் தொழிற்பெயரில் வரும் விகுதி : து—வருவது.

27. காலங்காட்டாத தொழிற்பெயர் விகுதிகள் : தல், அல், அம், ஜி, கை, வை, து, பு, உ, தி, சி, யி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, வி, மதி, அடம்,

ாயா, ஆல, ஆ—பழத்தல, ஆடல், வாடடம, பகாஸை, வருங்க, பாவ, போக்கு, நடப்பு, வரவு, மறதி, உணர்ச்சி, கல்வி, விக்குள், சாக்காடு, கோட்பாடு, தோற்றரவு, வாரானை, இழிவு, இறக்குமதி, கட்டடம், ஆட்ட வான் (=ஆட்டுதல்), எச்சில், தழால், வெகுளி.

28. எதிர்மறை விகுதியோடு வருங் தொழிற்பெயர் விகுதிகள் : ள்ம், ணு—நடவாமை, நடவாதது.

29. உடன்பாட்டுப் பொதுக்குறிப்பு வினைமுற்றுகள் : டு, ததும், படும், வேண்டும், ஆம், ஒல்லும், கூடும், முடியும்—உண்டு, கற்பிக்கத்தகும், கற்பிக்கப்படும், கற்பிக்கவேண்டும், கற்பிக்கலாம், கற்பிக்கவால்லும், கற்பிக்கக்கூடும், கற்பிக்கமுடியும்.

30. எதிர்மறைப் பொதுக்குறிப்பு வினைமுற்று விகுதிகள் : ஜி, யி, தகாது, படாது, வேண்டாம், ஆகாது, ஓல்லாது, கூடாது, முடியாது—இல்லை, இன்று, கற்பிக்கத்தகாது, கற்பிக்கப்படாது, கற்பிக்கவேண்டாம், கற்பிக்கலாகாது, கற்பிக்கவால்லாது, கற்பிக்கக்கூடாது, கற்பிக்கமுடியாது.

31. உடன்பாட்டுக் குறிப்பு வினையெயச்ச வினை விகுதி : அ—மெல்ல.

32. எதிர்மறையில் வரும் குறிப்பு வினையெயச்சவினை விகுதிகள் : மல், கை, மே, து, றி, ஆல், கால், கடை, வழி, இடத்து—அல்லாமல், அல்லாமை, அல்லாமே, அல்லது, அன்றி, அல்லால், அல்லாக்கால், அல்லாக்கடை, அல்லாவழி, அல்லாவிடத்து.

33. உடன்பாட்டுக் குறிப்புப் பெயரெச்சவினை விகுதிகள் : ஏ, இய—செய்ய, அழகிய.

34. எதிர்மறையில் வரும் குறிப்புப்பெயரெச்சவினை விகுதி : அ—இல்லாத.

35. ஆற்றல் உணர்த்தும் விகுதிகள்: மாட்டு, கிள்—செய்யமாட்டுவேன், செய்கிற்பேன்.

36. மங்கலப்பொருளை அல்லது வழக்கப்பொருளை யுணர்த்தும் விகுதி: வா.

மங்கலம் : போய் வருகிறேன் (=போகிறேன்), போய்வாரும் (=போம்), அழைத்துவா (=போய் அழை) இவற்றில் போய்வா அழைத்துவா—பருதிகள்.

வழக்கு : நடந்துவருகிறது (=நடக்கிறது), செய்து வருகிறார்கள்

RangaRakesh இயக்கிறார்கள்). இவற்றில் “நடந்துவா” tamilmorphology.com என்றும் கூறுகிறேன்.

37. கிருபைப்பொருளை யுணர்த்தும் விகுதி : அருள்—கிருவாய்மலர்க் கருளினார் (=மலர்ந்தார்), கருவானவர் எழுங்கருளினார் (=எழுங்தார்). இவற்றில் மலர்ந்தருள், எழுந்தருள்-பகுதிகள்.

38. தற்செயல் விகுதி : கோள்—விழித்துக்கொள்ளுகிறோன். (இங்கே விழித்துக் கொள்ளுகிறோன் என்பது விழிக்கிறோன் என்று அருத்தமாம். இந்த வினையில் ‘‘விழித்துக்கோள்’’—பகுதி.

தறிப்பு.

(a) தற்செயல் விகுதி “கொள்” ஒரு வினைச்சொல்லுக்கு ஏற்றில் வரும்போது சமாதினத்தை யுணர்த்தும். (உ-ம்) விழித்துக்கொள்ளுகிறேன்பது தன்னிஷ்டபடி அவனே விழிக்கிறோன் என்று அருத்தமாம். ஒருவனுடைய கட்டாயத்தினால்லவன்றிக்.

(b) “கொள்” என்னும் தற்செயல் விகுதி “வா,” “போ” என்னும் வினைச்சொற்களுக்கு ஏற்றில் வருவதுடன் முதலிலும் வரும். அப்போது “வா,” “போ” என்னுஞ் சொற்கள் செய்ப்படுபொருள் குன்று விணையாய் கிற கும். (உ-ம்) பணம் கொண்டுபோகிறோன், புந்தகம் கொண்டுவருகிறோன். இங்கே “கொண்டுபோ” “கொண்டுவா” என்பவை—பகுதிகளாம்.

39. எச்சரிக்கைப் பொருளை யுணர்த்தும் விகுதி : வை—அவனை அனுப்பிவைக்கிறோன். (=அனுப்புகிறோன்), மீனைக் குளத்தில் விட்டுவைக்கிறோன் (=விடுகிறோன்). இவற்றில் “அனுப்பைவ,” “விட்டுவை”—பகுதிகள்.

40. துணிவு பொருள் விகுதிகள் : விடு, ஓழி, தோலை, போடு—கொடுத்துவிடுவான், போயொழிந்தான், எழுதித்தோலைத்தான், வெட்டிப்போட்டான். ஓவற்றில் கோடுத்துவிடு, போயோழி, எழுதித்தோலை, வெட்டிப்போடு—பகுதிகள்.

41. பிறவினை விகுதிகள் : வி, பி, து, சு, டே, து, பு, யு—செய்விக்கிறோன், நடப்பிக்கிறோன், போக்குகிறோன், பாய்ச்சுக்கிறோன், உருட்டுகிறோன், நடத்துகிறோன், எழுப்புகிறோன், பயிற்றுகிறோன்.

42. செய்ப்பாட்டுவினை விகுதிகள் : படு, உணி—எழுதப்படுகிறோன், அடியுண்டான்.

43. பிறபொருட்டு விகுதி : உம்—வந்தது +“உம்”+ போனான்=வந்ததும் போனான்.

44. துணைவினை (வினைமேல்வினை, அல்லது பகுதிப்பொருள் விகுதி), இரு, இடு, போ, தா—எழுத்திருந்தான், உரைத்திட்டான், ஒழிந்துபோனான், போதந்தான் (=போயினான்). இங்கே எழுந்திரு, உரைந்திடு, ஒழுந்துபோனாக்குவைகள் பகுதிகளாம்.

45. வஜை முதற்பொருளில் வரும் விகுதிகள் : இ, ஐ, அஃ—அலர், பறவை, சீச்சம்.

46. செய்ப்படு பொருளில் வரும் விகுதிகள் : இ, ஐ, அஃ—ஷாருணி; தொடை, தொல்காப்பியம்.

47. கருவிப்பொருளில் வரும் விகுதிகள் : இ, ஐ, அஃ—மண்வெட்டி, பார்னவ, நோக்கம்.

48. பெயர் விகுதிகள் : அன், ஆன், அள், ஆள், அர், ஆர், அ, து, இ, மார், மன், மான், கள், வை, தை, கை, பி, முன், அல், ன், ள், ர், வ்—குழும யன், வானத்தான், குழுமயள், வானத்தாள், குழுமயர், வானத்தார், குழும யன, யாது, பொன்னி, தேவிமார், வடமன், கோயான், கோக்கள், அவை, எங்கை, எங்கை, தம்பி, எம்முன், தோன்றல், பிறன், மகன், பிறர், அவ்.

துறிப்பு.

(a) “கள்” என்றும் பன்மைப்பெயர் விகுதி உபர்தினையில் மரியாதை யொரு மை விகுதி யெனவும் படிம். (உ-ம்) தாங்கள் சொன்னீர்கள், ஜயா அவர்கள் வருவார்கள், “தாங்கள்” “அவர்கள்” என்றும் படர்க்கைப் பன்மைப் பெயர்களும், “சொன்னீர்கள்” “வருவார்கள்” என்றும் பலர் பால் படர்க்கை வினை முற்றுகளும் ஈண்டு மரியாதை யொருமையைக் குறிக்கின்றன வென்றறிக்.

(b) பெயரிலும் வினையிலும் “ஞகர்”, “ஞகர்”, “ரகர்”, “யகர்”, ஈற்றுச் சொல் வின் அயலிலிருக்கும் “ஆகாரம்” செய்யுளில் ஒகாரமாகும். (உ-ம்) நல்லார் = “நல்லோர்”, என்றிசினூர் = “என்றிசினூர்

(c) “இகாவிகுதி” பெண்பாலையே அல்லாமல் ஆண்பாலையும் ஒன்றன்பாலையும் காட்டுவதுண்டு. உதாரணம்:—“ஆண்பால்”: குறவி, வில்லி; “ஒன்றன் பால்”: நாற்காலி, முக்காலி.

49. பண்புப்பெயர் விகுதிகள் : மை, ஐ, இ, து, றி, யு, அஃ, பஃ, நாி, உ, சி, து, இல், மன்—நன்மை, தொல்லை, மாண்பு, நன்கு, நன்றி, நன்று, நலம், ஒட்டப்பம், நன்னர், மழுவு, மாட்சி, கிது, குறில், பருமன்.

துறிப்பு.

பண்பிற்பகா நிலைப்பதம் : செம்மை, கருமை, பசுமை, வெளுமை, திண்மை, நுண்மை, சிறுமை, பெருமை, குறுமை, நெடுமை, தீய்மை, தூய்மை, வெம்மை, குளிர்மை, கொடுமை, கடுமை, மேன்மை, கீழ்மை, மெய்மை, வறுமை, பொய்மை, வன்மை, மென்மை, நன்மை, ஜம்மை, பழுமை, புதுமை, இனிமை, அதுமை, நிலைமை, ஆண்மை, உம்மை, ஒருமை, பன்மை, இருமை, அருமை, கைம்மை, கூர்மை, கேள்மை, சேண்மை, வளமை, இளைமை, முதலமை, சேய்மை, உண்மை, பொன்மை, அணிமை, தண்மை, கொய்மை, இன்மை, பருமையும் இவை போல்வன பிற வஞ்ச சொன்னிலையாற் பகுபதமாயினும், “மை” விகுதிக்குப் பகுதிப் பொருள்லது வேறுபொருள் இல்லாமையினாலே பொருளிலையாற் பகாப்பதமாம்.

50. தன்மைப்பொருள் உணர்த்தும் விகுதி : மை—ஆண்மை,

இடைச்சிலையைக் காட்டும் அட்டவணை.

51. இறந்தகால இடைச்சிலைகள் : தி, டி, றி, இன்—படித்தான், கண்டான், சென்றுன், அனுப்பினான்.

குறிப்பு: ("ய") யகரமெய்யும், "இசின்" என்பதும் இறந்தகால இடைச்சிலை எழும் வரும். (உ-ம்) போய்து, என்றிசீஞார்.

52. ஸிகத்கால இடைச்சிலைகள் : கிறு, கிள்று, ஆநின்று—படிக்கிறன், படிக்கின்றன், படியாசின்றன்.

குறிப்பு: "ஆகிடந்து," "ஆயிருங்து," "ஆசிற்கிறு," "ஆசிற்கின்று," "ஏ" "த"—இப்பவாறும் சிகழ்கால இடைச்சிலைகளாயும் வரும். (உ-ம்) உண்ணுகிட ந்தான், உண்ணுவிழுங்தான், உண்ணுகிற்கிறன், உண்ணுகிற்கின்றன், உண்ணுவான், உரைத்திர். (உண்ணுவான்—"உண்ணுகிற்கான்", உரைத்திர் = சொல்லுகிறீர்கள்).

53. எதிர்கால இடைச்சிலைகள்: வி, பி—செய்வான், படிப்பான்.

குறிப்பு: ("ம்") மகரமெய், "மன்", "கு"—இம்மூன்றும் எதிர்கால இடைச்சிலை எழும் வரும். (உ-ம்) என்மர், என்மனுர், செய்கேன், செய்வேன்.

—•—

METHOD OF DIVIDING DIVISIBLE WORDS.

பகுபத முடிபிலக்கணங்கூறும் விதம்.

(தெரிந்தீலே வினைப்பகுபதம்.)

1. களிப்பிக்கப்படுகின்றேன் : களி—தன்வினைப்பகுதி, பிடிபிறவினை விகுதி, (ப்) பகரமெய்—தோன்றல் சந்தி, களிப்பி-பிறவினைப்பகுதி; து—சாரியை, (க்) ககரமெய்—தோன்றல் சந்தி, (அ) அகரம்—சாரியை, (உ) உகரம்—கெடுதல் சந்தி, படு—செய்ப்பாட்டுவினை விகுதி, (ப்) பகரமெய்—தோன்றல் சந்தி, களிப்பிக்கப்படு—செய்ப்பாட்டு வினைப்பகுதி; கிள்று-சிகழ்கால இடைச்சிலை, ஏன்—தன்மை யொருமை வினைமுற்றுவிகுதி, (உ) உகரம்—கெடுதல் சந்தி; இவ்வாறு முடிந்த களிப்பிக்கப்படுகின்றேன், என்றும் பகுபதங் தெரிந்தீலே விகுத்தாலத் தன்மை யொருமை வினைமுற்று.

2. கண்டோம் : காண்—பகுதி, (கா) ககர ஆகாரம் (க) ககர அகரமானது துறுக்கல் விகாரம், ஒழி—தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி, (ட்) டகரமெய்—இறந்தகால இடைச்சிலை; இவ்வாறு முடிந்த கண்டோம் என்னும் பகுபதங் தெரிந்தீலே இறந்தகாலத் தன்மைப் பன்மை வினைமுற்று.

3. உண்டாய் : உண்—பகுதி, ஆய்—முன்னிலை யொருமை வினைமுற்று விகுதி, (ட்) டகரமெய்—இறந்தகால இடைச்சிலை, இவ்வாறு முடிந்த உண்டாய் என்னும் பகுபதங் தெரிந்தீலே இறந்தகால முன்னிலை யொருமை வினைமுற்று.

4. சென்றீர்கள் : கேல்-பகுதி, கார்-முன்னிலைப்பன்மைவினைமுற்று விகுதி, கள்-விகுதிமேல் விகுதி, (ப்) ரகரமெய்—இறந்தகால இடை-சிலை, (ல்-ற்) லகரமெய் ரகரமெய்யானது—திரிதல் சங்கி, (ப்-ன்) ரகரமெய் னகரமெய்யானது மெலித்தல்விகாரம்; இவ்வாறு முடிந்த சென்றீர்கள் என்னும் பகுபதங் தொசிலை இறந்தகால முன்னிலைப்பன்மை வினைமுற்று.

5. அனுப்பிவைக்கிறார்கள்: அனுப்பு—தன்வினைப் பகுதி, (இ) இகரம்—சாரியை, (உ) உகரம்—கெடுதல் சந்தி, வை—எச்சரிக்கைப் பொருளீளையுணர் த்தும் விகுதி, அனுப்பிவை—அனைத்தும் ஒருபகுதி; ஆன்—ஆண்பால் படர் க்கை வினைமுற்றவிகுதி, கிறு—கிகழ்கால இடைக்கை, (கி)கரமெய்—தேஷுந் றல் சந்தி, (உ) உகரம்—கெடுதல் சந்தி; இவ்வாறு முடிந்த அனுப்பிவைக்கி ருள் என்னும் பகுபதங் தெரிச்சிலை கிகழ்கால ஆண்பால் படர்க்கை வினை முற்று.

6. விழித்துக்கொண்டாள் : விழி—தன்வினைப்பதுதி, து—சாரியை, (த்) தகரமெய்—தோன்றல் சந்தி, கோள்—தற்செயல்விகுதி, (க்) ககரமெய்—தோன்றல் சந்தி, விழித்துக்கோள்—அணைத்தும் ஒரு பதுவி ; ஆன்—பெண்பால் படர்க்கை வினைமுற்று விகுதி, (ட்) டகரமெய்—இறந்தகால இடைவிலை, (ள்—ட்) ளகரமெய் டகரமெய்யானது—கிரிதல் சந்தி, (ட்—ண்) டகரமெய் ணகரமெய்யானது மெலித்தல் விகாரம் ; இவ்வாறு முடிந்த விழித்துக்கொண்டாள் என்னும் பகுபதங் தெரிவிலை இறந்தகாலப் பெண்பால் படர்க்கை வினைமுற்று.

7. மலர்ந்தருளினார் : மலர்—தன்வினைப்பகுதி, து—சாரியை, (த்) தகரமெய்—தோன்றல் எந்தி, (த்—ந்) தகரமெய் நகரமெய்யானது—மெலித்தல் விகாரம், அருள்—கிருபைப்பொருளை யுணர்த்தும் வித்தி, (உ) உகரம்—கெடுதல் சந்தி, மலர்ந்தருள்—அனைத்தும் ஒரு பகுதி; ஆஸ்—பலர்பால் படர்க்கை வினைமுற்று விகுதி, இன்—இறங்ககால இடைஞ்சலை; இவ்வாறு முடிந்த மூலர்ந்தருளினார் என்னும் பகுதமானது (என்னும் மரியாதையில் ஒரு மைப்பொருளை யுணர்த்துவதால்) ஆண்பால் படர்க்கை வினைமுற்றும்.

8. கொடுத்துவிட்டார்கள் : கோடு—தனவினைப்பகுதி, து—சாரியை, (த) தகரமெய்—தோன்றல் சந்தி, விடு—துணிவு பொருளையுள்ளத் தும் விகுதி, கொடுத்துவிடு—அனைத்தும் ஒரு பகுதி; ஆர்—பலர்பால் படர்க்கை வினைமுற்று விகுதி, கள்—விகுதி மேல்விகுதி, கோடுத்துவிடு என்னும் பதுதி இரட்டு இறந்தகாலங்காட்டியது—விரித்தல் விசாரம், (உ) உகரம்—கெடுதல் சந்தி; இவ்வாறுமுடிந்த கோடுத்துவிட்டார்கள் என்னும் பகுபதங்களிலை இறந்தகாலப் பலர்பால் படர்க்கை வினைமுற்று.

N.B.—“விடு” என்றும் விகுதியிலுள்ள ஒற்று இரட்டி “விட்டு” என்றால், இது ந்தகாலங்காட்டியது. இதைப் பகுதி விகாரம் என்றால் சொல்வர்.

9. கொண்டுபோயிற்று : கோள் -தன்வினைப்பகுதி, டீ-எழுத்துப் பேறு, (ளி-டி) எகரமெய் டகரமெய்யானது—திரிதல் சந்தி, (டி-ணி) டகிரமெய் ணகரமெய்யானது—மெவித்தல் விகாரம், போ—துணைவினை, கோண்டபோ—அனைத்தும் ஒரு பகுதி; யு—ஒன்றஞ்சால் படர்க்கை வினை முழுவினை, இன்—இறந்தகால இடையிலை, (ஞி-யி) ஏகரமெய் ரகர பங்காக்குவிடுன்—இறந்தகால இடையிலை, (ஞி-யி) ஏகரமெய் ரகர

மெய்யானது—தரிதல் சந்தி, (ம்) யகரமெய் தோன்றல் சந்தி; இவ்வாறு முடிந்த கோண்டுபோயிற்று என்னும் பகுபதங் தெரிசிலை இறந்தகால ஒன்றன்பாற் படர்க்கை விணைமுற்று.

10. வந்தன : வா—பகுதி, (வா—வ) வகர ஆகாரம், வகர அகரமானது—குறுக்கல் விகாரம், (அ) அகரம—பலவின்பால் படர்க்கை விணை முற்று விகுதி, (த்) தகரமெய்—இறந்தகால இடைச்சிலை, அன்—சாரியை, (த்) தகரமெய்—தோன்றல் சந்தி; (த்—நீ) தகரமெய் நகரமெய்யானது—மெலித்தல் விகாரம்; இவ்வாறு முடிந்த “வந்தன” என்னும் பகுபதம் தெரிசிலை இறந்தகாலப் பலவின்பால் படர்க்கை விணைமுற்று.

11. *படிப்பாய்: படி—பகுதி, ஆய்—வைவொருமை விணைமுற்றுவிகுதி, (ப்) பகரமெய்—எழுத்துப்பேறு, (ப்) பகரமெய்—தோன்றல் சந்தி; இவ்வாறு முடிந்த படிப்பாய் என்னும்பகுபதம் ஏவல் ஒருமை விணைமுற்று. (ஆய் என்னும் விகுதியே எதிர்காலத்தையுக் காட்டிற்று.)

12. போய்வாரும்: போ—தன்விணைப் பகுதி, (ம்) யகரமெய்—எழுத்துப்பேறு, வா—மங்கலப் பொருளை யுணர்த்தும் விகுதி, போய் வா—அனைத்தும் ஒரு பகுதி, நு—விரித்தல் விகாரம், உம்—ஏவல் பன்மை விணைமுற்று விகுதி, (உ) உகரங்—கெடுதல்சந்தி; இவ்வாறு முடிந்த போய்வாரும் என்னும் பகுபதமானது (ஸண்டு மரியாதையில் ஒருமைப்பொருளை யுணர்த்துவதால்) ஏவல் ஒருமை விணைமுற்றும்.

13. செய்மின்: சேய்—பகுதி, மீன்—ஏவல்பன்மை விணைமுற்று விகுதி; இவ்வாறு முடிந்த சேய்மின் என்னும் பகுபதங் தெரிசிலை ஏவற்பன்மை விணைமுற்று. (மீன் என்னும் விகுதியே எதிர்காலத்தையுக் காட்டியது.)

14. செய்யுங்கள்: சேய்—பகுதி, உம்—ஏவல் பன்மை விணைமுற்று விகுதி, (ம்) யகரமெய்—தோன்றல் சந்தி, கள்—விகுதிமேல்விகுதி, (ம்—ங்) மகரமெய் நகரமெய்யானது—தரிதல் சந்தி; இவ்வாறு முடிந்த, சேய்யுங்கள் என்னும் பகுபதம் ஏவல்பன்மை விணைமுற்று. (உம் என்னும் விகுதியே எதிர்காலத்தையுக் காட்டிற்று.)

15. வாழ்க : வாழி—பகுதி, (க) கரம—வியங்கோள் விணைமுற்று விகுதி; இவ்வாறு முடிந்த வாழ்க என்னும் பகுபதங் தெரிசிலை வியங்கோள் விணைமுற்று.

16. வியந்துகொண்டு : விய—தன்விணைப்பகுதி, து—சாரியை, (த்) தகரமெய் தோன்றல் சந்தி; (த்—நீ) தகரமெய் நகரமெய்யானது—மெலித்தல் விகாரம், கோள்—தற்செயல் விகுதி, வியந்துகோள்—அனைத்தும் ஒரு பகுதி; (உ) உகரம—இறந்தகால விணையெச்ச விகுதி, (ட்) டகரமெய்—இறந்தகால இடைச்சிலை, (ள—ட்) ளகரமெய் டகரமெய்யானது—திரிதல் சந்தி, (ட்—ன்) டகரமெய் ணகரமெய்யானது—மெலித்தல் விகாரம்; இவ்வாறு முடிந்த வியந்துகோண்டு என்னும் பகுபதங் தெரிசிலை இறந்தகால விணையெச்சம்.

ஏவல் விணைமுற்றுக்கும் எதிர்கால முன்னிகை விணைமுற்றுக்கும் வித்தியாசம் யாதெனில்:—ஏவல்விணைமுற்றில் “விகுதியே” காலங்காட்டும். முன் RangaRakeshiவிணைமுற்றில் “இடைச்சிலை” காலங்காட்டும் மன்றநிலை. [tamlinavaarasam.com](http://tamilnavaarasam.com)

17. காட்ட : காண்—தன்வினைப் பகுதி, டே-பிறவினை விகுதி, (ண்—ட்) ணகரமெய் டகரமெய்யானது—திரிதல் சந்தி, காட்டே—பிறவினைப்பகுதி ; (அ) அகரம்—சீகழ்கால வினையெச்ச விகுதி, (உ) உகரம்—கெடுதல் சந்தி ; இவ்வாறு முடிந்த காட்ட என்னும் பகுபதங் தெரிசிலை சீகழ்காலப் பிறவினை வினையெச்சம்.

18. அசைந்தால் : அசை—பகுதி, ஆல்-எதிர்கால வினையெச்ச விகுதி, து—சாரியை, (உ) உகரம்—கெடுதல் சந்தி, (த்) தகரமெய்—தோன்றல் சந்தி, (த்—நி) தகரமெய் நகரமெய்யானது—மெலித்தல் விகாரம் ; இவ்வாறு முடிந்த அசைந்தால் என்னும் பகுபதம் தெரிசிலை எதிர்கால வினையெச்சம்.

19. சிறந்த : சிற—பகுதி, (அ) அகரம்—பெயரெச்ச விகுதி, (த்) தகரமெய்—இறந்தகால இடை-நிலை, (த்) தகரமெய்—தோன்றல் சந்தி, (த்—நி) தகரமெய் நகரமெய்யானது—மெலித்தல் விகாரம் ; இவ்வாறு முடிந்த சிறந்த என்னும் பகுபதங் தெரிசிலை இறந்தகாலப் பெயரெச்சம்.

20. சொல்லப்படுகிற : சோல்—தன் வினைப்பகுதி, படு—செயப்பாட்டு வினை விகுதி, (அ) அகரம்—சாரியை, (ல்) லகரமெய்—தோன்றல் சந்தி (ப்) பகரமெய்—தோன்றல் சந்தி, சோல்லப்படு—செயப்பாட்டு வினைப்பகுதி ; (அ) அகரம்—பெயரெச்ச விகுதி, கியு—சீகழ்கால இடைநிலை, (உ) உகரம்—கெடுதல் சந்தி ; இவ்வாறு முடிந்த சோல்லப்படுகிற என்னும் பகுபதங் தெரிசிலை சீகழ்காலப் பெயரெச்சம்.

21. தருவிக்கும் : தா—தன்வினைப்பகுதி, (தா—த) தகர ஆகாரம் தகர அகரமானது—குறுக்கல் விகாரம், நு—விரித்தல் விகாரம், வி—பிறவினை விகுதி, தருவி—பிறவினை பகுதி ; உம்—எதிர்காலப் பெயரெச்ச விகுதி, து—சாரியை, (உ) உகரம்—கெடுதல் சந்தி, (கி) ககரமெய்—தோன்றல் சந்தி ; இவ்வாறு முடிந்த தருவிக்கும் என்னும் பகுபதங் தெரிசிலை எதிர்காலப்பெயரெச்சம்.

22. பேறு : பேறு—பகுதி, பெறுதல் என்னும் பதத்திலுள்ள தல்விதூந் கெட்ட மாத்திரத்தில் பதுதி முதன்னிடது ; இவ்வாறு முடிந்த பேறு என்னும் பகுபதம் முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்.

23. படியாளின்றது : படி—பகுதி, து—தொழிற்பெயர் விகுதி, ஆண்டிரு-சீகழ்கால இடை-நிலை, (அ) அகரம—சாரியை, (உ) உகரம்—கெடுதல் சந்தி, (யி) யகரமெய்—தோன்றல் சந்தி ; இவ்வாறு முடிந்த படியாளின்றது என்னும் பகுபதம் தெரிசிலை சீகழ்காலத் தொழிற்பெயர்.

24. படிப்பு : படி—பகுதி, பு—தொழிற்பெயர் விகுதி, (ப்) பகரமெய்—தோன்றல் சந்தி ; இவ்வாறு முடிந்த படிப்பு என்னும் பகுபதங் தெரிசிலை காலங்காட்டாத தொழிற்பெயர்.

25. ஒதுவான் : ஒது—பகுதி, ஆண்—ஆண்பால் படர்க்கை வினைமுற்று விகுதி (வ்) வகரமெய்—தோன்றல் சந்தி ; இவ்வாறு முடிந்த ஒதுவான் என்னும் பகுபதங் தெரிசிலை தொழில்தியாகப்பிறந்த பெயர் அல்லது பால் கா
Rainbow Parkers

26. செய்தவன் : கோ—பகுதி, அள்—ஆண்பால் படர்க்கை விணைமுறை விகுதி, (ந்) தகரமெய்—இறந்தகால இடைச்சிலை, (அ) அகரம்—சாரியை, (வி) வகரமெய் தோன்றல் சந்தி; இவ்வாறு முடிந்த கேயிதவன் என்னும் பகுபதங் தொச்சிலை இறந்தகால விணையாலனையும் பெயர்.

குறிப்பு விணைப் பகுபதம்.

27. உண்டு : உள்—பகுதி, கு—குறிப்பு விணைமுற்று விகுதி, (ள—ட்) ளகரமெய் டகரமெய்யானது—ஷிரிதல் சந்தி, (ட்—ண்) டகரமெய் ளகரமெய்யானது—பெலித்தல் விகாரம்; இவ்வாறு முடிந்த உண்டு என்னும் பகுபதம் உடன்பாட்டுக் குறிப்பு விணைமுற்று.

28. போருட்டு : போநு—பகுதி, கு—குறிப்பு விணைமுற்று விகுதி, (ள—ட்) ளகரமெய் டகரமெய்யானது ஷிரிதல் சந்தி; இவ்வாறு முடிந்த போந்டு என்னும் பகுபதம் உடன்பாட்டுக் குறிப்பு விணைமுற்று.

29. மெல்ல : மென்மையின் விகாரமாகிய மேல்—பகுதி, (அ) அகரம்—குறிப்பு விணையெச்சவிகுதி, (ல்) லகரமெய்—தோன்றல் சந்தி; இவ்வாறு முடிந்த மெல்ல என்னும் பகுபதம் உடன்பாட்டுக் குறிப்பு விணையெச்சம்.

30. இளைய : இளைமை—பகுதி, (அ) அகரம்—பெயரெச்ச விகுதி, மை—கெடுதல் சந்தி, (ம்) யகரமெய்—தோன்றல் சந்தி; இவ்வாறு முடிந்த இளைய என்னும் பகுபதம் உடன்பாட்டுக் குறிப்புப் பெயரெச்சம்.

31. உரிமை : உ—பகுதி, மை—தொழிற் பெயர் விகுதி; இவ்வாறு முடிந்த உரிமை என்னும் பகுபதம் உடன்பாட்டுக் குறிப்புக் கொழிற்பெயர்.

32. உள்ளவன் : உள்—பகுதி, அள்—ஆண்பால் படர்க்கை விகுதி, (அ) அகரம்—சாரியை, (ள்) ளகரமெய்—தோன்றல் சந்தி, (வி) வகரமெய்—தோன்றல் சந்தி; இவ்வாறு முடிந்த உள்ளவன் என்னும் பகுபதம் உடன்பாட்டுக் குறிப்பு விணையாலனையும் பெயர்.

எதிர்மறைத் தெரிந்திலை விணைப்பகுபதம்.

(எதிர்மறை எதிர்காலத்தில் மாத்திரம் வருக்கு)

33. படியேன் : * படி—பகுதி, ஏன்—தன்மையொருமை விணைமுற்று விகுதி, (ம்) யகரமெய்—தோன்றல் சந்தி, (எதிர்மறை (ஆ)) ஆகாரம் புணர்ந்து கெட்டது.) இவ்வாறு முடிந்த படியேன் என்னும் பகுபதங் தெரிந்திலை எதிர்மறை தன்மை யொருமை விணைமுற்று.

34. படியோம் : படி—பகுதி, ஓம்—தன்மைப்பன்மை விணைமுற்று விகுதி, (ம்) யகரமெய் தோன்றல் சந்தி. (எதிர்மறை (ஆ)) ஆகாரம் புணர்ந்து கெட்டது); இவ்வாறு முடிந்த படியோம் என்னும் பகுபதங் தெரிந்திலை எதிர்மறை தன்மைப் பன்மை விணைமுற்று.

வருமாழி (விகுதி). முதலெழுத்து நெடுஞ்சிராயிருக்குமாயின் எதிர்மறை RangaRakesh ("குருமயுணர்ந்து கெட்டுவரும். tamilnavarasam.com

85. படியாம் : படி—பகுதி, ஆய்—முன்னிலை யொருமைவினைமுற்று விகுதி, (யி) யகரமெய்—தோன்றல் சந்தி எதிர்மறை (ஆ) ஆகாரம் புணர் ந்து கெட்டது); இவ்வாறு முடிந்த படியாம் என்னும் பகுபதங் தெரிசிலை எதிர்மறை முன்னிலை யொருமை வினைமுற்று.

36. படியீர் : படி—பகுதி, அர்—முன்னிலைப்பன்மை வினைமுற்று விகுதி, (யி) யகரமெய்—தோன்றல் சந்தி, எதிர்மறை (ஆ) ஆகாரம் புணர் ந்து கெட்டது); இவ்வாறு முடிந்த படியீர் என்னும் பகுபதங் தெரிசிலை எதிர்மறை முன்னிலைப் பன்மை வினைமுற்று.

37. படியான் : படி—பகுதி, ஆன்—ஆண்பால் படர்க்கைவினைமுற்று விகுதி, (யி) யகரமெய்—தோன்றல் சந்தி, (எதிர்மறை (ஆ) ஆகாரம் புணர் ந்து கெட்டது); இவ்வாறு முடிந்த படியான் என்னும் பகுபதங் தெரிசிலை எதிர்மறை ஆண்பால் படர்க்கை வினைமுற்று.

38. படியாள் : படி—பகுதி, ஆள்—பெண்பால் படர்க்கை வினைமுற்று விகுதி, (யி) யகரமெய்—தோன்றல் சந்தி, (எதிர்மறை (ஆ) ஆகாரம் புணர்ந்து கெட்டது); இவ்வாறு முடிந்த படியாள் என்னும் பகுபதங் தெரிசிலை எதிர்மறைப் பெண்பால் படர்க்கை வினைமுற்று.

39. படியார் : படி—பகுதி, ஆர்—பலர்பால் படர்க்கை வினைமுற்று விகுதி; (யி) யகரமெய்—தோன்றல் சந்தி, (எதிர்மறை (ஆ) ஆகாரம் புணர் ந்து கெட்டது); இவ்வாறு முடிந்த படியார் என்னும் பகுபதங் தெரிசிலை எதிர்மறை பலர்பால் படர்க்கை வினைமுற்று.

40. படியாது : படி—பகுதி, து—ஒன்றன்பால் படர்க்கை வினைமுற்று விகுதி, (ஆ) ஆகாரம்—எதிர்மறைவிகுதி, (யி) யகரமெய்—தோன்றல் சந்தி; இவ்வாறு முடிந்த படியாது என்னும் பகுபதங் தெரிசிலை எதிர்மறை ஒன்றன்பால் படர்க்கை வினைமுற்று.

41. படியா : படி—பகுதி, (ஆ) ஆகாரம்—விகுதி, (யி) யகரமெய்—தோன்றல் சந்தி, (ஆகார விதியே பலவின்பாலையும் எதிர்யறையையுங்காட்டுகிறது); இவ்வாறு முடிந்த படியா என்னும் பகுபதங் தெரிசிலை எதிர்மறை பலவின்பால் படர்க்கை வினைமுற்று.

42. படியாமல் : படி—பகுதி, மல்—வினையெச்ச விகுதி, (ஆ) ஆகாரம்—எதிர்மறை விகுதி, (யி) யகரமெய்—தோன்றல் சந்தி; இவ்வாறு முடிந்த படியாமல் என்னும் பகுபதங் தெரிசிலை எதிர்மறை வினையெச்சம்.

43. படியாத : படி—பகுதி, (அ) அகரம்—பெயரெச்சவிகுதி, (த்) தகரமெய்—எழுத்துப்பேறு, (ஆ) ஆகாரம்—எதிர்மறை விகுதி, (யி) யகரமெய்—தோன்றல் சந்தி; இவ்வாறு முடிந்த படியாத என்னும் பகுபதங் தெரிசிலை எதிர்மறைப் பெயரெச்சம்.

44. படியா : படி—பகுதி, (ஆ) ஆகாரம்—எதிர்மறை விகுதி, (யி) யகரமெய் தோன்றல் சந்தி, (அ) அகரவுயிர்—பெயரெச்ச விகுதியும், (த்) தகரமெய்—எழுத்துப்பேறும் புணர்ந்து கெட்டது; இவ்வாறு முடிந்த படியா என்னும் பகுபதங் தெரிசிலை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

45. படியாதது : படி—பகுதி, து—தொழிற்பெயர் விகுதி, (அ) அகரம்—சாரியை (த்) தகரமெய்—எழுத்துப்பேறு, (ஆ) ஆகாரம்—எதிர்மறை

விகுதி, (ய) யகரமெய்—தோன்றல் சந்தி; இவ்வாறு முடிந்த படியாதது என்னும் பகுபதங் தெரிசிலை எதிர்மறைக் காலங்காட்டுங் தொழிற்பெயர்.

46. படியாகம : படி—பகுதி, மை—தொழிற்பெயர் விகுதி, (ஆ) ஆகாரம் எதிர்மறை விகுதி, (ய) யகரமெய்—தோன்றல் சந்தி; இவ்வாறு முடிந்த படியாமை என்னும் பகுபதங் தெரிசிலை எதிர்மறைக் காலங்காட்டாத தொழிற்பெயர்.

47. படியாதவன் : படி—பகுதி, அன்—ஆண்பால் படர்க்கை வினை முற்று விகுதி, (வ) வகரமெய்—எதிர்கால இடைஈிலை, (ஆ) ஆகாரம்—எதிர்மறை விகுதி. (ய) யகரமெய்—தோன்றல் சந்தி, (அ) அகரம்—சாரியை, (த) தகரமெய்—எழுத்துப்பேறு; இவ்வாறு முடிந்த படியாதவன் என்னும் பகுபதங் தெரிசிலை எதிர்மறை வினையாலனையும் பெயர்.

எதிர்மறைக் குறிப்பு வினைப்பகுபதம்.

48. இல்லை : இல்—பகுதி, ஐ—ஐம்பான் மூவிடங்களுக்கும் பொதுவான விகுதி, (ல்) வகரமெய்—தோன்றல் சந்தி; இவ்வாறு முடிந்த இல்லை என்னும் பகுபதம் எதிர்மறைக் குறிப்பு வினைமுற்று.

49. அன்று : அல்—பகுதி, யு—விகுதி, (ல்—றி) வகரமெய் ரகரமெய்யானது—திரிதல்சந்தி, (றி—னி) ரகரமெய் ஞகரமெய்யானது—மெவித்தல் விகாரம்; இவ்வாறு முடிந்த அன்று என்னும் பகுபதம் எதிர்மறைக் குறிப்பு வினைமுற்று.

50. அல்லாமல் : அல்—பகுதி, மல்—எதிர்மறைக் குறிப்புவினையெச்ச விகுதி, (ஆ) ஆகாரம்—எதிர்மறை விகுதி, (ல்) வகரமெய்—தோன்றல் சந்தி; இவ்வாறு முடிந்த அல்லாமல் என்னும் பகுபதம் எதிர்மறைக் குறிப்பு வினையெச்சம்.

51. அல்லாத : அல்—பகுதி, (ஆ) ஆகாரம்—எதிர்மறைவிகுதி, (ல்) வகரமெய்—தோன்றல் சந்தி, (அ) அகரம—பெயரெச்சவிகுதி, (தி) தகரமெய்—எழுத்துப்பேறு; இவ்வாறு முடிந்த அல்லாத என்னும் பகுபதம் எதிர்மறைக் குறிப்புப் பெயரெச்சம்.

52. இல்லாமை : இல்—பகுதி, (ஆ) ஆகாரம்—எதிர்மறை விகுதி, (ல்) வகரமெய்—தோன்றல் சந்தி, மை—தொழிற்பெயர் விகுதி; இவ்வாறு முடிந்த இல்லாமை என்னும் பகுபதம் எதிர்மறைக்குறிப்புத் தொழிற்பெயர்.

53. இல்லாதவன் : இல்—பகுதி, (ஆ) ஆகாரம்—எதிர்மறை விகுதி, (ல்) வகரமெய்—தோன்றல் சந்தி, அன்—ஆண்பால் படர்க்கை வினைமுற்று விகுதி, (வ) வகரமெய்—தோன்றல்சந்தி, (அ) அகரம—சாரியை, (தி) தகரமெய்—எழுத்துப்பேறு; இவ்வாறு முடிந்த இல்லாதவன் என்னும் பகுபதம் எதிர்மறைக்குறிப்பு வினையாலனையும் பெயர் tamilnavarasam.com

பெயர்ப் பகுபதம்.

54. பா. பா. பது என்பதின் மருஉவாகிய பா—பகுதி, தி—தொழிற்பெயர் விகுதி.

55. மீ.தி : மீது என்பதின் மருஉவாகிய மீ—பகுதி, தி—தொழிற்பெயர் விகுதி.

56. எச்சம்: எஞ்சு—பகுதி, அம்—வினைமுதற்பொருள்விகுதி,(ஞ—ச) ஞகரமெய் சகரமெய்யானது—வலித்தல் விகாரம், (2) உகரம்—கெடுதல் சந்தி (தொழிலடியாகப் பிறந்தபெயர்)

57. ஒழுக்கம்: ஒழுது—பகுதி, அம்—தொழிற்பெயர் விகுதி, பகுதி ஒற்று இரட்டியது—விரித்தல் விகாரம், (2) உகரம்—கெடுதல் சந்தி.

58. அவள் : (அ) அகரம்—சுட்டிடைப்பகுதி, அள்—பெண்பாற்பெயர்விகுதி, (வி) வகரமெய்—உடனபடுமெய்,

59. கள்ளர் : கள்—பகுதி, அர்—பல்லோர் படர்க்கை விகுதி, (ள) ஞகரமெய்—தோன்றல் சந்தி. (கள்=திருடு)

60. கொழுநன் : கோழு—பகுதி, அஜ்—ஆண்பாற் படர்க்கை விகுதி, (ஞ) ஞகரமெய்—பெயரிடைச்சிலை, (பொருளாடியாகப் பிறந்த பெயர்)

61. தூண்டில் : தூண்டு—பகுதி, இல்—தொழிற்பெயர் விகுதி, (உ) உகரம்—கெடுதல் சந்தி.

62. மனைவி : மனை—பகுதி, இ—பெண்பால் விகுதி, (வி) வகரமெய்—பெயரிடைச்சிலை.

63. உழுநர் : உழு—பகுதி, அர்—பலர்பால் விகுதி, (ஞ) ஞகரமெய்—பெயரிடைச்சிலை.

64. வலைச்சி : வலை—பகுதி, இ—பெண்பால் விகுதி, (சி) சகரமெய்—பெயரிடைச்சிலை, (சி) சகரமெய்—தோன்றல்சந்தி.

65. கூணி : கூன்—பகுதி, இ—பெண்பால் விகுதி.

66. அறிஞன் : அஷ்—பகுதி, அஜ்—ஆண்பால் விகுதி, (ஞி) ஞகரமெய்—பெயரிடைச்சிலை.

67. போன்னன் : போன்—பகுதி, அர்—ஆண்பால் விகுதி, (ன) ஞகரமெய்—தோன்றல் சந்தி.

68. சிலத்தன் : நிலம்—பகுதி, அன்—ஆண்பால்விகுதி, அத்து—சாரி யை, (ம், அ) மகரமெய்யுப அகரமும்—கெடுதல் சந்தி, (உ) உகரம்—கெடுதல் சந்தி.

69. திணிதோளன் : திணிதோள்—பகுதி, அள்—ஆண்பால் விகுதி

70. நன்மை : நல்—பகுதி, மை—பண்புப்பெயர் விகுதி, (ல்—ள்) லகரமெய் ஞகரமெய்யானது—திரிதல்சந்தி.

விஜையிக்கப் பட்டு விலச்சனைச் சுறவிளக்கு - A CHANDELIER OF THE VERB.

METHOD OF CONJUGATING VERBS

வினைவிதற்ப விலக்கணங் கூறும் விதம்.

(CONJUGATION OF VERBS SHOWING THEIR TERMINATIONS)

உண்பாடு—Affirmative Form.

Indicative Mood.

(இறந்தகால ஒருமை.)

தன்மை யோருமை வினைழப்ரிறுகள்—உண்டனென், உண்டேன், உண்டனன், உண்டு, வந்து, சென்று.

முன்னிலை யோருமை வினைழப்ரிறுகள்—உண்டனை, உண்டாய், உண்டி.

ஆண்பாற் படர்க்கை வினைழப்ரிறுகள்—உண்டனன், உண்டான்.

பேண்பாற் படர்க்கை வினைழப்ரிறுகள்—உண்டனள், உண்டாள்.

ஓன்றன்பாற் படர்க்கை வினைழப்ரிறுகள்—உண்டது, ஆயிற்று.

(இறந்தகாலப் பன்மை)

தன்மைப் பன்மை வினைழப்ரிறுகள்—உண்டனம், உண்டாம், உண்டனம், உண்டேம், உண்டோம், உண்டும், வந்தும், சென்றும்.

முன்னிலைப் பன்மை வினைழப்ரிறுகள்—உண்டனரி, உண்டார்.

பலர்பால் படர்க்கை வினைழப்ரிறுகள்—உண்டனர், உண்டார், உண்ப.

பலவின்பாற் படர்க்கை வினைழப்ரிறு—உண்டன.

(நிகழ்கால ஒருமை.)

தன்மை யோருமை வினைழப்ரிறுகள்—உண்கின்றனென், உண்கிறேன், உண்கின்றனன்.

முன்னிலை போருமை வினைழப்ரிறுகள்—உண்கின்றனை, உண்கிறுய், உண்குறிற்றி.

ஆண்பாற் படர்க்கை வினைழப்ரிறுகள்—உண்கின்றனன், உண்கிறுன்.

பேண்பாற் படர்க்கை வினைழப்ரிறுகள்—உண்கின்றனள், உண்கிறுள்.

ஓன்றன்பாற் படர்க்கை வினைழப்ரிறு—உண்கிறது.

(நிகழ்காலப் பன்மை.)

நன்மை பன்மை வினைழப்ரிறுகள்—உண்கின்றனம், உண்கின்றும், உண்கின்ற வெனம், உண்கின்றேம், உண்கிறேம்.

முன்னிலைப் பன்மை வினைழப்ரிறுகள்—உண்கின்றனரி, உண்கிறீர்.

பலர்பாற் படர்க்கை வினைழப்ரிறுகள்—உண்கின்றனர், உண்கிறார்.

பலவின்பாற் படர்க்கை வினைழப்ரிறு—உண்கின்றன. tamilnavarasam.com

(எதிர்கால வெருமை.)

தன்மை டயாநுமை வினைழற்றுகள்—உண்பென், உண்பேன், உண்பன், உண்பல், உண்கு, வருது, சேறு, செய்யமாட்டுவேன், செய்கிறபேன்.

முன்னிலை யோநுமை வினைழற்றுகள்—உண்பை, உண்பாய், சேறி, செய்யமாட்டுவாய், செய்கிறபாய்.

ஆண்பாற் படரிக்கை வினைழற்றுகள்—உண்பன், உண்பான், உண்ணும், செய்யமாட்டுவான், செய்கிறபான்.

பேண்பாற் படரிக்கை வினைழற்றுகள்—உண்பள், உண்பாள், உண்ணும், செய்யமாட்டுவாள், செய்கிறபாள்.

ஒன்றன்பாற் படரிக்கை வினைழற்றுகள்—உண்ணும். செய்யமாட்டும். செய்கிற்கும்.

(எதிர்காலப் பன்மை.)

தன்மைப் பன்மை வினைழற்றுகள்—உண்பம், உண்பாம், உண்பெம், உண்போம், உண்கும், வருதும், சேறும், செய்யமாட்டுவோம், செய்கிறபோம்.

முன்னிலைப் பன்மை வினைழற்றுகள்—செய்குவிர், உண்டிர், செய்யமாட்டுவீர், செயகிற்டீர்.

பலரிபாற் படரிக்கை வினைழற்றுகள்—உண்பர், உண்பார், உண்ப, உண்மார், செய்யமாட்டுவார், செய்கிறபார்.

பலவிள்பாற் படரிக்கை வினைழற்றுகள்—உண்ணும், செய்யமாட்டும், செய்கிற்கும்.

துறிப்படு.

(a.) உண்டு—உண்டேன், வந்து—வந்தேன், கேள்று—சென்றேன், உண்து—உண்பேன், வருது—வருவேன், கேறு—செல்வேன், கேறி—செல்வாய்; உண்பல்—உண்பேன்; உண்டும்—உண்டோம், வந்தும்—வந்தோம் கேள்றும்—சென்றோம், உண்தும்—உண்போம், வருதும்—வருவோம், கேறும்—செல்வோம்.

(b.) ‘உய்’ விகுதி எதிர்காலத்தைக் காட்டிக்கொண்டு ஆண்பால் பெண்பால், தீந்தன்பால், பலவின்பால்களுக்குப் பொதுவாய்வரும். அதற்கு செய்யுமென் வாய்பாட்டு வினைழற்று என்று பெயா.

Imperative Mood—ஏவல்.

(எதிர்காலம்.)

முன்னிலை யோநுமை வினைழற்றுகள்:—உரை, உரையாய், உரைதி, செஞ்றி, கின்மே.

முன்னிலைப் பன்மை வினைழற்றுகள்:—உரையும், உரைத்திர், உரையிர் உரையின்

துறிப்பு.

(a.) உரையாய், நடவாய் என்பவை முதலிய ‘ஆய்’ விகுநி குறைங்கு ‘உரை’ ‘நட’ என பகுதியே ஏவல் ஒருண்மையாக வருவதும் உண்டு.

(b.) சேன்றி, நின்மே என்னும் பொழுதிகளின் ஈற்றிலுள்ள ஈகாச ஏகாரங்கள் விகுநிகளால்ல; ‘ஆய்’ விகுநி குறைங்கு ஏவலில் வரும் முன்னி தீயசையாம், இங்கே ஈயும் ஏயும் முறையே நகர வொற்றையும் மகர வொற்றையும் ஊர்க்குவந்தன. நகரவொற்றும் மகரவொற்றும் எழுத்துப் பேறு. (சேன்றி=செல்லாய், நின்மே=நில்லாய்)

Optative Mood—வியங்கோள்.

(எதிர்காலநூற்றுமை.)

தன்மை யோருமை வினையுறியுகள்—வாழ்க, வரழிய, வாழியர், உண்ணல், வாழ்வேஞுக, வாழக்கடவேஞ், வாழட்டும்.

முன்னிலை யோருமை வினையுறியுகள்—வாழ்க, வாழிய, வாழியர், உண்ணல், வாழ்வாயாக, வாழக்கடவாய்.

ஆண்பாற்படர்க்கை வினையுறியுகள்—வாழ்க, வாழிய, வாழியர், உண்ணல், வாழ்வானுக வாழக்கடவன், வாழட்டும்

பேண்பாற் படர்க்கை வினையுறியுகள்—வாழ்க வாழிய, வாழியர், உண்ணல், வாழ்வாளாக, வாழக்கடவள், வாழட்டும்.

ஒன்றெண்பாற்படர்க்கை வினையுறியுகள்—வாழ்க, வாழிய, வாழியர், உண்ணல், வாழ்வதாக, வாழக்கடவது, வாழட்டும்.

(எதிர்காலப்பண்மை.)

தன்மைப் பன்மை வினையுறியுகள்—வாழ்க, வாழிய, வாழியர், உண்ணல், வாழ்வோமாக, வாழக்கடவோம், வாழட்டும்.

முன்னிலைப் பன்மை வினையுறியுகள்—வாழ்க, வாழிய, வாழியர், உண்ணல், வாழ்வீராக, வாழக்கடவீர்.

பலரிபாற்படர்க்கை வினையுறியுகள்—வாழ்க, வாழிய, வாழியர், உண்ணல், வாழ்வாராக, வாழக்கடவர், வாழட்டும்,

பலவின்பாற்படர்க்கை வினையுறியுகள்—வாழ்க, வாழிய, வாழியர், உண்
Ranga Radha, வனவாக, வாழக்கடவன், வாழட்டும்.

தறிப்பு.

(அ.) க, ய, ர், அல், ஓமே—இவ்வைக்கும் பொது வியக்கோள் வினைமுற்று விகுதிகள். ஆக, கட இவ்விரண்டுஞ் சிறப்பு வியக்கோள் வினைமுற்று விகுதிகள், ஆகையால் இவ்விரண்டுஞ் வினை பால் இடங்களைக் குறிக்கும் விகுதிகளை மேற்றேவரும்.

(ஆ.) வழக்கத்தில் ஒட்டும் என்னும் விகு, சு முதல் குறைக்குவரும். உதாரணம்:—அவர் போகட்டும் (போக (ஓ) ட்டும்) யாம் வரட்டும் (வர(ஓ) ட்டும்). முன்னிலையில் வாக்கியத்தின் இடையிலேமாத்திரம் இவ்விகுதி பெற்ற வியக்கோள் வரும். உதாரணம்:—இ படிக்கட்டுமே என்று நான்பேசா கிருந்தேன்.

(இ.) ஆ, ஓ, ஏ,—என்னும் ஈற்று வினா இடைச்சொற்கள் பெயருடன் அன்றி வினையுடனுஞ் சேர்ந்துவரும். உதாரணம்:—அவன் வந்தானு? அவன் வருவானே? அவன் வந்தானே? நான் வந்தாமா?

Participle Verb—வினையேச்சவினை.

இறந்தகால வினையேச்சவினை—படித்து, ஒடி முதலியன.

நிகழ்சால வினையேச்சவினை—படிக்க, உணற்கு.

எதிர்கால வினையேச்சவினை—படிக்கின், படிக்கில் முதலியன.

Participle Adjective—பேரேச்சவினை.

இறந்தகாலப் பேயரேச்சவினை—படித்த.

நிகழ்சாலப் பேயரேச்சவினை—படிக்கிற.

எதிர்காலப் பேயரேச்சவினை—படிக்கும்.

Verbal Noun—ஓஷ்டிர்பேயர்.

இறந்தகாலத் தொழிற்பேயர்—படித்தமை, படித்தது.

நிகழ்சாலத் தேவூழிற்பேயர்—படிக்கின்றமை, படிக்கிறது.

எதிர்காலத் தோழிற்பேயர்—படிப்பது, வருவது.

காலங்காட்டாத தோழிற்பேயர்—படித்தல், ஆடல், முசலியன.

தறிப்பு.

(அ.) அம், ஆம், எம், ஏம், ஓம், தும், ரும், என்னும் இவ்வொன்பது விகுதிகளையும் இறந்திலுடைய மொழிகள் இருத்தினப்பொது வாய் வருங் தன்மைப் பன்மை வினைமுற்றுச்சொற்களாமலும், அவை தன் னிலையினிற்பதன்றி முன்னிலையாரையும் படர்க்கையாரையுங் தன்மையிற் கூடியது.

(c) அம், ஆயி, என்னும் இவ்விருவித்தியால் வருவன முன்னிலையாரைத் தன்னேடு கூட்டும்.

உதாரணம்.

நீயும் யானும்	...	உண்டனம்.
,, „	...	உண்டாம்.

(d.) எம், ஏம், ஓம், என்னும் இம்மூன்று வித்தியால் வருவன படர்க்கையாரைத் தன்னேடு கூட்டும்.

உதாரணம்.

அவனும் யானும்	...	உண்டனம்.
,, „	...	உண்டேம்.
,, „ „	...	உண்டோம்.

(e.) கும், மீம், தும், ஆயி என்னும் இந்நான்கு வித்தியால் வருவன முன்னிலையாரையும் படர்க்கையாரையும் தன்னேடு கூட்டும்.

உதாரணம்.

நீயும், அவனும், யானும்	...	உண்கும்,
„ „ „	...	உண்டும்.
„ „ „	...	வந்தும்.
„ „ „	...	சென்றும்.

(f.) இவ்வொன்பது வித்தியிற்றுமொழிகள் இங்கனம் வருதலால் உள்பபாட்டுத் தன்மை வினையென்னப்படும்.

(f.) தன்மை வினைமுற்றுகளுள் ‘கேயீது’ என்னுங்தன்மை யொருமை வினைமுற்றுச்சொல்லும் ‘கேயீதும்’ என்னுங் தன்மைப்பள்ளமை வினைமுற்றுச்சொல்லும் வினையுடனுமுடியும்; அப்போதும் வினைமுற்றேயாம். உதாரணம்:—உண்து வந்தேன், உண்தும் வந்தேம் என வரும்.

உண்பேன் வந்தேன், உண்போம், வந்தேம் என மற்றவை வினைகொண்டு முடிதல் மரபு அன்று எனக்கொள்க.

(g.) என், ஏன், அம், ஆயி, எம், ஏம், ஓம், ஜி, ஆயி, இ, இரி, ஈரி, ஆன், ஆனி, அன், ஆனி, அரி, ஆரி, து, யு, அ, என்னும் வித்திகளாலும் தறிப்புவினைமுற்றுகள் வரும்.

உதாரணம்.

யான் — தாரினன், தாரினேன்.
யாம் — தாரினம், தாரினும், தாரினெம், தாரினேயும்.

- நீர் — குழம்பினிர், குழம்பீர்.
 நம்பி — குழம்பினன், குழம்பான்.
 நக்கை — குழம்பினள், குழம்பாள்.
 அவர் — குழம்பர், குழம்பார்.
 அது — அணிசது. அற்று.
 அவை — இல்லன, இல்ல.

யான் தாரினேன்=யான் மாலையை யுடையவன், நம்பி துழுப்பான்=நம்பி குண்டலத்தை யுடையவன், அது அணித்து=அது சமீபத்தையுடையது. அது அப்பு=அது அத்தன்மையையுடையது.

(h) அம், ஆம் எம், ஏம், ஒம் என்னும் தன்மைப் பன்மை வினைக் குறிப்புக்குள்ளப்பாட்டில் வரும். உதாரணம்:—நீயும் யானும் தாரினம், அவனும் யானும் தாரினெம் எனவரும்.

(i) வேல் விகுதியை ஈற்றிதுடைய மொழி அஃந்றினை யொன்றன்பாற் படர்க்கைக் குறிப்புவினைமுற்றும். உதாரணம்:—அது போநடு, அது ஆதி ரெநாட்டு, அது துண்டு கடடு.

அது போநடு=அது பொருளையுடையது. அது ஆதி ரெநாட்டு=அது ஆதிலராளையுடையது. அது துண்டுகடடு=அது ஆழுமானகளையுடையது.

எதிர்மறை—NEGATIVE FORM.

(எதிர்மறை எதிர்காலத்தில் மந்திரம் வரும்.)

எதிர்சால ஒருமை.

தன்மையொருமை வினைமுற்றுகள்—செய்யேன், செய்யமாட்டேன்,
 செய்கிறது என், செய்கிற்கலேன், செய்கிலேன், செய்கலேன்.
 முன்னிலையொருமைவினைமுற்றுகள்—செய்யாய், செய்யமாட்டாய், செய்
 கிற்கிலாய், செய்கிற்கலாய், செய்கிலாய், செய்கலாய்.

ஆண்பாற்புடர்க்கை வினைமுற்றுகள்—செய்யான், செய்யமாட்டான், செய்
 கிற்கிலான், செய்கிற்கலான், செய்கிலான், செய்கலான்.

பெண்பாற்புடர்க்கைவினைமுற்றுகள்—செய்யாள், செய்யமாட்டாள், செய்கி
 ற்கிலாள், செய்கிற்கலாள், செய்கிலாள், செய்கலாள்.

தன்றன்பாற்புடர்க்கை வினைமுற்றுகள்—செய்யாது, செய்யமாட்டாது,
 செய்கிற்கிலது, செய்கிற்கலது, செய்கிலது, செய்கலது.

எதிர்காலப் பன்மை.

தன்மைப்பன்மை வினைமுற்றுகள்—செய்யோம், செய்யமாட்டோம், செய்
 கிற்கிலோம், செய்கிற்கலோம், செய்கிலோம், செய்கலோம்.

முன்னிலைப்பன்றை வினைமுற்றுகள்—செய்யீர், செய்யமாட்டூர், செய்கிற் கிளீர், செய்கிற்கலீர், செய்கிலீர், செய்கலீர்.

பலர்பாற்படர்க்கை வினைமுற்றுகள்—செய்யார், செய்யமாட்டார், செய்கிற் கிலார், செய்கிற்கலார், செய்கிலார், செய்கலார்.

பலவின்பாற் படர்க்கை வினைமுற்றுகள்—செய்யா, செய்யமாட்டா, செய்கிற்கில, செய்கிற்கல, செய்கில, செய்கல.

ஏவல்.

முன்னிலையொருமை வினைமுற்றுகள்—செய்யேல், செய்யல், செய்யாதே.
(செய்யாதை என்பதின் மருஉ செய்யாதே.)

முன்னிலைப்பன்றை வினைமுற்றுகள்—செய்யன்மின், செய்யாதேயும்.

வியங்கோள் ஒருங்கும்.

தன்றையொருமை வினைமுற்றுகள்—செய்யேனுக, செய்யற்க.

முன்னிலையொருமை வினைமுற்றுகள்—செய்யாயாக, செய்யற்க.

ஆண்பாற்படர்க்கை வினைமுற்றுகள்—செய்யானுக, செய்யற்க.

பெண்பாற்படர்க்கை வினைமுற்றுகள்—செய்யாளாக, செய்யற்க.

ஒன்றன்பாற்படர்க்கை வினைமுற்றுகள்—செய்யாதாக, செய்யற்க.

வியங்கோட் பன்றை.

தன்றைப்பன்றை வினைமுற்றுகள்—செய்யோமாக, செய்யற்க.

முன்னிலைப்பன்றை வினைமுற்றுகள்—செய்யீராக, செய்யற்க.

பலர்பற்படர்க்கை வினைமுற்றுகள்—செய்யாராக, செய்யற்க.

பலவின்பாற்படர்க்கை வினைமுற்றுகள்—செய்யாவாக, செய்யற்க.

குறிப்பு:...உடன்பாட்டில் வரும் வியங்கோள் விகுதிகளில் ஆக என்னும் சிறப்பு விகுதியும், க என்னும் பொது விகுதியும் எதிர்மறையிலும் வரும்.

எதிர்மறை வினையெச்சவினை—படியாமல், பழயாமே, படியாமை, படியாது.

எதிர்மறைப் பெய்தெச்சவினை—படியாத.

எதிர்மறைத் தொழிற்பெயர் -நடவாழை,

அப்பியாசம்.

உண் என்கிற பதுதியடியாக வரும் வினைகளையும்
பேயர்களையும் விளம்புக.

உண்	முதனிலை	
உண்டேன்	தன்மை யொருமை	
உண்டோம்	தன்மைப் பண்மை	
உண்டாய்	முன்னிலையொருமை	
உண்டர்	முன்னிலைப் பண்மை	
உண்டான்	படர்க்கை ஆண்பால்	... இறந்தால் வினைமுற்று.
உண்டான்	படர்க்கைப் பெண்பால்	
உண்டார்	படர்க்கைப் பலர்பால்	
உண்டது	படர்க்கை ஒன்றன்பால்	
உண்டன்	படர்க்கைப் பலவின்பால்	
உண்கிடேன்	தன்மை யொருமை	
உண்கிடேரும்	தன்மைப் பண்மை	
உண்கிடுய்	முன்னிலை யொருமை	
உண்கிறீர்	முன்னிலைப் பண்மை	
உண்கிறுன்	படர்க்கை ஆண்பால்	... சிகிஞ்கால வினைமுற்று.
உண்கிறுள்	படர்க்கைப் பெண்பால்	
உண்கிருர்	படர்க்கைப் பலர்பால்	
உண்கிறது	படர்க்கை ஒன்றன்பால்	
உண்கின்றன	படர்க்கைப்பலவின்பால்	
உண்பேன்	தன்மை யொருமை	
உண்போம்	தன்மைப் பண்மை	
உண்பாய்	முன்னிலை யொருமை	
உண்பீர்	முன்னிலைப் பண்மை	
உண்பான்	படர்க்கை ஆண்பால்	... ஏதிர்கால வினைமுற்று.
உண்பாள்	படர்க்கைப் பெண்பால்	
உண்பார்	படர்க்கைப் பலர்பால்	
உண்ணும்	படர்க்கை ஒன்றன்பால்	
உண்ணும்	படர்க்கைப் பலவின்பால்	
உண் உண்ணுய்		வவ் ஒருமை வினைமுற்றுகள்.
உண்ணும், உண்மீன்		வவற்பன்மை வினைமுற்றுகள்.
உண்க		வியங்கோள் வினைமுற்று.
உண்டு, உண்ண, உண்கில் வினையெச்சங்கள்.
உண்ட, உண்கிற, உண்ணும் பெயரெச்சங்கள்.
உண் என்கிற பகுதிக்கு முதனிலைத் தொழிற்பெயரில்லை.*		

முதனிலை பெருத தொழிற்பெயர்கள் தெரிகிலை வினைப்பகுதியடியாக
வாரா. (உதாரணம்.)

கூத்து, சண்டை, வேட்டை, பசி, பட்டினி, சூது, கோள், வாது, வஞ்சனை, மோ
கம், வினை, தொழில், நாள், அமர், தூது, வேலை, தொண்டி, செட்டுமுதனியவை முதனிக்கு
பெருத்தொழில்கள் என்றுப்படிம்.

உதாரணம்.

உண்ண் முதனிலை திரிந்ததொழிற்பெயர்.
 உண்டது, உண்கிறது, உண்பது...காலங்காட்டுந் தொழிற்பெயர்கள்.
 உண்ணல் காலங்காட்டாத தொழிற்பெயர்.
 உண்ணன் தொழிலியாகப்பிறந்தபெயர்.
 உண்டவன், உண்கிறவன், உண்பவன்—வினையாலஜையும் பெயர்கள்.

கவனிப்பு :—ஆகார வினையியாக வரும் வினைகளுஞ் தொழிற்பெயர்களுஞ் தனியே வராமல், பெயரையே யடுத்து வரும் என்றறிக.

N. B.—For the rules for these tenses, &c., refer to Grammar.

ON LETTERS.

எழுத்திலக்கணக்குறிப்பு.

1. Letters : தாழிமேழுத்து உயிர், மேய், ஆய்தம், உயிர்மேய் யென நான்குவகைப்படும்.

2. Vowels. உயிர் பண்ணிரண்டு:—அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள். இவை குறில் பெயரை இருவகைப்படும்.

(உயிர், ஆவி என்பன ஒருபொருட்சொற்கள். உயிரிக்கு வடநாலார் அசிக் அல்லது கரம் என்பர்.)

(a) **Short Vowels.** துப்பேழுத்து ஜீங்கு:—அ, இ, உ, ஏ, ஒ. (இவை துறில் எனவும், துறுமை யெனவும் பெயர் பெறும். குறிற்கு வடநாலார் இரசிகவும் என்பர்.)

(b) **Long Vowels.** நேட்டேழுத்து ஏழு—ஆ, ஈ, உள, எ, ஐ, ஒ, ஒள். (இவை நேடில் எனவும், நேடுமை எனவும் பெயர் பெறும். நெடிற்கு வடநாலார் தீர்க்கம் என்பர்.)

குறிப்பு:—“ஜீ” “ஒள்” இவ்விரண்டும் இனையியர்கள் எனவும்படும். அகரக்கூறும் இகரக்கூறஞ்சேர்ந்து ஜீகாரமாம்; அகரக்கூறும் உகரக்கூறஞ்சேர்ந்து ஒளகாரமாம். (அ+இ=ஜீ, அ+உ=ஒள்.)

3. Consonants. மேய் பதினெட்டு:—க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன். இவை வல்லினம், பெங்கிளி, இடையினம் என மூவகைப்படும் (மேய், ஜீய், உடல்,

உடம்பு, பூள்ளி, என்பன ஒருபொருட்சொற்கள். மெய்க்கு வடநாலார் அல் அல்லது வியஞ்சலம் என்பர்.

(a) Hard Consonants. வல்லேழுத்து ஆறு:—க், ச், ட், த், ப், ம். (இவை வலி, வன்மை, வல்லினம், வன்கணம் எனவும் படும். வலிக்குவடநாலார் கய் அல்லது பர்சம் என்பர்.)

(b) Soft Consonants or Nasals. மேல்லேழுத்து ஆறு:—க், ஞ், ன், ம், ன். (இவை மேலி, மேன்மை, மேல்லினம், மேன்கணம் எனவும் படும். மெலிக்கு வடநாலார் அநுநாசிகா அல்லது பரிசம் என்பர்.)

N. B.—க், த், ஞ், ன், ம் மூன்று எழுத்துகளுக்கும் டன்னகரம், தன்னகரம், ரண்னகரம் என இலக்கணிகள் பெயரிட்டிருக்கின்றனர்.

(c) Medial Consonants (neither hard nor soft). இடையே முத்து ஆறு:—ய், ர், ல், வ் ம், ன். (இவை இடை, இடைமை, இடையீ னம், இடைக்கணம் எனவும்படும். இடைக்கு வடநாலார் அநீதத்தக்கரம் அல்லது யன் என்பர்.)

கவனிப்பு:—தமிழில் “பதினெண்” மெய்க்குண்டன்று இலக்கணிகள் கணக்கிட்டிருந்தாலும், வல்லினத்தின் பலவித உச்சரிப்புகளைக்கவனிக்கும்போது, மெய்யெழுத்து “முப்பத்திலூன்றென்று” சொல்லலாம். சமங்கிருத பாடையில் ஒவ்வொரு உச்சரிப்புக்கும் பிரத்தியேகமான எழுத்திருப்பதேபோல் தமிழில் இல்லாவிடினும், அடியிரகண்டிருக்கும் மொழிகளில் மெய்யெழுத்துகளின் பலவிதங்களைக்கவனிக்கிறபடுத்திக்காட்டியிருக்கின்றன. அவற்றைப் பின்னைகளின் நாவிற்கு பழக்கமுண்டாகும்படி ஒலிவடிவிலேயாவது உச்சரிக்கப் பழக்கவரைவண்டும்.

மெய்யெழுத்தின் பலவித உச்சரிப்பு.

க்	{ கடி பக்கம் பகல் தங்கம்	ஞ் —பணம்	ய் —அயல்
ஞ்—அங்ஙனம்	—	த் { தலை சுத்தம் அதனால் மந்தன்	ர்—கரம்
ச் { தச்சன் சதை மஞ்சள்	ந்—நலம்	ல்—பலம்	ல்—அவன்
ஞ்—ஞன்டு	—	ப் { படி அப்பம் கோபம் கம்பன்	ம்—பழம்
ட் { பட்டம் படம் பண்டம்	ப்—மனசு	ற { அறம் கற்றவன் சென்ற	ன்—கனவு

N. B.—இவற்றின் விவரங்களைக் குறித்து வல்லினத்தின் பலவித உச்சரிப்பு, [Tamil Navarasam](#) வளையிற் காணக.

4. **Gutturals.** ஆய்வுமாவது சிலசிட்டத்தில் உயிர்போலவுஞ்சில விடத்தில் மெப்போலவும் ஒலித்து உயிருமாகாமல் மெய்யுமாகாமல் தனிகிணையார்வருகிற ஓர் எழுத்தாம். அதற்கு வடிவு (ஃ) மூன்று புள்ளி. (ஆய்தம், அஃகேனம், முப்புள்ளி, ஒற்று, தனிநிலை என்பன ஒரு பொருட்சூறகள்.)

5. **Vowel-Consonants.** உயிர்மெய்யெழுத்தாவது உயிரும் மெய்யுங்கூடிப் பிறக்கும் எழுத்து; அது பதினெட்டால் மெய்யின்மே னாம் பன்னிரண்டு உயிருங் தனித்தனி பேற்றிவர இருந்தறுவப்பதினாலூ கும்.

(உ-ம்.) ககரமெய்யின்மேல் அகரம் ஏற (க) எனவும் ஆகரம் ஏற (கா) எனவும் வரும். மற்றைவைம் இவ்வாறே.

ஞப்பு:—ஒத்தருவிலும்தும் உயிரொலி பின்னுமாகி உயிர்மெய்யெழுத்து பிறக்கும். (உ-ம்) ச+அ+க, ச+ஆ+கா மற்றைவைம் இவ்வாறே.

6. **Production of letter sounds.** உயிரெழுத்தும் இடையெழுத்துங் கழுத்திற் பிறக்கும். வல்லெழுத்து மாப்பிற் பிறக்கும். மெல்லெழுத்து மூக்கிற் பிறக்கும். ஆப்தம் தலைபிற் பிறக்கும். சார்பெழுத்துகள் தம்முதலெழுத்துகளோ டொப்பனவாய்ப் பிறக்கும்.

7. **Organs of Speech.** எழுத்துகள் உதடு, னக்கு, பல், அண்ணம் ஆகிப நான்கின் தொழிலால் உச்சரிக்கப்படும்.

8. **Kindred Letters.** இனவெழுத்துகள் :—உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகளுக்கு அதாதாத குற்றெழுத்துகளையினமாம். குற்றெழுத்துக்கில்லாத ஜீகாரத்துக்கு இகரமும், ஒளகாரத்துக்கு உகரமும் இனமாம். மெய்யெழுத்துகளில் வல்லெழுத்துகளுக்கு அதனதன் பின்னிற்கன்ற மெல்லினவெழுத்துகளேயினமாம். இடையினம் ஆறும் ஒன்னம் எனவும்படும்.

9. **Demonstrative Letters.** சுட்டெழுத்து:—ஏ, இ, உ இம்முன்றும் சொல்லுக்கு முதலில் அகத்துறுப்பாகவேவேதும் புறத்துறுப்பாகவேதும் நின்று சுட்டுப்பொருளை யுணர்த்திவரின் சுட்டெழுத்தாம்.

(உ-ம்.) அவன், இவன், உவன்—அகத்து வந்தன. அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன்—புறத்து வந்தன. அகரங்குரத்திலிருக்கிற பொருளையும், இகரங் சமீபத்திலிருக்கிற பொருளையும், உகரம் இரண்டுக்கு மத்தியிலிருந்துள்ளது சுட்டுதற்கவரும்.

குறிப்பு:—சட்டெழுத்தகள் இடைச்சோல்லை மாநிதத்தவரும்போது அகத்தறப்பாம்; பெயரிச்சொல்லையுமித்து வரும்போது புறத்தறப்பாம். (அவன்—சட்டமியாகப் பிறங்கபெயர். அப்பையன்—சட்டத்துவங்கபெயர்.)

10. சட்டெழுத்து மூன்றுங் திரிந்தும் வரும். (உ-ம்) எ+பையன்=அந்தப் பையன், இ+பையன் =இந்தப்பையன் உ+பையன் =உந்தப்பையன்.

11. Interrogative Letters. வினாவெழுத்து:—ஆ, எ, ஏ, ஒ, என்னும் உயிரெழுத்துகளும், “யா” என்னும் உயிர்மெய்யெழுத்தும் ஆகிய இவ்வைந்தும் வினாப்பொருளை யுணர்த்திவரின் வினாவெழுத்தாப். ஆவற்றுள் எகரமும் யாவும் மொழிக்கு முதலில் புறத்துறப்பாகவேனும் அகத்துறப்பாகவேனும் வரும். ஆகாரமும் ஒகாரமும் மொழிக்கு ஈருவில் புறத்துறப்பாகவே வரும். ஏகாரம் மொழி க்கு முதலில் அகத்துறப்பாகவும், ஈற்றில் புறத்துறப்பாகவும்வரும்.

(உ-ம்.) எக்கொற்றன் ?, எவன் ?; யாங்கனம் ?, யாவன் ?—எகரமும் யாவும் முதலிலே புறத்தும் அகத்தும் வந்தன. மகனு ? மகனே ?—ஆகாரமும் ஒகாரமும் ஈற்றிலே புறத்து வந்தன. எது ? கொற்றனே ?—ஏகாரம் முதலில் அகத்தும் ஈற்றில் புறத்தும் வந்தது.

குறிப்பு:—வினாவெழுத்துகளில் எகர மாத்திரக் திரிந்தும் வரும். (உ-ம்) எ+பையன் =எந்தப்பையன்.

12. உகரம் மாத்திரையின் சுருக்கத்தாலும் இயல்பாலும் குற்றியலுகரம், முற்றியலுகரம் என இருவகைப்படும்.

13. Abbreviated உ. குற்றியலுகரம்:—ஒரு குறிவினாலும் இரண்டு குறிவினாலும் ஆக்கப்படாத மொழியிற்றுவல்லின மெய்யின் மேல் ஏற்ய உகரம் குற்றியலுகரம் என்னப்படும். (குற்றியலுகரம், குற்றுக்கும், உகரக்குறுக்கம் என்பன ஒரு பொருட்சொற்கள்.

14. அது ஈற்றெழுத்துக்கு அயலெழுத்தை நோக்கி நெடிற் ரூடர், உயிரத்தொடர், வன்ரூடர், மென்ரூடர், இடைத்தொடர், ஆய்தத்தொடர் என அறுவகையாம்.

(உ-ம்). நாகு, ஈறு, க-டு—நெடிற்ரூடர்; வரகு, பலாசு, உருபு—உயிர்த்தொடர்; கொக்கு, கச்சு, பட்டு—வன்ரூடர்; சங்கு பஞ்சு, துண்டு—மென்ரூடர்; செய்து, சார்பு, சால்பு—இடைத்தொடர்; எஃகு, பஃது—ஆய்தத்தொடர்

துறிப்பு.

(a) குற்றியலுகரமானது நெடிலேழையுள் சொல்லுக்கு எடுவிலும் கடையினும் வராத ஒன்காரம் நீங்கிய பதினாறு உயிரையும், வல்லெழுத்தாறையும், மெல்லெழுத்தாறையும். வல்லெழுத்தக்களோடு தொடராத வகரம் நீங்கிய இடையெழுத்தைக்கையும்; ஆய்தம் ஒன்றையுங் தொடர்ந்தாவைகையால் மூப்பத்தாறுகும். அன்றியும், ஹங்கை என்னும் கொல்லிலே கரவெம்பிலிருக்கிற உரைமும் குற்றியலுகரம் என்னப்படும். நங்கை (ஹம் +தங்கை)=உம்முடையதங்கை.

(b) நெடித்தெருடர் முதலில் நெட்டெழுத்தைப்பெற்ற இரண்டெழுத்து மொழி பூரவே வரும். (உ-ம் பாடு; ஆறு.

(c) உயிர்த்தொடர் ஈற்றுக்கு அயலில் உயிரெழுத்தைப்பெற்று இரண்டிற்கு மேற் பட்ட எழுத்துகளால் ஆகிவரும். (உ-ம்) மெழுகு, பாலாறு.

15. முற்றியலுகரம்:—தனித்துங் தனிக்குறிலைச் சேர்ந்தும் வரும் வல்லின மெய்யின் மேலும், தனித்துங் தொடர்ந்தும்வரும் மெல்லின இடையின் மெய்களின் மேலும் வரும் உகரம் முற்றியலுகரமாம்.

(உ-ம்) கு, து; கடு, பசு; யு, நு; தாணு, கதவு. (முற்றியலுகரத்தை முற்றுகரம் எனவுங் கூறுவர்.)

16. Abbreviated இ. குற்றியளிகரம் —நிலைமொழிடிற்றுக் குற்றியலுகரங்கள் வருமொழிமுதலில் யகரம் வருமாயின் இகரமாய்த்திரியும். இவற்றேரூடு“மிய””என்னும் மூன்னிலை அசைச் சொல்லிலிருக்கின்ற இகரத்தைக்கூட்டக் குற்றியளிகரம் மூப்பத்தேழாம்.

(உ-ம்) நாகு+யாது=நாகியாது, எஃகு+யாது=எஃகியாது, வரகு+யாது=வரகியாது; கேண்மியா, செண்மியா.

17. Prolongation of sounds. அளபெடை:—செய்யுளில் ஒசைகுறைந்தசிடத்து எழுத்தை நீட்டிச் சொல்லுதே அளபெடையாம். அது உயிரளபெடை ஒற்றளபெடையை இருவகைப்படும். உயிரளபெடை இருப்பதொன்று;

(உ-ம்) வாஅக, படாஅக, கடாஅ, ஆஓஇ, எப்பதாகும், நகை. ஒற்றளபெடைநாற்பத்திரண்டு; (உ-ம்) அரங்கிகம், மங்கிளம், மடங்கி, நங்கி. (அளபெடையை அளபு எனவுங் கூறுவர். வடநாலார் புஜநம் என்பர்.)

18. Measurement of Time or Quantity of Letters. எழுத்துகளின் மாத்திரை:—மனிதருடைய கண்ணிமைப்போழுது அவ்வது கைக்கொடிப்போழுது ஒருமாத்திரை என்னப்படும். உயிரளபெறுதூக்கு மாத்திரைக்குறை; நெடினுக்கு மாத்திரை ~~தினின்~~, ~~rasa~~ குறிஞ்சுகளுக்குறை.

கும், ஒருவீரப்பைக்குங் தனித்தனி மாத்திரை ஒன்று; ஒற்றுக் கும், குற்றியலுகரத்திற்கும், குற்றியலிசரத்திற்கும், ஆய்தத்திற்குங் தனித்தனி மாத்திரை அனா; உயிர்மெய்க்கு மெய் மாத்திரை யொழிய வறிய உயிர்மாத்திரையே மாத்திரையாம்.

குறிப்பு:—பண்டமாற்றிதழ், விளியிதழ், இசையிதழ், புலம்பலிதழ் உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் தமக்குச் சொன்ன அளவுவகைடங்களுக்கொண்டாலிக்கும்.

Sanskrit Letters. வடவெழுத்துகள்.

19. அனேக வடமொழிகள் தொன்று தொட்டுத் தமிழ்ப் பாண்டியிற் கலந்து வழங்கப்பட்டு வருவதினால் அவைகளைச் சரியானபடி உச்சரிக்கும் பொருட்டு அப்பாவைக்கே யிரித்தான் சிலவெழுத்துகள் தமிழில் வழங்கப் பட்டவருகின்றன. அவற்றை சுல்லிக்குத்தங்கள் கீழ்க்கண்டு.

20. உயிரேழுத்து பதினாறு:—அ அ அ அ மூலம் உ உ எ வ
கீழ்க்கண்ட கோட்டுருப்புகளை விட்டு, சில நாட்கள் கிடைக்கிறது.

21. மேய்யேறுத்து முப்பத்தேழு:—க வ க ஸ வ ச ச ஜ ரு ஷ ட த
வ ஹ ஸ த ச வ ந வ ஹ ஸ த ம ய ர ல வ க ஸ ஸ வ ஹ க வ

22. உயிரெழுத்துப் பதினாறுள் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஐ, ஒ, ஓள் என்னும் பத்துயில்; மெய்யெழுத்து மூப்பத்தேழுள் க, ங, ச, ஞ, ட், ண், த், ந், ப், ம், ய், ர், வ், வி. என்னும் பதினெட்டுயில் ஆகிய இருபத்தைஞ்தும் ஆரியத்திற்குங் தமிழிற்கும் பொது எழுத்துகளாம்.

24. ஆரியத்திற்கேயுரிய இருபத்திரண்டு மெய்யெழுத்துகளில் தமிழில் வழக்கிலிரும் எழுத்துகள் ஐந்து; அவையாவன:—ஸ, ஷ, ஞ, ஜி, ஞி.
(ஸ முடல் ஞ)

வெளிப்பு:—(a) சம்கிருத எழுத்தங்களின் உச்சரிப்பைத் தெருக்கு எழுத்தங்கள் இங்கே காட்டியிருக்கின்றன.

(b) சம்கிருதபாலைக்குரிய பல உச்சரிப்புகளைத் தமிழ் எழுத்துகளால் எங்களும் உச்சரிக்கமுடியாதோ, அவ்வாறே தமிழ் மொழிக்குரிய சில உச்சரிப்புகளையும் உம்புகிறத் தமிழ்த்துகளால் உச்சரிக்க முடியாதன்று அறிக.

* DIFFERENT SOUNDS OF THE HARD LETTERS.

வஸ்வினத்தின் பலவித உச்சரிப்பு.

க்

, கரம் மொழிமுதலில் (க) என்னும் ஏழுத்தை யொத்தொலிக்கும். (உ-ம.) கடி. (க = k.)

ககரம் ககர, டகர, றகர மெய்களுக்குப்பின வருமாயின (க) என்னும் 'அழுத்தைப்பார்க்கிலுஞ் சற்று வலிக்கு ஒவிக்கும். (உ-ம.) பக்கம், வேட்கம், அதற்கு.

ககரம் மொழி இடையிலும் கடையிலும் (க) என்னும் ஏழுத்தைப்பாக கிலுஞ் சற்று மெவிந்து ஒவிக்கும் (உ-ம.) பகல், விறது.

~~ககர, டகர, றகர மெய்களுக்குப்பின~~ ககரம் ககர, ~~வேட்கம், வேட்கம் வருமாயின~~ (க) என்னும் ஏழுத்தை யொத்தொலிக்கும். (உ-ம.) தங்கம், ~~வேட்கம் தங்கம், ஆண்கள்.~~ ககரம் ககர.

ச்

ககரம் சகர, டகர, றகர, மெய்களுக்குப்பின வருமாயின (ச) என்னும் ஏழுத்தை யொத்தொலிக்கும். (உ-ம.) தசீசன், கட்சாடி, போஃசாடி, ச = ch soft.

ககரம் மொழி முதலிலும், இடையிலும், கடையிலும் (ச்) என்னும் ஏழுத்தை யொத்தொலிக்கும். (உ-ம.) சதை, பசுமை, ஆசை. ச = S.

ககரம் ஞகர மெய்க்குப்பின வருமாயின (ஷ) என்னும் ஏழுத்தை யொத்தொலிக்கும். (உ-ம.) மஞ்சள். ஷ = J.

ட்

டகரம் மொழிக்கு முதலில் வராது.

டகரம் டகர மெய்க்குப்பின் வருமாயின (ட) என்னும் ஏழுத்தை யொத்தொலிக்கும். (உ-ம.) பட்டம். ட = tt hard.

டகரம் மொழியிடையிலும் கடையிலும் (ட்) என்னும் ஏழுத்தை யொத்தொலிக்கும். (உ-ம.) படம், காடு. ட் = d.

டகரம் ணகர மெய்க்குப்பின் வருமாயின் (ஷ்) என்னும் ஏழுத்தைப்பார்க்கிலுஞ் சற்று வலிக்கொலிக்கும். (உ-ம.) பண்டம்.

V.B.—An English version of this Section will be found in Appendix B

த்

தகரம் மொழிமுதலில் (த) என்னும் எழுத்தை யொத்தொலிக்கும். (உ-ம்) தலை த = th hard.

தகரம் தகர மெய்க்குப்பின் வருமாயின் (த) என்னும் எழுத்தைப்பார்க்க கிழஞ்சு சற்று வலிந்து ஒலிக்கும். (உ-ம்) பத்து.

தகரம் மொழியிடையிலும் கடையிலும் (த) என்னும் எழுத்தைப் பார்க்க கிழஞ்சு சற்று மெவிந்து ஒலிக்கும். (உ-ம்) அதனுல்

தகரம் நகர மெய்க்குப்பின் வருமாயின் (ஈ) என்னும் எழுத்தை யொத்தொலிக்கும். (உ-ம்) மந்தன். ஈ = th soft.

ப்

பகரம் மொழிமுதலில் (ப) என்னும் எழுத்தை யொத்தொலிக்கும் (உ-ம்) படி. ப = p.

பகரம் டகர, பகர, ரகர, மெய்களுக்குப்பின் வருமாயின் (பு) என்னும் எழுத்தைப்பார்க்கிழஞ்சு சற்று வலிந்து ஒலிக்கும். (உ-ம்) நட்பு, அப்பம், பொற்பு.

பகரம் மொழியிடையிலுக் கடையிலும் (பு) என்னும் எழுத்தைப் பார்க்க கிழஞ்சு சற்று மெவிந்து ஒலிக்கும். (உ-ம்) கோபம், கபி.

பகரம் ணகர, மகர, னகர மெய்களுக்குப்பின் வருமாயின் (ஹ) என்னும் எழுத்தை யொத்தொலிக்கும். (உ-ம்) காண்பியும், உண்பி; அம்பலம், தம்டி, இன்பம், அன்பு. ஹ = h.

ந்

நகரம் மோழிக்குழதலில் வராநு.

நகரம் மொழியிடையிலும் கடையிலும் (ங) என்னும் எழுத்தை யொத்தொலிக்கும். ங(உ-ம்) அநிவேன், அறை. (ங = rr hard)

நகரம் நகரமெய்க்குப்பின் வரும்போது tt என்னும் எழுத்துகளை யொத்தொலிக்கும். (tt as in witty.) (உ-ம்) நேற்று.

நகரம் னகர மெய்க்குப்பின் வரும்போது (dr) என்னும் எழுத்துகளை யொத்தொலிக்கும். (dr as in Andrew) உ-ம். இன்று.

N. B.—வல்லின நகரமெய்யும், வல்லின நகர உயிர்மெய்யும் ஒன்றாகச் சேர்ந்து மொழிகளில் வரும்போது, ஒரேஎழுத்தைப்போல் உச்சரிக்கப் பின் ஓகளீப் பழக்கிவரவேண்டும். உதாரணம்:—ற்ற=ta; ஸ்ற்=ta; மற்றவையும் இவ்வாறு Rakes

N. B. Telugu letters are here made use of to represent the various sounds of the hard letters.

ఉన్నిప్పు:—రెత్తాట్లు సమంకిరుత పాశువ్యిలిగ్గుతమ, తఱ్కాలతత్త్విల పల అంణియాట్టబెప పాశువ్యికణిన్నఱుమ అంణికమాధికణ్ తమిప్రింకలన్నతు వ్యాపించుకున్నఱన. కుకెబాల్, మెంలే కాట్టప్పట్టిగ్గుకున్న వల్లినతత్త్విన యలవిత ఉస్సరిప్పుకున తమిప్రిం ఉస్సరిప్పుకుడే ఘృయించుచున్నఱనిక.

మోధిక్కు ముతలిల్ వగ్గుమ్ ఎముత్తుకసీ:—

a—ఉయిరోఫ్రుత్తు పణ్ణిరణ్ణు:—అ, ఆ, ఇ, ఈ, ఉ, ఊ, ఏ, ఐ, ఔ, ఓ.

b—ఉయిరోట్టు కూటువగ్గుమ్ మెయియెఫ్రుత్తు పత్తు:—క, చ, త, ప; ఙ, ఞ, ం, మ; య, ఊ.

c—ఉయిరోట్టు మోధిక్కు ముతలిల్వరాత మెయియెఫ్రుత్తు ఎంట్టు:—ట, ఱ; ణ, ఩; ర్, ఩్; స్, ఩్; ర, ల, మ్, ళ్.

మోధిక్కుక్ కటైయిల్ వగ్గుమ్ ఎముత్తుకసీ:—

a—ఉయిరోఫ్రుత్తుప పత్తిన్నెంస్రు:—అ, ఆ, ఇ, ఈ, ఉ, ఊ, ఏ, ఐ, ఔ, ఓ.

b—మెయియెఫ్రుత్తు పత్తిన్నెంస్రు:—ఞ, ఩, ం, మ, ఩్, ఩్; య, ర, ల, ష, స్, ఩.

c—మోధిక్కుక్ కటైయిల్ వరాత ఎముత్తుకసీ:—గ; క, చ, ట, త, ప, ఱ; ఙ.

Vowel-Consonants. ఉయిరీమెయియెఫ్రుత్తు—216.

అవైవ వగ్గుమార్పు:—

క	కా	క్క	కీ	క్కు	కూ	కె	కే	కై	కొ	కో	కెన
క	కా	క్క	కీ	క్కు	కూ	కె	కే	కై	కొ	కో	కెన
చ	చా	చ్చ	చీ	చ్చు	చూ	చె	చే	చై	చొ	చో	చెన
అ	అా	అ్చి	అ్చీ	అ్చు	అ్చూ	అ్చె	అ్చే	అ్చై	అ్చొ	అ్చో	అ్చెన
ట	టా	ట్టి	ట్టీ	ట్టు	ట్టూ	ట్టె	ట్టే	ట్టై	ట్టొ	ట్టో	ట్టెన
ణ	ణై	ణ్ణి	ణ్ణీ	ణ్ణు	ణ్ణూ	ణ్ణె	ణ్ణే	ణ్ణై	ణ్ణొ	ణ్ణో	ణ్ణెన
త	తా	త్తి	త్తీ	త్తు	త్తూ	త్తె	త్తే	త్తై	త్తొ	త్తో	త్తెన
న	నా	న్ని	న్నీ	న్ను	న్నూ	న్నె	న్నే	న్నై	న్నొ	న్నో	న్నెన
ప	పా	ప్రి	ప్రీ	ప్రు	ప్రూ	ప్రె	ప్రే	ప్రై	ప్రొ	ప్రో	ప్రెన
మ	మా	మి	మ్రి	మ్రు	మ్రూ	మ్రె	మ్రే	మ్రై	మ్రొ	మ్రో	మ్రెన
య	యా	యి	యీ	యు	యూ	యె	యే	యై	యొ	యో	యెన
ఱ	ఱా	ఱి	ఱీ	ఱు	ఱూ	ఱె	ఱే	ఱై	ఱొ	ఱో	ఱెన
ల	లా	లి	లీ	లు	లూ	లె	లే	లై	లొ	లో	లెన
వ	వా	వి	వీ	వు	వూ	వె	వే	వై	వొ	వో	వెన
ష	షా	షి	షీ	షు	షూ	షె	షే	షై	షొ	షో	షెన
ఱ	ఱా	ఱి	ఱీ	ఱు	ఱూ	ఱె	ఱే	ఱై	ఱొ	ఱో	ఱెన
ఱ	ఱ్ల	ఱ్లి	ఱ్లీ	ఱ్లు	ఱ్లూ	ఱ్లె	ఱ్లే	ఱ్లై	ఱ్లొ	ఱ్లో	ఱ్లెన

எழுத்திலக்கணங் கூறும் விதம்.

க

1. வினு:—இந்த அடையாளம் என்றது?

விடை:—வண்ணக் கால்களில் பிரபுவரே விடுதலை.

2. வினு:—இதற்கு இலக்கணங் கூறுக

விடை:—வல்வினக் கர (கி) மெய்யின்மேல், அகர (அ) குறில் உஷி
ரேற (~~கி+உ~~) என்றுமிகு து.

(கி+உ)

கீண

வினு:—இந்த அடையாளத்தை என்றது?

விடை:—மெல்லின டண்ணைகர நெடில் உயிர்மொக்கையூத்து.

வினு:—இதற்கு இலக்கணங் கூறுக

விடை:—மெல்வின டண்ணைகர (ணி) மெய்யின்மேல் ஜூரா (ஜூ) நெடில்
உயிரேற (~~ஷி+உ~~)=கீண என்றுமிகுத்து.

கீண

3. வினு:—தூாத அடையாளம் என்ன எழுத்து?

விடை:—இடையின யகர நெடில் உயிர்மொக்கையூத்து.

வினு:—இதற்கு இலக்கணங் கூறுக

விடை:—இடையின யகர (யி) மெய்யின்மேல் ஒளகார (ஒளி) நெடில்
உயிரேற (யி+ஒளி)=கீண(யி) என்றுமிகுத்து.

வெளிப்பு:—மேற்கண்டவாடற மற்றெல்லா எழுத்துகளுக்கும் இலக்கணங்
கூறப் பின்னைப் பழக்கிவரவேண்டும்.

நூற்றினாவு

APPENDIX A

THE ANALYSIS OF TAMIL SENTENCE (A TRANSLATION OF PAGES 1—11.)

A Sentence is the thought of a man completely expressed in words either in speech or in writing.

2. If a single word expresses a complete idea, it is a sentence; as, (he) comes.

3. When several words joined together express a complete idea, they form a Sentence; as, He worships God.

N. B.—(a) In a Sentence, Nouns and Verbs are essential

(b) Without a Verb, no sentence can be formed

4. Sentences are of five kinds; viz., Complete (sentence that has a finite verb), Dependent, Phrasal, Adverbial and Adjectival.

N. B.—A Sentence consisting of several clauses is called a Complex Sentence; the independent clause in it, is said to be the Principal Sentence.

5. A Complete Sentence is made up of a Subject and a Predicate with or without an Object. &c.

Example.

(a) Rangaswamy brought his book and gave it to Singaram.

(b) Duraiyaj came to school.

6. A Sentence made up of several words (Subject, Predicate &c.) and standing in the relation of a Noun either as a Subject or an Object to the Predicate of the Principal Sentence, is called a Dependent Sentence.

Example.

(a) It is not known, how he lost the money. (The Dependent Sentence "how he lost the money" stands in the relation of a subject to the Predicate "is not known.")

(b) He wishes that I should go home. (The Dependent Sentence "that I should go home" stands in the relation of an Object to the Predicate "wishes.")

7. A Phrase is a combination of several words with a Verbal Noun or an Infinitive at the end. It forms part of a Sentence standing as a Subject or an Object of its Predicate.

Example:

(a) Walking in the morning in one of the groves of Bangalore, will give health to the body. ("Walking.....Bangalore" stands as the Subject of the Verb "will give. ")

(b) Iyapillai likes coming to school every day, both morning and evening, and learning his lessons. ("coming.....lessons" stands as the Object of the verb "likes. ")

(c) It is the desire of Duraisawmy to write every day in the school. ("of.....school" stands as the Subject to the Predicate "is the desire. ")

(d) God wishes to save the penitent sinner. ("Tosinner" stands as the Object of the Predicate "wishes. ")

N.B.—(a) An Infinitive can be changed into a Verbal Noun and vice versa without affecting the meaning ; e. g., "To go to school is the desire of Duraisawmy" can be changed into "Going to school is the desire of Duraisawmy" (The Infinitive "to go" is changed into the Verbal Noun "going" and the meaning is not altered.)

(b) An Infinitive or an Infinitive Phrase in a sentence, where the Predicate is an Intransitive Verb, is only the Extension of the Predicate ; as, Iyapillai comes every day to school to write. ("To write" is only an Extension of the Predicate "comes. ")

8. An Adverbial Sentence is a combination of several words with a "Present Perfect Participle" or a "Verb in the Subjunctive Mood" at the end. It forms part of the Principal Sentence standing as the Extension of its Predicate.

Example.

(a) Durgia having started yesterday from Kaniambady and come to Bangalore saw Veeraragavaloo. (The Adverbial Sentence "having.....Bangalore" is only an Extension of the Predicate "saw. ")

(b) If Nallaraj comes to school every day he will write well. (The Adverbial sentence "if.....daily" is only an Extension of the Predicate "will write. ")

9. An Adjectival Sentence is a combination of several words with a Participial Adjective at the end. It forms part of the Principal Sentence standing as an attribute to its Subject or Object.

Example.

The men who are most learned blessed the children who knew to read and write well. (The Adjectival Sentence "who are most learned" qualifies the subject "men," and the Adjectival Sentence "who knew to read and write well" qualifies the Object "children. ")

10. The Parts of a Sentence :—Subject, Predicate, Object, Attributive Adjuncts of the Subject or the Object and the Extension of the Predicates

11. The Participial Adjective, the Adjective, the Adjectival Sentence and Nouns in the 6th case form the Attributes to the Subject or the Object.

N.B.—(a) If the Attributive word is divisible (derivative), it is a Participial Adjective. (b) If not, it is an Adjective.

12. The Participal Verbs, the Adverbs, the Adverbial Sentences, and Nouns in the 3rd, 4th, 5th and 7th Cases form the Extension of the Predicate.

N.B.—(a) Divisible (derivative) words, modifying a Verb, are called Participial Verbs; (b) If not, they are Adverbs.

Method of Analysing Sentences.

13. Find out first, the Predicate; second, the Subject; third, the Object; fourth, the Attributes of the Subject; fifth, the Attributes of the Object; and sixth, the Extension of the Predicate.

N.B.—(a) Predicates are of two kinds, viz., (i) Verbal Predicate and (ii) Predicate formed by the Copula (is, are &c.) and an Adjective, a Noun, or an Adjective and a Noun together.

(b) The latter are of three kinds, viz., Finite Verb, Noun Predicate and Interrogative Predicate.

(c) Verbal Predicates are of three kinds, viz., Finite Verb, Participial Verb and Participial Adjective.

(d) “*உவைலூ*” is a compound word made up of *உவை*+*லூ*, meaning “the end of an idea.”

(e) The Subject and the Object of a Predicate must always be a Noun or words equivalent to a Noun.

(f) The Subject is always in the first case.

(g) “*ஏயுவனி*” is a compound word made up of *ஏயு*+*வனி*, meaning “the source of an idea.”

(h) The Object of a Verb must always be in the 2nd Case. Object means that to which something is done by the subject.

14. To find the Nominative (Subject), put the Interrogative Pronouns of the first case “*என்*” or “*எனி*” &c., before the Predicate, and the answer is the Subject.

15. To find the Object, put the Interrogative Pronouns of the 2nd case “*வாய்*” or “*வாவு*,” &c., before the Predicate, and the answer is the Object.

6. To find the Attributes of the Subject or the Object, ask it a question, with “what kind,” “how many,” or with the Interrogative Pronouns of the 6th case, and the answer is the Attributes of the Subject or the Object.

17. To find the Extension of the Predicate, ask it a question, with “how,” “where,” “when,” “how much”, “how many,” “why,” or with the Interrogative Pronouns of the 3rd, 4th, 5th, or 7th Case, and the answer is the Extension of the Predicate.

N.B.—To find the Adjuncts to the Participial Verbs, Participial Adjectives and Verbal Nouns, ask them the same questions as you do to find the Extension of the Predicate.



Method of Parsing Nouns.

1. For a Noun in the first Case, the method of parsing is:—State its *thinai*, gender, person, and kind, and mention that it is the subject of a certain predicate.

2. For a noun in the eighth or Vocative Case, the method of parsing is:—State its *thinai*, gender, person, kind and case, and mention that it goes along with a certain Verb.

3. For a noun in any case, not being the first or the eighth, the method of parsing is:—State first its case and the idea thereof, then its *thinai*, gender, person and kind, and finally mention that it goes along with a certain word.

N.B.—In the case of a noun in the Second Case, mention also that it is the Object of a certain Verb.

Method of Parsing Verbs.

4. Verbs are of two kinds; those of definite time and those of indefinite time.

5. For a verb of definite time, the method of parsing is :—State whether intransitive or transitive; whether present, past or future; whether affirmative or negative; whether active or passive; whether causative or not; whether a finite verb, a participial verb, an adjectival verb or a verbal noun, and mention what it goes along with.

N.B.—If a finite verb, first state the thinai, gender and person of its subject, then parse it as a verb and finally mention that it is the predicate of a certain subject.

6. For a verb of indefinite time, the method of parsing is :—State whether affirmative or negative; whether general, special or Interrogative; whether a finite Verb, a Participial Verb, an adjectival Verb, or a Verbal Noun; and mention what it goes along with.

N.B.—(a) If a finite verb, state in addition that it is the predicate of a certain subject.

(b) If the predicate of indefinite time is a noun, parse it as a noun, and finally state that it is the predicate of a certain subject.

7. For a verbal noun, the method of parsing is ;—first, as a noun, state its case and the idea thereof; then parse it as a verb; and finally end as you would a noun.

Method of Parsing Particles.

8. A particle cannot be parsed by itself, for it is inseparably connected with either a noun or a verb. Therefore first parse the word with which it is connected; then state the kind and the idea of the particle so connected, and finally mention that the entire compound word goes along with a certain word.

Method of Parsing Adjuncts.

9. An adjunct is either an adjective or an adverb. Therefore, state only the idea and the kind of the adjunct, and mention that it qualifies either a noun or a verb.

APPENDIX B.

FOR THE GUIDANCE OF EUROPEANS.

(1.) There are 247 letters in the Tamil Alphabet ; of which 2 are Vowels, 18 are Consonants, 216 are compounded of Vowel and Consonant sounds and one is Aytham.

(2) There are only five primary Vowel sounds. These are the five short Vowels அ, இ, உ, ஏ, ஒ. When these are lengthened, they make the five long Vowels ஆ, ஈ, ஊ, ஏ and ஒ. Two more are the diphthongs ஔ and ஓள், compounded of அ + இ and அ + உ respectively. Thus the total number of Tamil Vowels is 12.

(3) There are 18 Consonants : க, ஞ, ச, ஞு, ட, ன்} த, ந, ப, ம, ழ, ர, ல, வ, ழ, ள, ற, ன்} ; of which 6 are hard (க, ஞ, ட, த, ப, ற), 6 are soft (ஞ, ஞு, ன், ம, ன்,), and 6 are middling sounds (ஷ, ர, ல, வ, ழ, ள).

(4) There are 216 Vowel-Consonants which result from the combination of the 12 Vowel sounds—அ, ஆ, இ, ஈ, ஊ, ஏ, உ, ஔ, ஒ, ஓள், with the 18 Consonants—க, ஞ, ச, ஞு, ட, ன், த, ந, ப, ம, ழ, ர, ல, வ, ழ, ள, ற, ன் : Ex. க + அ = க, க + ஆ = கா, க + இ = கி, க + ஈ = கீ, க + உ = கு, க + ஊ = கூ, க + ஏ = கெ, க + எ = கே, க + ஔ = கை, க + ஒ = கோ, க + ஓள் = கேள்.

N. B.—(a) By way of comparison, taking the word 'Camera' it may be broken up into three syllables ; as, Ca + me + ra = Camera. Now c as a consonant has its equivalent in the Tamil ச and the syllable ca is equal to the compound ச + ஏ written thus : கா ; m = ம, me = ம + ஏ written மை ; and r = ர, ra = ர + ஏ written ரை. So the word 'Camera' is written in Tamil as கா + மை + ரை = காமரை.

(b) The five symbols வ, ஷ, ஞ, ஔ, ள represent sounds not akin to Tamil, and are borrowed from Sanscrit. These consonant with their Vowel combinations are of use to represent the few Sanscrit words which have passed into the Tamil language.

(c) There are sounds in Tamil which cannot be represented by Sanscrit letters, as there are sounds in Sanscrit that cannot be represented by Tamil letters, both being independent languages. And it is for this reason that while Sanscrit is spoken of as the language of the North (உடமரபி), Tamil is said to be, by contrast, the language of the South (தனமரபி).

(5.) Aytham, written thus ஃ (three dots), comes between short Vowels or Vowel-consonants and the Vowel-consonants of the six hard Consonants—ஃ, ஶ, ல், ஷ, வ், ப். It is neither a Vowel nor a Consonant; yet it sounds in some places like a Vowel and in others like a Consonant.

(6.) Interrogative letters—எ, யா ; ஏ, ஓ ; ஏ.

In English, Interrogation is marked by a word or a set of words and by their position in a sentence; whereas in Tamil, it is marked by *letters* and by their position in a *word*. எ and யா are interrogatory prefixes, ஏ and ஓ are affixes and ஏ stands for interrogation either as a prefix or as an affix; Ex. எவன்? யாவன்?—Who is he? அவன்?, அவனே?—Is it he? ஏன்?—Why? யாவே? Is it (really) he?

(7) Demonstrative Letters—அ, இ, ஏ.

The letters அ, இ, ஏ are used in Tamil as prefixes to a word to give a Demonstrative signification, as is marked in English by some such words as *this*, *these*; *that*, *those* &c.; Ex. When speaking of three persons, அவன் is *that man*, இவன் is *this man*, and ஏவன் is *the third man*.

(8) The duration of time in the twinkling of an eye or the snapping of the fingers is taken as a unit of measurement for pronunciation. This unit is called a மாத்திரை (measure). Short sounds whether of Vowel or of Vowel-Consonants have but one மாத்திரை (measure); long sounds whether of Vowels or Vowel-consonant shave two மாத்திரை (measures); and the Consonants and Aytham have but half a மாத்திரை (measure).

(9.) Of the 6 hard letters (ஃ, ஶ, ல், ஷ, வ், ப்) the first five have different sounds as they stand differently in a word. The

Sanskrit language has different letters to represent these different sounds, but Tamil has only one.

DIFFERENT SOUNDS OF THE HARD LETTERS :

க்

- , at the beginning of a word, sounds like ~~கூடுமை~~; Ex. கூப்பு.
- , in the middle or at the end of a word, sounds like soft **k** as in *Loch* (Scotch) ; Ex. பகல், விறகு.
- . when preceded by க், ல், or ட், doubles its sound and has the sound of hard *k* as in *thick* ; Ex. கொக்கு, வெட்கம், அதற்கு.
- . when preceded by its kindred letter ஷ, has the sound of *g* as in *gum* ; Ex. தங்கம். (ஷ is of very little use otherwise than to precede க் and its compounds).

ஃ

- ஃ, whether at the beginning, middle or end of a word, sounds like *s* as in *say* ; Ex. ஸலம், பசுமை, அஸை.
- ஃ, when preceded by க், ல், or ட், sounds like *ch* as in *butcher* ; Ex. பச்சை, கட்சாடி, பொற்சாடி.
- ஃ, when preceded by its kindred letter ஞ, sounds like *j* as in *jam* ; Ex. மஞ்சள்.

ஃ cannot begin a word.

- ஃ, when in the middle or at the end of a word, sounds like *d* as in *day* ; Ex. படம், காடு.
- ஃ, when preceded by ல், gives a sound of double *t* as in *putty* ; Ex. உட்டு.
- ஃ, when preceded by its kindred letter ஞ, sounds like *d* as in *kingdom* ; Ex. பண்டம்.

ஃ

ஃ, when in the middle or at the end of a word, has the softest sound as in *thin* ; Ex. அதன், காடு. tamilnavarasam.com

ஷ, when at the beginning of a word, sounds slightly harder ;

Ex. தண்.

ஷ, when preceded by ஶ, sounds harder than in the two previous cases ; Ex. பத்து.

ஷ, when preceded by its kindred letter வ, sounds like *th* in them ; Ex. சந்தை.

ப்

ப், when at the beginning of a word, sounds like *p* as in parlour ; Ex. பரலம்.

ப், when in the middle or at the end of a word, sounds somewhat softer than *p* in parlour ; Ex. கொபம், கோவி.

ப், when preceded by ல, ப், or ப், sounds hard *p* like the double *p* in apple ; Ex. நட்பு, அப்பம், கற்பளை.

ப், when preceded by its kindred ம், or by ஸ் or ஸ், sounds like *b* as in bay ; Ex. அம்பலம், தம்பு, காண்பியும், உண்பி, இன்பம், அன்பு.

ற்

ஷ cannot begin a word.

ஷ, in the middle or at the end of a word, has the sound of double *r* as in carry ; Ex. அறிவேன், அறை.

ஷ, when preceded by ஷ, sounds like double *t* as in witty ; Ex. கெற்று.

ஷ, when preceded by its kindred letter வ், sounds like *dr* as in Andrew ; Ex. இன்று.

N.B.—(a) The above rules are applicable only to Tamil sounds.

(10) A beginner in a foreign language has to learn (1) to read, (2) to write, (3) to learn the meanings of, and (4) to speak in that language.

Rules that relate to reading : (in Tamil)

I. Letters :

First, Get a thorough acquaintance with the pronunciation and the symbols (letters) of the Vowel sounds, then of the Consonant sounds, and then of the compound sounds (of Vowels and Consonants).

Secondly, Learn to show and write a given letter.

II. Spelling.

First, Spell out a word pronouncing separately the different letters of a word according to the மாத்தினர் of each ; Ex. உ+ஏ + பு + பா + ர + க + ன் = படிப்பார்கள். அ + ஏ + பு + பு + சே + ன் = அடிப்பசேன்.

Secondly, Since in pronunciation a Vowel or a Vowel and a Consonant, or a Vowel-Consonant, or a Vowel-Consonant and a Consonant form but one syllable, learn to pronounce in syllables ; thus, அ, அஃ ; ஆ, ஆஃ ; பொ, பொஞ் ; போ, போஃ.

Thirdly, In Reading, two short syllables or a short followed by a long one are pronounced together ; Ex. படிப் + பார் + கள் = படிப்பார்கள், அடிப் + பசேன் = அடிப்பசேன்.

(11) Letters that can begin a word :—

- (a) The 12 Vowels—அ, ஏ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒன்.
- (b) All the Vowel sounds combining with the ten Consonants—க, ச, த, ப; ங, ஞ, ந, ம; ய, வ.

(12) Letters that cannot begin a word :—

- (a) The Consonants as Cousonants (*i.e.*, dotted).
- (b) The Vowel compounds of the 8 Consonants—ஃ, ற; ண், ன்; ர், ல், ழ், ன்.

(13) Letters that can come at the end of a word :—

- (a) 11 Vowels compounded with Consonants—அ, ஏ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒன்.

(b) 11 Consonants as Consonants (i.e., dotted)—ஞ், ன், ன், ம், ன்; ட், ர், ல், வ், ப், ள்.

(14) Letters that cannot come at the end of a word :—

(a) One Vowel compounded with Consonants ;—ஏ.

(b) 7 Consonants as Consonants (i.e., dotted) க், ச், த், ப், ப்ட், ட், ட்ட் ; ங்.

N.B.—(a) In a sentence when a word ends with க், ச், த், ப், these Consonants do not really belong to that word, but they are due to the euphonious doubling of the Consonant (combined with a Vowel) that begins the succeeding word. They are however (in writing and printing) added to the preceding and not to the succeeding word, because of the rule that no Consonant (dotted) can begin a Tamil word ; Ex. தமிழ்ப் பாலையைத் துரைசாமிக்குக் கற்பிக்கச் சொன்னேன். In pronunciation this doubling should be expressed merely by stressing the first letter of the succeeding word ; and not by pronouncing the Consonant as part of the preceding word—தமிழ்ப் + பாலையைத் + துரைசாமிக்குக் + கற்பி க்கச் + சொன்னேன்—as is unfortunately done by some Munshies teaching Europeans, and by many teachers of the young, in dictation exercises. This is due to an inability to realise that the doubling of the Consonant is merely for reasons of euphony.

(b) When a final ம் is followed by a word beginning with a Vowel compound of க், ச், த் or ன், it is changed for euphony into ங், ஞ், ர், or ன் respectively Ex. மனம் + களித்தது = மனங்களித்தது, மரம் + சாய்ந்தது = மரஞ்சாய்ந்தது, கனம் + தங்கிய = கனங்தங்கிய, செம் + நெல் = செங்நெல்..

APPENDIX C.

In the combination of word with word, the hard letters (ஷ, த், ப்) are sometimes doubled and sometimes not. For guidance in Composition lists of both cases are hereunder appended. There are four kinds of combinations of words in Tamil, and among them the hard letters present the greatest difficulty ; an ignorance of the correct usage is, at the same time, considered disgraceful.

“இயல்பினும் விதியினும் சின்ற உயிரீற்றுச்சொற்களின் முன்வரும் க, ச, த, ப பெரும்பாலும் மிகும்” என்ற இலக்கண விதியை யனுசர்த்து வல்லின மிகு மிடங்களையும் மிகாவிடங்களையும் ஈண்டு எடுத்துக் காட்டுகின்றோம்.

வல்லிப்படு : பாலகர்களுக்குக் கற்பிக்கிற உபாத்திமார்களில் பலரி டிக்டேஷன் (சொல்வ தெழுதல்) கொடுக்கும்போது, வல்லின எழுத்துகளினாலும் டாகும் பிரயோஜனத்தை யறியாமல், வார்த்தைகளைத் தப்பாய் உச்சரிக்கிறார்கள். ஸ்கூல் இன்ஸ்பெக்டர்கள் தங்கள் சேகரங்களிலிருக்கும் உபாத்திமார்களைத்திருத்தினால், தமிழ்ப்பாலைத்தின் மேன்மைவிளங்கும் ; பாலகர்களும் விருத்தியடைவார்கள்.

I. வல்லின மிகுமிடங்கள்.

1. கெரவினுமுன்னுஞ் சுட்டு முன்னும் வலிமிகும். (உ-ம்) எ+காலம் =எக்காலம்? அ+காலம்=அக்காலம், அ+சபை=அச்சபை, அ+தோட்டம் =அத்தோட்டம், அ+பையன்=அப்பையன். (மற்றையச் சுட்டெழுத்துகளோடும் இவ்வாறே ஒட்டிக்காண்க)

2. “அந்த” “இந்த” “உந்த” என்கிற சுட்டுத்திரிபின்முன்னும் “எந்த” என்கிற வினாத்திரிபின்முன்னும் வலிமிகும். (உ-ம்) அந்தக் குதிரை, அந்தச் சபை, அந்தத் துண், அந்தப் பையன், எந்தப் பெட்டி? (மற்றைய சுட்டுத்திரிபுகளோடும் இவ்வாறே சுட்டிக்காண்க.)

3. “பௌ” என்னும் இடைச்சொல் சுட்டையும், கெரவினுவையும் அடத்து வரும்போது வலிமிகுதலும் மிகாமையும் உண்டாம். (உ-ம்) அப்படிச் செய்தான், அப்படி செய்தான்; எப்படிச் சொன்னான், எப்படி சொன்னான்.

4. “வகை” என்கிற பெயர்ச்சொல் சுட்டெழுத்துகளோடும், ஏகரவினுவையும் தோடுஞ்சேர்க்கு வரும்போது வலிமிகும். (உ-ம்) அவ்வகைப்புகல்வாய், இவ்வகைச் செய்தாய், எவ்வகைக் கண்டாய்.

5. “மற்றை” என்கிற இடைச்சொல்லுக்குமுன் வலிமிகும். (உ-ம்) மற்றக் காரியம், மற்றச் சபை, மற்றப் பகைவர், மற்றத் துணைவர்.

6. “மற்று” என்கிற இடைச்சொல் ஜகாரச்சாரியை பெற்று “மற்றை” அல்லது “மற்றையு” எனத் திரிந்து வரும்போது வலிமிகும். (உ-ம்) மற்றைக் காரியம், மற்றையச் செல்வம்.

7. “போல்” முதலிய உவமை இடைச்சொற்களுக்குமுன் வலிமிகும். (உ-ம்) அது போலக் கூறினான்.

8. “அரை” (கு) என்கிற எண்ணிற்குமுன் வலிமிகும். (உ-ம்) அரைக் காசு, அரைப்பணம்.

9. உகரவீற்று விகார எண்ணுப் பெயர்களில், “ஒரு” என்னுஞ் சொல் ஒக்குமுன் மாத்திரம் தேற்றத்தில் அரிதில் வலிமிகும் (உ-ம்.) ஒருப்போதும், ஒருக் காலும்.

10. மகரங்கெட சின்ற மொழிக்குமுன் வலிமிகும். (உ-ம்.) கொஞ்சம்+காலம்=கொஞ்சக் காலம், எல்லாம்+குணமுக்=எல்லாக் குணமும், பணம்+கவலை=பணக் கவலை, கமலம்+கண்=கமலக் கண்.

11. “அன்று” “இன்று” “உன்று” “என்று” என்னுஞ் சொற்கள் ஜகாரச்சாரியை பெற்று “அன்றை” “இன்றை” “உன்றை” “என்றை” என விகாரப்பட்டு விற்கையிலும், “அன்றையு” “இன்றையு” “உன்றையு” “என்றையு” என விற்கையிலும் இவற்றிற்கு முன் வலிமிகும். (உ-ம்.) அன்றைக்கு, அன்றையத்தினம். மற்றவையும் இவ்வாறே.

12. “அற்றை” “ஒற்றை” “நேற்றை” “பண்டை” முதலிய விகாரப்பட்ட சொற்களுக்கு முன் வலிமிகும். (உ-ம்.) அற்றைக் கூவி, ஒற்றைப் பணம், நேற்றைப் போது, பண்டைக் காலம். அன்று=அற்றை, ஒன்று=ஒற்றை, நேற்று=நேற்றை, பண்டு=பண்டை.

13. மிகுதியாகிய ஒரு குணத்தை யுணர்த்தும் சொற்களாகிய ‘சால்’ ‘தவு’ ‘மிக’ ‘மிக்க’ இவற்றிற்குமுன் வலிமிகும். (உ-ம்.) சாலப் பேசி னன், தவச் சேய்நாடு, மிகச் சொன்னான், மிக்கத் திருடினான்.

14. ‘மிக’ என்னும் பொருளைத்தரும் ‘மேத்து’ என்னும். சொல் ஒக்குமுன் வலிமிகும் (உ-ம்.) மெத்தக் கெட்டியாய், மெத்தத்திலை.

15. உயிரெழுத்துகளில் ஆகாரத்தையும் இகரத்தையும் இறுதியிலுடைய சொற்கள் இரட்டித்து வருமிடத்தில் வலிமிகும். (உ-ம்) பளாப் பளா, தனித்தனி.

16. “பல்” “சில” என்னும் அஃறினைப் பண்மைச் சொற்கள் தம் முன் தாம் வரின் ஒருகால் வலி மிகும். (உ-ம்.) பலப் பல, சிலச் சில.

17. வன்றெட்டர்முன் இருவழியிலும் வலி மிகும். உ-ம். கொங்குக் காலங்களில் அதுத்துத் தந்தான்—அல்வழி. tamilnavarasam.com

துறிப்பு.

(a) வேற்றுமைப்புணர்ச்சியாவது: ஜி, ஆல், கு, இன், அது, இல், என்னும் ஆறு வேற்றுமை யுருபுகளும் மொழிக்கு நடுவில் மறைந்தும் வளரிப்பட்டும் நிற்கப் பதக் கள் பொருந்தும் புணர்ச்சியாம்.

(b) அல்லழிப் புணர்ச்சியாவது: வேற்றுமையுருபுகள் இடையில் வராமல் நினை மொழியும் வருமொழியும் ஒன்றுபடப்படுணருவது. இது பதினான்கு வகைப்படும்:

18. உகர நுகர ஈறுகளையுடைய நெடிற்ரூடர் உயிர்த்தொடர் குற் றியலுகரங்களுக்குமுன்னும், மென்றூடர் குற்றியலுகரத்திற்குமுன்னும் வேற்றுமையில் வலி மிகும். (உ-ம்.) ஆடு+கால் = ஆட்டுக் கால், ஆறு+துறை = ஆற்றுத் துறை—நெடிற்ரூடர் ; முருடு+தொனி = முருட்டுத் தொனி கயிறு+சுருணை = கயிற்றுச் சுருணை—உயிர்த்தொடர் ; சங்கு+கூட்டம் = சங்குக் கூட்டம்—மென்றூடர்.

19. மென்றூடர் குற்றியலுகர மொழிமுன் பண்புத்தொகையில் வலி மிகும். (உ-ம்.) கன்றுக் குட்டி, பண்புச் சொல், சம்புப் புல்.

20. குறிலைணந்த முற்றியலுகரங்களுக்குமுன் இருவழியிலும் வலி மிகும். (உ-ம்.) மருச் சிறிது, மதுத் திது—அல்லழி. மருக் கொழுங்கு, மதுத் தீமை—வேற்றுமை, (மரு—ஒர் பரிமளப்பூண்டு.)

21. வகர உகரத்தை யிறுதியாகவுடைய முற்றியலுகரத்திற்கு முன் வலி வரும். (உ-ம்.) புறவுத் தலை, சுறவுத் தோல், இரவுக் காலம். புறவு = புரு; சுறவு = சுரு.

22. தனிநெடில் மொழிமுன்னும் குறில்நெடிலைணந்த மொழிமுன்னும் இருவழியும் வலி மிகும். (உ-ம்.) பூப் பூத்தது, சுருப் பாய்த்தது—அல்லழி. பூப் பரித்தான், சுருப் பிடித்தான்—வேற்றுமை.

23. ஆகாரவீற்றுப்பெயர்முன் இருவழியும் வலிமிகும். (உ-ம்.) தாராக் கடிமை—வேற்றுமை. தாராச் சிறிது—அல்லழி. மூங்கா, உசா, வயா முதலியவற்றேருடும் இங்களம் ஓட்டுக். தாரா = ஒர் புள், மூங்கா = கீரிப்பிள்ளை உசா = வேவுகாரர், வயா = கர்ப்பம்.

24. புண்புத்தொகை உயர்திணையிலும் அஃறினையிலும் வலி மிகும். (உ-ம்.) நம்பிக் கொற்றன்—உயர்திணை. சாரைப் பாம்பு, கார்ப் ப்ருவம், பெர்ப்ப பேச்சு, பாழ்க் கொல்லை—அஃறினை.

25. இரண்டாம் வேற்றுமை விரியின் மூன்னும், நான்காம் வேற்றுமை விரியின்மூன்னும் வலி மிகும். (உ-ம்.) அவனைக் கண்டான்—இரண்டாம் வேற்றுமை. அவனுக்குக் கொடுத்தான்—நான்காம் வேற்றுமை.

26. “விட” என்கிறசொல் “பார்க்கிலும்” என்கிறபொருள் தங்கு, ஜாங்காம் வேற்றுமைச் சொல்லுருபாக நிற்கும்போது வலிமிகும். (உ-ம்.) அவனைப்பிடிக்குத்தான், அதை விடப் பொல்லாது milnavarasam.com

27. உயிரையும் மெய்யையும் இறதியாகவுடைய அஃறினைப்பெயர்முன் ஆரும்வேற்றுமைத் தொகையில் வலி விகும். (உ-ம்.) பறவைக் கூடு, வாழைக் குளை, கிளிச் சிறகு, ரிச் பல், நாய்த் தலை, தேர்க்கால், யாழ்ப் பெருமை. (யாழ் = வீணை.)

28. ஏழாம்வேற்றுமை உயிரீற்றுச் சொல்லுருபுகளுக்கு முன் வலி விகும். உ-ம். வேலின்கடைப் பூண், நல்லாரிடைப் புக்கு.

29. மென்ரூடர் குற்றியலுகரங்களில் ஏழாம்வேற்றுமை இடப்பொருளை யுணர்த்தும் அங்கு, இங்கு, உங்கு, எங்கு, ஆங்கு, ஈங்கு; ஈண்டு; யாங்கு; யாண்டு என்னுஞ் சொற்களுக்குமுன் வலிமிகும். (உ-ம்) அங்குக் கண்டேன், இங்குத் தேடினேன், உங்குக் களித்தேன், எங்குச் சிறந்தாய்; ஆங்குக் கண்டான், ஈங்குத் தேடினுண், ஊங்குக் களித்தான், ஈண்டிக் காஞ்சும், யாங்குப் புடைத்தாய், யாண்டுப் புகழ்ந்தாய்.

30. இரண்டாம், மூன்றாம், ஏழாம்வேற்றுமை யுருபும் பயனும் உடன் ரெங்கத் தொகைகளில் வலிமிகும். (உ-ம்.) குடிமிப் பையன், தயிர்க்குடம்—இரண்டாம்வேற்றுமை; மரப் பெட்டி, செம்புப் பாளை—மூன்றாம்வேற்றுமை. கைக்குடை, கைப்பொருள்—ஏழாம்வேற்றுமை.

31. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்திற்குமுன் வலி விகும். (உ-ம்.) கடவாக் குதிரை, படியாப் பையன்—தெரிசிலை. இல்லாப் பொருள், அல்லாச் செய்கை—குறிப்பு.

32. ‘போல்லா’ என்கிற ஈறுகெட்ட உடன்பாட்டுக் குறிப்புப் பெயரெச்சத்திற்குமுன் வலிமிகும். (உ-ம்.) பொல்லாப் பலக.

33. ‘பழைய’ என்கிற உடன்பாட்டுக் குறிப்புப் பெயரெச்சத்திற்கு முன் வலிமிகும். (உ-ம்) பழையப் பொருள், பழையச் சொல்.

34. ‘அங்கி’ ‘இங்கி’ என்னும் எதிர்மறைக்குறிப்பு வினையெச்சம்; மேல்ல்’ ‘பைய’ ‘வலிய’ என்னும் உடன்பாட்டுக்குறிப்பு வினையெச்சம் இலவகளுக்குமுன் வலிமிகும். (உ-ம்.) அங்கிப் போனுன், இங்கிக் கண்டான்; மெல்லப் பேசினுன், பையச் சொன்றான், வலியச் சொன்னான்.

35. இகர யகரவீற்றுச் செய்தென்னும் வினையெச்சத்தின் மூன்னும், ஆகரவீற்றுச் செயவென்னும் வினையெச்சத்தின் மூன்னும் வலிமிகும். (உ-ம்) ஆடிக் கொண்டான், போய்க் கண்டான்—இறந்தகால வினையெச்சம். பார்க்கப்போனுன், அப்படியாகச் சொன்னான், வருவதாகப் போனுன், அவனை விடப் போனுன்—முக்காலத்துக்கும் பொதுவான வினையெச்சம்.

36. “கேய்து” என்னும் வினையெச்சப் பொருளில்வரும் ஆகார வீற் கூடும் வினையெச்சத்தின்முன் வலிமிகும்; (உ-ம்) நான்குத்தோன்

டான், கேளாக் சொன்னேன், தேடாத் திரிந்தான். (For உண்டு, கேட்டு, தெடு.)

37. “கேம்யாது” என்னும் தெரிகிலை யெதிர்மறை வஜைபயச்சம் துவ்வீறு குறைந்து “கேம்யா” என சீற்குக்கால் வலிமிகும். (உ-ம்) உண்ணாக்கொண்டான். (உண்ணாக்கொண்டான் என்பதற்கு உண்ணாக கொண்டான் என்பது பொருள்.)

38. “என்” “எனு” என்கிற சொற்களுக்குமுன் வலிமிகும். (உ-ம்), நீதேடெனச் சொன்னுன், தருவேனெனுப் போன்றன.

II. வல்லின பிகா விடங்கள்.

39. உயிரீற்றுச் சுட்டுப்பெயர்முன்னும் வினாப்பெயர்முன்னும் ஒல்லி னம் இருவழியிலும் மிகாது. (உ-ம்) அது குறிது, அவை சிறிய ; எது குறிது ?, எவை சிறிய ?, எது பெட்டி ?, யாதுபெரிது?—அல்லழி. அது கொடுத்தான், அவை கொடுத்தான் ; எது கொடுத்தான் ?, எவை கொடுத்தான்?—வேற்றுமை.

40. வினாவையுடெத் தபெயர்முன் வலிமிகாது (உ-ம்) அவனு கொண்டான் ? அவனே கொடுத்தான் ?

41. விகாரப்பட்ட “என்ன” என்னும் வினாவின்முன் வலிமிகாது. (உ-ம்.) என்னசெய்தி ? என்ன கொடுத்தான் ? (“எவ்வீ” என்பது “ஏன்” “என்னை” “என்னை” எனவும் மருவி வழங்கும். (எவ்வீ=எது, எவை.)

42. எண்ணுப் பெயர்களில் “எட்டு”, “பத்து” ஒழிய எனைய எண் களுக்குமுன் வலிமிகாது. (உ-ம்.) இரண்டு குதிரை, மூன்று பச, காண்கு தும்பி, ஐந்து பலகை, ஆறு சாடி, ஏழு செண்டு, ஒன்பது புடவை.

43. உகரவீற்று விகார எண்ணுப்பெயர்முன் வலிமிகாது. (உ-ம்) இருசாண், இருகை, அறுசலை, ஏழுகடல் (ஒன்று, இரண்டு, ஆறு, ஏழு, என்னும் எண்ணுப்பெயர்கள் ஒரு, இரு, அறு, எழு, என விகாரப்பட்டன.)

44. “தனை” “அவாவு” என்னும் பண்புச்சொல்முன் வலிமிகாது. (உ-ம்) அத்தனை பேச்சு, அவ்வளவு பேச்சு.

45. “சிறு” என்னும் பண்படியின்முன் வலிமிகாது. (உ-ம்.) சிறு குதிரை, சிறுசங்கு, சிறுதுரும்பு, சிறுபையன்.

46. “ஆ” “மா” இவ்விரண்டு எழுத்துகளும் ஒரெழுத்து ஓர் மொழி யாக சீற்கும்போது அல்லழியில் வலிமிகாது. (உ-ம்) ஆகுறிது, மா—“மா” (உ-முன்பு, பெண் எனுமை. மா=ஒன்குதிரை அன்பாளை).

47. காட்டுப்பசு என்னும் பொருள்தரும் “ஆமா” என்கிற மொழிக் குழன் அல்வழியில் வலிமிகாது. (உ-ம்.) ஆமா குறிது, ஆமா பெரிது.

48. உயிரையும் மெய்யையும் இறுதியாகவுடைய உயர்தினைப்பெயா, பொதுப்பெயர் இவ்விரண்டின் முன்னும் வலிமிகாது. (உ-ம்). தமிழகை, நக்கை கை, அவர்பெட்டி—உயர்தினைப்பெயர். நீ குறியை, சீர் குறி யீர்—பொதுப்பெயர்.

49. அஃறினைப்பெயர் அன்மொழியாகியும் ஆகுபெயராகியும் உயர்தினையை யுணர்த்தின் வலிமிகாது. (உ-ம்.) பொற்றோடிகை, அரசகை.

50. உயிரீற்று வடமொழியின்மூன் க, ச, த, ப, க்களை முதலிலுடைய வடமொழி வந்தால் வலிமிகாது. (உ-ம்) ஆதிபகவன், மணிகண்டன், ஈக்கை புத்திரன், தரும சாலை, கலா சாலை.

51. எழுவாய்த்தொடர், விளிப்பெயர் இவ்விரண்டின் முன்னும் வலிமிகாது. (உ-ம்) துரைசாமி படிக்கிறான், வள்ளியம்மை பாடுகிறான்—எழுவாய்த்தொடர், சாத்தாகொடு—விளிப்பெயர்.

52. இரண்டாம்வேற்றுமைத் தொகைமுன் வலிமிகாது. (உ-ம்) புளிதின்றை, வழிதேடினை.

53. மூன்றாம், ஐந்தாம், ஆறாம் வேற்றுமை உயிரீற்று உருபுகளுக்கு மூன் வலிமிகாது. (உ-ம்) அவனேடு பேசினை, அவனேடு கூடினை, அவனைக்கொண்டு பேசினை—மூன்றாம்வேற்றுமை. அதிலிருந்து கொடுத்தான், வீட்டினின்று பார்த்தான்—ஐந்தாம் வேற்றுமை. அவன்து பெட்டி, அவனுடைய கடை—ஆறாம் வேற்றுமை.

54. ஏழாம் வேற்றுமை உயிரீற்றுச் சொல்லுருபுகளில் “பாடு” என்கிற உருபித்துகுமுன் மாத்திரம் வலிமிகாது. (உ-ம்) அவன்பாடு புகழில்லை.

55. கேர ருகர ஈறுகளையுடைய நெடிற்றெருடர் உயிர்த்தொடர் குற்றி யலுகரக்களுக்குமுன்னும், மென்றெருடர் குற்றியலுகரத்திற்குமுன்னும் அல்வழியில் வலிமிகாது. (உ-ம்) ஆடுதின்றது. ஆறுபெருகிற்று—கெடிற்றெருடர்; சரடுசிறிது, வயிறுபெரிது—உயிர்த்தொடர்; வங்குபோனை—மென்றெருடர்.

56. கேர, ருகர ஈறுகளைப் பெற்றிராத நெடிற்றெருடர், உயிர்த்தொடர் குற்றியலுகரக்களுக்கு முன்னும்; இடைத்தொடர், ஆய்த்தொடர் குற்றியலுகரக்களுக்கு முன்னும் இருவழியிலும் வலிமிகாது. (உ-ம்) காகு காகு கும்புக்குடைத்தான், தெள்குத்தை, எஃகு தெப்புமை—வேற்றும்.

காது அகட்கும், யாகு காய்த்தது, செய்துவொட்டதான், எஃகு சிறந்தது.—அல்வழி.

57. யகர, ரகர, மிகர, மெய்களுக்குமுன் அல்வழியில் வலிமிகாது. (உ-ம்) நாய் பெரிது, தேர் சிறிது, யாழ் குறிது. (யாழ்=வீணை.)

58. பலவகையாகிய வினைமுற்றின் முன் வலிமிகாது. (உ-ம்) உண்டா ஜெகொற்று, உண்டாய்கொற்று, உண்ணாக்கொற்றரே—முன்னிலை வினை முற்று. உண்டது குதிரை, உண்டன குதிரைகள்; உண்ணாகுதிரைகள்—அஃநினைப்படர்க்கை வினைமுற்று. வந்தார் கொற்றவர்—உயர்தினைப் பலர் பால் படர்க்கை வினைமுற்று. உண்ணு கொற்று, உண்ணீர் கொற்றரே—ஏவல் வினைமுற்று. வாழ்க்கொற்று—வியக்கோள் வினைமுற்று.

59. பலவகையாகிய பெயரெச்சத்தின்முன் வலிமிகாது. (உ-ம்) வந்தகுதிரை—இறந்தகாலப்பெயரெச்சம்; வருகிறதிரை—சீக்காலப் பெயரெச்சம். பெரியகுதிரை—குறிப்புப் பெயரெச்சம். படியாதபையன்—தெரிசிலை எதிர்மறைப் பெயரெச்சம். இல்லாதபொருள்—குறிப்பு எதிர்மறைப் பெயரெச்சம்.

60. “பல” “சில” என்னுஞ் சொற்களின்முன் வலிமிகாது (உ-ம்) பலபேச்சு, சிலபொருள்.

61. வினைத்தொகைமுன் வலிமிகாது. (உ-ம்) குவிர்காற்று, விடுகணை,

62. உம்மைத்தொகைமுன் வலிமிகாது. (உ-ம்) சேர்சோழபாண்டியர். ஆனை குதிரை.

63. “சேய்யிய” என்னும் எதிர்கால வினையெச்சத்தின் முன் வலிமிகாது. (உ-ம்) உண்ணிய கெண்டான், உண்ணிய சென்றுன். (உண்ணிய=உண்ண.)

64. “ஆன்றி” “இன்றி” என்னும் எதிர்மறைக்குறிப்பு வினையெச்சச் சொல்லினது சுற்று இகரம் செய்யுட்கண் உகரமாய் வருமாயின் வலிமிகாது. (உ-ம்) வாளன்றிப்பிடியான்” என்பது வாளன்றுபிடியான் என வந்தது. “உப்பின்றிப் பற்கையுண்கமா” என்பது உப்பின்று புற்கையுண்கமா என வந்தது.

65. இடைச்சொல் ஏகார ஒகாரங்களுக்குமுன் வலிமிகாது. உ-ம். முத்துசாமியே படித்தான், கோபாலனே கேட்டான்.

66. “படி” என்கிற இடைச்சொல் வினையையுத்து வரும்போது வலிமிகாது. (உ-ம்.) வரும்படி சொன்னான், காட்டும்படி துணித்தான்.

67. “அம்ம” “மீயா” என்னும் இடைச்சொற்களுக்குமுன் வலிமிகாது. (உ-ம்.) அம்ம கேள், கேண்மீயா கொற்று.

N.B. இலக்கணிகள் விகற்பமாக வந்மேள்ற விதிகளைக் கையை பாது விடுத்தேம்.

APPENDIX D.

In dictation exercises a confusion often arises in the minds of pupils between ர & ற; ல, ழ & ள and ன & னை. Not only beginners but also many University candidates feel this difficulty. This may be traced to the carelessness in pronunciation of their teachers in the early stages. A confusion of one letter for another leads to differences in meaning which is as follows:—

I. மொழிகளில் 'ர' 'ற' என்னும் எழுத்துகள் மாறி வசூலத்தினால் உண்டாகும் போகுட்பேதங்கள்.

அரம்—ஒர் கருவி.

அறம்—தருமம்.

அரவு—பாம்பு.

அறவு—அறுபட்ட— இடம்

அருகு—சமீபம், பக்கம்.

அறுகு—ஆண்புலி, சிங்கம், புல்.

அருத்தல்—உண்பித்தல்.

அறுத்தல்—அறச்செய்தல்.

அருப்பு—தயிர்

அறுப்பு—மங்கிலியமிழத்தல்.

அரும்பு—பூவரும்பு.

அதம்பு—கொடுமை.

அரை—இடை, பாதி.

அஸர—அடி, சொல்.

அரிசு—வெட்டி, கடல், தீ, பொன்.

அறிந—தெரிந்துகொன்.

அரிவை—இருபத்தைந்து வயதுப்பெ

அறிவை—அறிவாய்.

அரு—அறு, கடவுள், அரிய.

அறு—அறவென்னேவல்,

ஆரல்—ஒர் மீன்

ஆறல்—ஆறுதல்.

ஆரை—மதில்.

ஆறை—ஆற்றார்.

இரக்கம—கிருபை.

இறக்கம்—இறங்குஞ்சன்மை.

இரக்கல்—அமுதல்.

~~இறங்குஞ்சப்படுவது.~~

இரத்தல்—வேண்டுதல்.

இறத்தல்—கடத்தல்.

இரப்பு—பிச்சை.

இறப்பு—சாவு.

இரவு—இராத்திரி.

இறவு—இருல், வீட்டிறப்பு.

இருப்பு—இருக்கை.

இறுப்பு—குடியிரை.

இருப்பு—சத்தலோகத்தொன்று.

இறும்பு—தாமரைப்பூ.

இருத்தல்—தங்கல்.

இறுத்தல்—வடித்தல்.

இரை—உணவு.

இறை—அரசன், குடியிரை.

இரைப்பு—இரைதல்.

இறைப்பு—இறைக்குஞ்சன்மை.

இரைதல்—ஒவித்தல்.

[ன். இறைதல்—சிந்தல், சிதறுதல்.

சரல்—பித்திருக்கும் ஸ்தானம்.

சறல்—துக்கம், நெருக்கம்.

உரக்கம்—வசத் திலிருப்பு.

உறக்கம்—சீத் திரை.

உரத்தல்—பலத்தல்.

உரத்தல்—பிதுக்கல்.

உரண்டை—காக்கை.

உரண்டை—வறட்சி.

உரல்—நெல்முதலியுங்குத்துமரா

உரல்—வருதல் சிற்றல்

உரவர்—ஆறிவுடையோர்
 உறவர்—உறவோர்
 உரவு—அறிவு
 உறவு—சுற்றம், சினேகம்
 உரு—உடல், ஜெபத்தின் உரு
 உறு—உறுவென்னேவல்
 உரி—மரப்பட்டை, உரியென்னேவல்
 உறி—ஊக்கு
 உரிஞ்சுதல்—தேய்த்தல்
 உறிஞ்சுதல்—உள்ளேவாங்கல்
 உரிதல்—முளைத்தல்
 உறிதல்—உறிஞ்சுதல்
 உருத்தல்—கோபம்
 உறுத்தல்—சினைப்பித்தல்
 உருப்பு—ழூரணம்
 உறுப்பு—அங்கம், அடையாளம்
 உருபு—உருவம்
 உறுபு—மிகுநி
 உரை—சொற்பயன்
 உறை—இருப்பிடம்
 உரைதல்—தேய்தல்
 உறைதல்—பால் முதலியகை இறுகுதல்
 உருவல்—உருவுதல்
 உறவல்—துன்பம்
 ஊரல்—ஈரம், பசுமை
 ஊறல்—ஊற்று
 ஊரு—அச்சம்
 ஊறு—தழும்பு
 ஊருதல்—ஏறுதல்
 ஊறுதல்—நனைதல்
 எரிதல்—பிரீகாசித்தல்
 எறிதல்—அடித்தல்
 எரித்தல்—எரியசெய்தல்
 எறித்தல்—ஒளிவீசுப்
 எரிப்பு—பொருமை
 எறிப்பு—ஒளிசெய்தல்
 ஏறல்—கிளிஞ்சில்
 ஏறல்—ஏறுதல்
 ஒருத்தல் — யானை முதலியவற்றின்
 ஒறுத்தல்—வெறுத்தல் [ஆண்]
 கரி—யானை

கறி—இறைச்சி, யிளாகு
 கருக்காய்—இளங்காய்
 கறுக்காய்—ஒர் மரம்
 கருப்பு—அரிது, குறுவிலை
 கறுப்பு—கருசிறம்
 கரை—கரையென்னேவல்
 கறை—மாசு
 கருவம்—அகங்காரம்
 கறுவம்—சினம்
 காரல்—காருதல்
 காறல்—ஒர் சுவை
 காரு—செய்வோன்
 காறு—காழு
 காருதல்—காங்தல்
 காறுதல்—நெய்முதலியகாறுதல்
 காரை—ஒர் செடி
 காறை—ஒர் ஆபரணம்
 கிராய்—வயிரசிலம்
 கிறுய்—பச்சை சிறகளிமண்
 கிரி—மலை
 கிறி—பொய், வழி
 குரங்கு—மங்தி
 குறங்கு—தொடை
 குரம்—விலங்கின் குளம்பு
 குறம்—ஒர் ஜாதி
 குரவர்—அரசர், உலாத்தி
 குறவர்—வேடர்
 குரவன்—தங்கை, குரு
 குறவன்—ஒர் ஜாதியான்
 குறவை—கடல்
 குறவை—ஒர் மீன்
 குருமை—பெருமை
 குறுமை—சிறுமை
 குரை—ஒலி; அசைச்சொல்
 குறை—குற்றம்
 கூரல்—ஒர்மீன்
 கூறல்—கூறுதல்
 கூரை—வீட்டின்மேற்பு,
 கூரை—சிலை, மணவாட்டி யுடுக்கும்
 [புதுப்புடவை]
 கூரணி—கோளாறு

பறை...கொல்
பாரை...ஒர் மீன்
பாறை...கற்பாறை முதலியன
பிரதாரம் ..கடத்தல்
பிறதாரம்...பிறமளை
பிரப்பு...பேருண்டி
பிறப்பு...உற்பத்தி
பிரிதல்...அகலல்
பிறிதல்...நீங்குதல்
பீரு...புருவம், புலி
பீறு...கிழிவு
புரம்...நகரம்
புறம்...இடும், புறத்தி
பெருத்தல்...அதிகப்படல்
பெறுத்தல்...பெறுவித்தல்
பேரு...சமுத்திரம்
பேறு...இலாபம்
மரத்தல்...பிரயித்தல்
மறத்தல்...ஞாபகத்தவறு
மரித்தல்...சாதல்
மறித்தல்...தடுத்தல்
மரம்...விருட்சம்
மறம்...கொலை, கோபும்
மரிப்பு...சா
மறிப்பு...தடுப்பு
மருப்பு...மரக்கூம்பு
மறுப்பு...மறுக்குதல்
மருவல்...அணைதல்

மறுவல்...கஸ்தாரி மிருகம்
மரை...ஒர் மிருகம்
மிறை...இரகசியம்
மாரி...மாரிகாலம், மழை
மாறி...மாறுடி, வேறுபட்டு
முரண்டு...மாறுபாடு
முறண்டு...முரண்டு
முரித்தல்...ஷுட்ததல்
முறித்தல்...முரிதல்
முருக்கு...முருக்கென்னேவல்
முறுக்கு...ஒர் பணிகாரம்
முருக்குதல்...அழித்தல்
முறுக்குதல்...சினத்தல்
ஏப்பு...எல்லை
ஏறப்பு...குறைவு
ஏவு...வருகை
ஏவு...கஞ்சி
அருமொழி...பின் வரும் ஊர்தல்,
அறுமொழி...பயனிலாப்பதம்
விரகு...உணர்வு
விறகு...ஒம விறகு
விரல்...அங்குவி
விறல்...வெற்றி
விரைத்தல்...விஷைத்தல்
விறைத்தல்...மரத்து சிற்றல்
வெரு...அச்சம்
வெறு...செறுவை

II. மொழிகளில் வ, ழ, ள, என்னும் எழுத்துகள் மாறிவீடுவதினால் உண்டாதும் பேருட்பேங்கள்.

அலை...கடற்றிரை
அழை...அழையென்னேவு
அளோ...தயிர், மோர்
அலகு...பறவை மூக்கு
அழகு...சிறப்பு [வையின் பெண்]
அளகு..கோழி, கூகை யல்வாதபற
அவி...பேட
அழி...கெடு
அளி...கொடு
அங்குகளை

அள்...அள் கெண்டெவல்
அவல்...தின்பண்டம்
அவள்...பெண்
அல்...ஆலமரம்
அன்...மனிதன்
அலம்...விவகம்
அழம்...பள்ளம்
அவி...அமுதம்
அழி...கடல்
அனி...உன் வேண், யானி மானி

இலை...தழை
 இழை...நூற்கிற நூல்
 இளை...மெலி, இலக்குமி
 இழிவு...சனம் குற்றம்
 இளிவு—இழிவு
 உழி...இடம், பக்கம்
 உளி ..தறிக்குங் கருவியினேன்று
 உலை . கொல்லனுலை முதலாயின
 உழை...பக்கம், மான்
 உளை...ஆண்மயிர், சேறு
 உல்லம்...ஒர் மீன்
 உள்ளம்...மனம்
 உழி...பண்படுத்த
 உள...உண்டு
 எலும்பு...முள்
 எழும்பு . உயரு
 எல்...பிரகாசம்
 எள்...ஒர் தானியம்
 ஒலி...சத்தம்
 ஒழி...மறைந்துகொள்
 ஒளி...பிரகாசம்
 கலம்...ஒரளாவு
 களம்...தானியம் அடிக்குமிடம்
 கலி...ஒர்யுகம்
 கழி ..நீக்கு
 களி . களிப்பு
 கலை...கல்வி, ஆண்மகன்
 கழை...கரும்பு, மூங்கில்
 களை...அயர்வு, அழிகு .
 கல்...மலை
 கள்...மது
 கல்வி ..ஆமை, ஊர்க்குருவி
 கள்ளி...ஒர்மரம், திருடி
 காலை...பொழுது
 காளை...ஏருது
 காலி...பசுக்கூட்டம்
 காளி...பார்வதி
 கிலி...பயம்
 கிழியு...கிழியென்னேவல்
 கிளி...கிள்ளை
 கிளாங்காங்கு

கீழ்...கீழே
 குலம்...கோத்திரம்
 குளம் . தடாகம்
 குழம்பு...பதார்த்தம்
 குளம்பு...விலங்கின் குளம்பு
 குளை...கொத்து
 குழை...குண்டலம்
 குவி...சம்பளம்
 குளி...பசாசு, பெருங்கழுகு
 கேழ் . உவமை, ஒளி, சிறம்
 கேள்...கேளென்னேவல், உறவு
 கொலு ..சேவை
 கொழு...காறு
 கொல்வி...ஒர்மலை
 கொள்ளி...நெருப்புற விறகு
 கொல்...கொல்லென்னேவல்
 கொள்...ஒர் தானியம்
 கொல்லை...தோட்டம்
 கொள்ளை...களவு
 கோல்...உண்றுகோல்
 கோள் . அவதாறு
 கோவி...இலங்கைதமரம்
 கோழி ...கோழி
 கோளி...அத்திமரம்
 சவலை...மெவிவு
 சவளை...வங்கமணல்
 குல்...கருப்பம்
 குழ்...சுற்று
 குள்...ஆணை
 குவி...கருப்பிணி
 குழி...உச்சி
 குளி...ஆண்மயிர்
 குளை...ஒர்நோய்
 குளை.. குயவன் குளை
 தலம்...இடம்
 தளம்...சேனை
 தலை . சிரசு
 தழை...இலை
 தளை...கால் விலங்கு
 லம்...கூங்தற்பனை, தட்டம்
 ளம்...கால்வளவு

தாவி... வங்கலநாண்
 தாழி... குடம், சாடி
 தாளி... பனைமரம்
 தால்... தாலாட்டு
 தாழ்... தாழு, பணி
 தாள்... கதவுறுதாள், பாதம்
 துலை... விறை, தராச
 துளை... துவாரம்
 தொலை... தாரம்
 தொளை... துவாரம்
 மீதால்ல. சருமம்
 தோள்... புயம்
 தோவி... ஓர்மீன்
 தோழி... பாங்கி
 தோளி... நீலி
 நல்ல... நேர்த் தியான
 நள்ள... சினேகிக்க
 நவி... நோய்
 நளி... குளிர் ச்சி
 நுழை... நுழையென் னேவல்
 நுளை... ஈனம்
 பலம்... ஓர் விறை
 பழம்... கனி
 பலி... பூலைச், விண் ஞேருணவ
 பழி... குற்றம்
 பல்வி... கெவளி
 பள்ளி... சிற்றார்
 பசலை... வேறுபட்டச்சிறம்
 பசளை... வயலைக்கொடி
 பால்... அமுதம்
 பாழ்... அழிவு
 பாலை... ஓர்மரம் (மின் பாலை)
 பாளை... கமுகு, தெங்கு, முதலியவற்
 பாலம்... வாராவதி
 பாளம்... துண்டு
 புல்வி... புறவிதழ், நெருங்கி
 புள்ளி.. மறு
 புவி... வேங்கை
 புளி... புளிப்பு
 புல்... புல்லு, அற்பம்
 புள்... பழங்கு

புழுகு... புளுகு
 புளுகு... பொய் (விட்டுப்புகும்வழி)
 புழுமி... துவாரம், கோபுரவாயிற்கதவி
 புளை... இலவம்பஞ்ச
 பொலி... தாற்றுநெல்
 பொழி... ஊற்று
 பொளி... சுத் தியாலடி
 போலி... இழிவான
 போளி... அப்பவர்க்கம்
 மலை... பருவதம்
 மழை... குளிர்ச்சி, நீர்
 மாலை... அந்திப்பொழுது
 மாழை... அழகு, மாமரம்
 மூலை... கொங்கை
 முழை... துடிப்பு
 மூளை... துளிர்விடு, ஆப்பு
 மூலி... வேர்
 மூழி... அகப்பை, மத்து
 மூளி... அங்கவீனமுள்ள
 மூலை.. கோணம்
 மூழை... அகப்பை, துடுப்பு
 மூளை... எலும்பினுள்ளிருப்பது
 வலி... நோவு
 வழி... பாதை, வழியென் னேவல்
 வளி... காற்று
 வலை... மீன்பிடிக்குங்கருவி
 வழை... சுரபுன்னைமரம்
 வளை... கங்கணம், சங்கு
 வலம்... வலி, வெற்றி
 வளம்... அழிகு
 வாலை... பன்னிருவயதிற்பெண்
 வாழை... வாழைமரம்
 வாளை... ஓர் மீன்
 வால்... மிருகங்களின்வால்
 வாழ்... பிழைத்திரு
 வாள்... கட்கம்
 வாலி... இந்திரன்மகனுகிய வானரன்
 வாழி... வாழ்வாயாக
 வாளி... காதணி
 விலா... பழு
 விழா... விழுவு

விளா...விளாமரம்
விழிய...கண்
வினி...வினியென்ஜோவல்
விலை...கிரயம்
வினை...ஓர் மீன்
வெல்லம்...கரும்பின்கட்டி

| வெள்ளம்...நீர்ப்பெருக்கு
வேல்...கைவேல்
வேள்...ஆண்மகன்
வேலை...தொழில்
வேளை...காலம்

III. மோழிகளில் ணே, னக்கள் மாறி வந்வதினால் உண்டாகும் பொருட்பேதங்கள்.

அண்ணம்—மேல்வாய்
அண்ணம்—ஓர்பட்சி,சாப்பாடு
ஆணி—முளை
ஆனி—ஓர்மாதம்
ஆனை—சத்தியம்
ஆனை—யாளை
உண்—தின்னு
உன்—உன்னு
ஊண்—சாப்பாடு
ஊன்—ஊழிசம்
என்—கணிதம்
என்—என்னு
எண்ண—சீனைக்க
என்ன—வினு
ஒன்னூர்—கூடாதவர்
ஒன்னூர்—பண்ணர்
கணம்—கட்டம்
கவம்—மேன்மை
சானி—பெண்
சானி—மாட்டிச்சானி
சிண்ணங்க—சிண்ணஞ்பு
சன்னம்—உட்டம்
தினை—உடுப்பு

| தினை—ஓர்வகைதானியம்
நாண்—கயிறு
நாண்—தன்மையொருமை
பணி—வேலை,குனி
பனி—பனிநீர்
பனை—பறை
பனை—ஓர்வகைமரம்
பாணம்—அம்பு
பானம்—ஜலவஸ்து
புணர்—பொருங்கு
புனர்—மறுபடியும்
புனை—தெப்பம்
புனை—அலங்கரி
பேண்—காப்பாற்று
பேண்—பூச்சி
மணம்—வாசனை
மனம்—இருதயம்
மனை—ஒராசனம்
மனை—வீடு
மாண்—மாட்சிமைபடு
மான்—ஓர்வகைமிருகம்
வாணம்—வெடிமருங்கு வினையாட்டு
வாணம்—ஆசாயம்,

APPENDIX E.

THE ORIGIN OF TAMIL.

தமிழ் மொழியின் வரலாறு.

இமயமலைக்கு வடக்கேயுள்ள மத்திய ஆசியாகண்டத்தில் வசித்திருக்க தமிழ்ப் பேசுஞ் சனங்கள், இந்தியாவின் வடமேற்குக் கணவாய்களின் ஷழி யாக வந்து, இந்து நதி சமமெளியிலுங் கங்கைதி சமவெளியிலுங் குடியேறி வர்கள். சில நூற்றண்டுகளுக்குப் பின்பு துரானியரென்று அழைக்கப் பட்ட மன்சன் வீறுமுன்ஸ் ஒரு ஜாதியார் வடக்கேக்குக் கணவாய்களின் வழி யாக இந்தியாவன் புகுந்து, தமிழர்களைத் துரத்திவிட்டனர். அதுமுதல் தமிழர்கள் விந்திய மலையிலிருந்து கண்ணியாகுமரி வரையில் வசித்து வந்தனர். இந்து நதி சமவெளியின் வடமேற்குப் பாகத்தில் ஒரு ஜாதியாகும், விந்திய மலையின் கிழக்கு முனையிலுள்ள குடியாகபுரியில் மற்றெரு ஜாதியாகும் தமிழின் பாகதங்களை (சிறைந்த மொழிகளை) இன்னும் பேசி வருகின்றனர்.

ஆதியில் தமிழர்கள் யாவருங் தமிழூன்ற ஒரே பாகதையைப் பேசிவந்தனர். அவர்கள் வெவ்வேறு இடங்களில் அழைந்த பின்னர், அவர்களுடைய பாகதை சிறிது சிறிதாக மாறுதலடைந்தது. தமிழ்ப்பாகதையினின்று தொல்கு, மலையாளம், கன்னடம், துளுவம் என்னும் வழிமொழிகள் கிளைத்தன. தமிழர்கள் வருகிறதற்குமுங்கி இந்தியாவிலிருந்த அதன் பூர்வகுடுகள் கீல்கிற முதலியமலைச் சிகரங்களில் தற்காலத்தில் வசித்து வருகின்றனர்.

இந்தியாவிற்கு வடமேற்கிலுள்ள தூர்க்கிள்தான் பெர்சியா முதலிய பல தேசங்களிலிருந்து சமஸ்கிருத பாகதை பேசும் ஆரியர் என்னப்பட்ட ஓர் ஜாதியார் இற்றைக்குச் சற்றேற்றக்குறைய 2500 - வருஷங்களுக்கு முன் வடமேற்குக் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் பிரவேசித்துத் துரானியர்களைத் துரத்தி விந்திய கிரிக்கும் இமயகிரிக்கும் மத்தியிலுள்ள நாடுகளைக்கூடப் பற்றிக்கொண்டனர்.

ஆரியர் இந்தியாவில் புகுமுன்னரே, தமிழர் அராபிக்கடல் வழியாக இஜிப்பட் பலஸ்தீனு முதலிய பல தேசங்களோடு வர்த்தகங்குசெய்து வந்தனர். மேலும் இந்துதேச மூழுவசிலுஞ் சுமேத்திரா ஜாவா முதலிய பல தீவுகளிலும் தமிழ்ப்பாகதையே பேசப்பட்டு வந்தது. அப்பொழுது இந்தியாவுக்குக் குமரி நாடென்று பெயர். தற்காலத்தில் இந்தியாவிலுள்ள பாகதைகளில் தமிழ்ப்பாகதையே ஆதிபாகதை யென்று சுலக தல்லிவந்தறும் தூத்துக்கொள் குறிக்கிறது.

THE COMBINATION OF SANSKRIT WORDS USED IN TAMIL.

பாரதம், இராமாயணம், பாகவத முதலிய பல வேதப் புஸ்தகங்கள் சமஸ்கிருதத் திலிலும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டபோது, அப்பாகைக் க்குரிய பதங்களில் அநேகங் தமிழில் வழங்கப்பட வேண்டியதாயிருந்தது. தமிழில் அவைகளை உச்சரிக்கக்கூடிய எழுத்துகள் இல்லாததினால், சில சமஸ்கிருத எழுத்துகள் தமிழில் உபயோகிக்கப்பட்டு வருகின்றன வென்றறிக் கூடியால், அவைகளுக்குரிய பிரதானமான எழுத்துப்புணர்ச்சி யிலக்கணத் தையின்டு எடுத்துக் காட்டுகின்றோம்.

1. வடமொழித்தொகைப் பதங்கள் தமிழில் ஆங்காங்கு வருமிடத்துப் பெரும்பாலும் அவ்வடநூற் புணர்ச்சியே பெறும். அப்புணர்ச்சி தீர்க்கசந்தி, குணசந்தி, விருத்திசந்தி, தத்திதாந்தம் அல்லது ஆதிவிருத்தி சந்தி என்னான்குவகைப்படும்.

2. அ, ஆக்களில் ஒன்றன்மூன் அவ்விரண்டிலொன்று வந்தால் ஆவும்; இ, ஈக்களில் ஒன்றன்மூன் அவ்விரண்டில் ஒன்று வந்தால் ஈயும் உ, ஊக்களில் ஒன்றன்மூன் அவ்விரண்டி லொன்று வந்தால் ஊவும்; முறையே அங்கிலமொழியீரும் வருமொழி முதலுக்கெட்டத் தோன்றுதல் தீர்க்க சந்தியாம்.

உதாரணம்:

(அ) (அ, ஆ முன் அ, ஆ வரில் இரண்டும் ஆகாரமாம்.)

பத + அம்புயம் = பதாம்புயம், பரம + ஆனந்தம் = பரமானந்தம், கங்கா + அமிர்தம் = கங்காமிர்தம், சதா + ஆனந்தம் = சதானந்தம்.

(ஆ) (இ, ஈ முன் இ, ஈ வரில் இரண்டும் ஈகாரமாம்.)

கிரி + இந்திர = கிரீந்திர, கிரி + ஈசன் = கிரீசன், மகி + இந்திரன் = மகீன்திரன், மகி + ஈசன் = மகீசன்.

(இ) (உ, ஊ முன் உ, ஊ வரில் இரண்டும் ஊகாரமாம்.)

குரு + உதயம் = குருதயம், தரு + ஊனம் = தருனம்; சயம்பூ + உபதேசம் = சயம்பூபதேசம், சயம்பூ + ஊர்ச்சிதம் = சயம்பூர்ச்சிதம்.

3. (அ, ஆக்களில் ஒன்றன்மூன் இ, ஈக்களில் ஒன்று வந்தால் ஈயும்; அவ்விரண்டில் ஒன்றன்மூன் உ, ஊக்களில் ஒன்றுவந்தால் ஊவும்; முறையே அங்கிலமொழியீரும் வருமொழி முதலுக்கெட்டத் தோன்றுதல் குணசந்தியாம்.

உதாரணம்:

(அ) (அ, ஆ முன் இ, ஈ வரில் இரண்டும் ஈகாரமாம்.)

நர + இந்திரன் = நரேந்திரன், சர + ஈசன் = சரேசன், தரா + இந்திரன் = தரேந்திரன், உமா + ஈசன் = உமேசன்,

(b) (அ, ஆ முன் உ, ஊ வரில் இரண்டும் ஒதாரமாய்.)

பாத + உதகம் = பாதோதகம்; ஞான + ஊர்ச்சிதன் = ஞானேர்ச்சிதன்; தயா + உற்பத்தி = தயோற்பத்தி, தயா + ஊர்ச்சிதன் = தயேர்ச்சிதன்.

4. அ, ஆக்களில் ஒன்றன்மூன் ஏ, ஐக்களில் ஒன்று வந்தால் ஐயும் அவவரண்டில் ஒன்றன்மூன் ஓ, ஒளக்களில் ஒன்று வந்தால் ஒளவும் முழும் யே அந்திலமொழியிறும் வருமொழி முதலுக்கெட்ட தோன்றுதல் விருத்தி சந்தியாம்.

உதாரணம்:

(i) (அ, ஆ முன் ஏ, ஐ வரில் இரண்டும் ஒதாரமாய்.)

சிவ + வகம் = சிவவகம், ஞான + ஐக்கியம் = ஞானைக்கியம், தரா + வகவீரன் = தறவரகவீரன், மகா + ஐசுவரியம் = மகைசுவரியம்.

(ii) (அ, ஆ முன் ஓ, ஒள வரில் இரண்டும் ஒளக்காரமாய்.)

கோமள + ஒட்டுதி = கோமளெளடதி, துவ்விய + ஒளடதம் = தில்வியெளடதம், மகா + ஒட்டுதி = மகெளடதி. மகா + ஒளடதம் = மகெளடதம்.

5. ஒருமொழியுள்ளே மொழின்கு முன்னே சின்ற இ, ஏ, எக்கள் ஐ ஆகவும்; உ, ஊ, ஒக்கள் ஒள ஆகவும்; உகரம் ஆகாரமாகவும்; சமஸ்திருத பாதையில் ஏழாம் உயிராகிய “இநு” “ஆர் ஆகவுங் ரின்து வருதல் தத்தி தாந்தம் அல்லது ஆதிவிருத்தி சந்தியாய்.”

உதாரணம் :

சிலைந்த தொழுவோன்—கைவள், வீரத்தின தன்மை—வைரம், கேவலத்தின் தன்மை—கைவல்லியம், புத்தனைத் தொழுவோன்—பேளத்தன், சூரன் தன்மை—சௌயியம், கோசலையிற் பிறந்தாள்—கோசலை, தசாதன் புத்திரன்—தாசரதி, சிரத்திகையின் புத்திரன்—கார்த்திகேயன்.

குறிப்பு:—கார்த்திகேயன் என்னுமிடத்து இறுதியிலிருக்கின்ற ஏயன் என்னும் விகுதி மகனென்னும் பொருளையுணர்த்தி கீற்றல் காண்க.

6. வடமொழித் தொகைக்கிலைத்தொடருள் கிலமொழியேனும் வருமொழியேனும் அவ்விரண்டுமேனுங் தமிழை நோக்கி விகாரமுற்ற விடத்தும் கிலமொழியேனும் வருமொழியேனுங் தமிழ் மொழியாகிய விடத்துங் தமிழ் நூற் புணர்ச்சி விதியைப் பெற்றவரும்.

உதாரணம்:—கங்கைச்சடை, மாயைக்குணம் எனவும்; அளிக்கூட்டம், மூலைத்தடம் எனவும் வரும்.

7. உயிரீற்று வடமொழியின் மூன் க, ச, த, பக்களை முதலிலுடைய வடமொழி வந்தால் இயல்பாம்.

உதாரணம்:—ஆதிபகவன், மணிகண்டன், கங்கை புத்திரன்.

மேற்கண்ட 2, 3, 4 இம்முன்று சூத்திரங்களிலுள்ள
உதாரணப்பதங்களுக்கு அருத்தம்.

தீர்க்க சந்தி.

1. பதாம்புயம் (பத-பாதம், அம்புயம்-கமலம்) = தாமரைபோன்ற பாதம்.
2. பரமானந்தம் (பரம-மேலான, ஆனந்தம்-சந்தோஷம்) = மேலான சந்தோஷம்.
3. கங்காமிர்தம் (கங்கா-கங்கைநதி, அமிர்தம்-நீர்) = கங்கையின் நீர்.
4. சதானந்தம் (சதா-சித்ய, ஆனந்தம்-சந்தோஷப்) = சித்ய சந்தோஷம்.
5. கிரீக்திர (கிரி-மலை, இந்திர-கிரேஷ்டமான) = கிரேஷ்டமான மலை.
6. கிரீசன் (கிரி-மலை, ஈசன்-அதிபதி) = மலையரசன்.
7. மகிஞ்திரன் (மகி-பூமி, இந்திரன்-இந்திரனை யொத்தவன்) = பூமிக்கு இந்திரனை யொத்தவன்.
8. மகீசன் (மகி-பூமி, ஈசன்-அதிபதி) = பூமிக்கு அதிபதி.
9. குருதயம் (குரு-பிரகஸ்பதி, உதயம்-தோற்றம்) = பிரகஸ்பதி கிரகத்தின் தோற்றம்.
10. தருணம் (தரு-மரம், ஊனம்-கேடு) = மரக்கேடு.
11. சயம்பூதேசம் (சயம்பு-பிரமா, உபதேசம்-போதனை) = பிரமபோதனை.
12. சயம்பூர்ச்சிதம் (சயம்பு-பிரமா, ஊர்ச்சிதம்-சிலைபெற்றது) = பிரமாவினால் சிலைபெற்றது.

குண சந்தி.

1. நரேந்திரன் (நர-மனுষன், இந்திரன்-தலைவன்) = மனுஷரில் தலைவன் (அரசன்)
2. சுரேசன் (சுர-தேவ, ஈசன்-அதிபதி) = தேவர்களின் அதிபதி (தேவேந்திரன்)
3. தரேந்திரன் (தரா-பூமி, இந்திரன்-இந்திரனைட்போன்றவன்) = பூமிக்கு இந்திரனைப் போன்றவன்.
4. உமேசன் (உமா-பார்வதி, ஈசன்-அதிபதி) = பார்வதி தலைவன் (சிவன்)
5. பாதோதகம் (பாத-காலடி, உதகம்-நீர்) = காலடியின் நீர்.
6. ஞானேர்ச்சிதன் (ஞான-அறிவு, ஊர்ச்சிதன்-சிலைபெற்றவன்) = அறிவில் ஞானத்தைப் பெற்றவன்.

7. தயோற்பத்தி (தயா-இரக்கம், உற்பத்தி-பிறப்பு)=இரக்கத்தின் ம
8. தயோர்ச்சிதன் (தயா-இரக்கம், ஊர்ச்சிதன்-சிலைபெற்றவன்)=தயவுக்குல சிலைபெற்றவன்.

விருத்தி சந்தி.

1. சிவைகம் (சிவ-சுபம், வகம்-ஒன்று)=சுபங்களில் ஒன்று.
2. ஞானக்கியம் (ஞான-அறிவு, ஜூக்கியம்-கலத்தல்)=அறிவோடு கலத்தல்
3. தரைகல்வீரன்(தரா-பூமி, ஏகம்-ஒன்று, வீரன்-வீரன்)=பூமியில் ஒன்றான வீரன்.
4. மகைசுவரியம் (மகா-அதிக, ஜூசுவரியம்-செல்வம்)=அதிகச் செல்வம்.
5. கோமளைடதி (கோமளை-செழிப்பான, ஓடதி-பூண்டு) = செழிப்பான (மருந்து) பூண்டு.
6. தில்வியெளடதம் (தில்விய-மேலான, ஒளடதம்-மருந்து)= மேலான மருந்து.
7. மகெளடதி (மகா-மேலான, ஓடதி-பூண்டு)=மேலான மருந்து பூண்டு.
8. மகெளடதம் (மகா-மேலான, ஒளடதம்-மருந்து)=மேலான மருந்து

